



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,758 — FRIDAY, JANUARY 28, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officers :—	
Preliminary Notices ..	115	Western Province ..	—
Final Orders ..	118	Central Province ..	—
		Southern Province ..	—
Land Sales by the Government Agents :—		Northern Province ..	—
Western Province ..	—	Eastern Province ..	—
Central Province ..	—	North-Western Province ..	—
Southern Province ..	—	North-Central Province ..	—
Northern Province ..	—	Province of Uva ..	—
Eastern Province ..	—	Province of Sabaragamuwa ..	—
North-Western Province ..	132		
North-Central Province ..	—	Land Acquisition Notices ..	133
Province of Uva ..	—	Notices under the Land Development Ordinance ..	142
Province of Sabaragamuwa ..	132	Land Redemption Notices ..	144
		Miscellaneous Land Notices ..	149
		Lands under Peasant Proprietor Scheme ..	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers, Permits for use of Lornes for fee or reward, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,026 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 28th day of January, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of November, 1954.

K V. S. KATHIRAMANATHAN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Andagalā in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries.—

North: The village limits of Alutwewa and Bambaragaswewa;
East: The village limits of Nilgama and Hombawa;

115—J. N. B 2099-850 (1/55)

E 1

South: The village limit of Hombawa;
West: The boundary limits of Topo P. P. 10, N. W. P., and the village limit of Imihammnegama. Watu Ela (the village limit of Imihammnegama). The village limit of Alutwewa.

Block Survey Village Plan No. 332

Lot No	Name of Land	Extent	
		A	R. P.
1	Mahayaya alias Wambotuyaya	78	1 11
2	—Foot path	0	0 35
3	Wambotuyaya	15	3 36
4	Mahayaya alias Wambotuyaya (reservation along stream)	3	3 29
5	—Stream	0	2 18
6	Kendagolleyaya (reservation along stream)	4	0 26
7	—Foot path	0	0 11
8	Walauwehena	5	3 36
9	Walauwehena	2	1 23
10	Walauwehena (reservation along stream)	8	2 23
11	Puswelagawayaya (reservation along stream)	3	2 38
12	Puswelagawayaya	6	0 19
13	Puswelagawayaya (reservation along stream)	2	1 27
14	—Stream	0	1 11
15	Kumbukgahawela (reservation along stream)	1	0 2
16	Kumbukgahawela	1	1 15
17	Kumbukgahawela	1	0 23
18	Kumbukgahawela (reservation along stream)	0	0 26
19	Kumbukgahawela	1	3 34
20	Kumbukgahawela (reservation along stream)	0	0 32
21	Kandabodayaya (reservation along stream)	0	3 9
22	—Foot path	0	1 0
23	Viharakanda	3	3 33
24	Kandabodayaya	26	1 18
25	—Bund	0	0 19
26	Kiulpitiye Amuna	2	0 37
27	Kiulpelesse Amuna	0	2 1
28	Kiulpelesse Amuna (water hole)	0	2 1

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P.			A	R	P.
29	Galahitawapuwela	1	0	29	120	Bathalawattehena (reservation along stream)	1	1	28
30	Galahitawapuwela	0	1	4					
31	Galwalewa	3	2	25	121	Bathalawattehena (reservation along stream)	0	2	1
32	Wanagawakele (reservation along tank bund)	0	2	36	123	Getakulandewatta	0	3	26
33	Wanagawakele	4	0	32	124	Getakulandewatta	0	3	27
34	Kumbukgahawelahena (reservation along stream)	0	2	18	125	Gedaragawahena	0	3	37
35	—Stream	0	0	6	126	Gedaragawahena	1	0	39
36	Wanagawakele (reservation along stream)	0	3	18	127	Edandehena	0	2	1
37	Wanagawakele	0	2	9	128	Edandehena	1	2	19
39	Katuweyaya	1	3	17	129	Kondagalagawakele	1	0	27
40	Katuweyaya (reservation along stream)	2	3	4	130	Kondagalagawahena	0	3	13
41	Nawaka Ela, Getakumbuke Ela, Ulpah Ela (stream)	5	2	12	131	Galkandekele	0	1	31
42	Deweramullehena (reservation along stream)	6	0	7	132	Galkandehena	1	0	30
43	Warayayehena (reservation along stream)	1	0	8	133	Galkandehena	2	3	27
44	Warayayehena (reservation along stream)	1	0	7	134	Galagawawatta	1	1	25
45	Warayayehena	1	3	25	135	Galagawawatta	0	2	1
46	Warayayehena	2	0	12	136	Galagawawatta	1	3	33
47	Mahayayehena	3	1	21	137	Nawakagala (rock)	4	0	23
48	Mahayaya	15	2	24	139	Nawaka Ela, Okurugamula Ela, Tholompelesse (stream)	2	0	22
49	Watuyayehena	4	3	25	140	Bathalawattehena (reservation along stream)	0	2	11
50	Watuyaya (reservation along stream)	2	3	11	141	Bathalawattehena (reservation along stream)	0	3	23
51	—Stream	0	0	27	142	Bathalawattehena (reservation along stream)	0	2	29
52	Watuyaya (reservation along stream)	3	0	13	143	Bathalawattehena	0	0	33
53	Watuyaya, Mukalanyaya	41	0	39	144	Bathalawattehena	0	3	7
54	Keppetiyaya	5	1	7	145	Bathalawattehena	1	0	38
55	Keppetiyaya	19	2	7	146	Bathalawattehena	2	3	2
56	Warayaya	4	1	9	147	Bathalawatta	13	0	18
57	Warayaya	2	0	12	148	Loolwetagodella	6	1	14
59	Warayaya (reservation along stream)	0	3	24	149	Rukkattanayaya	1	1	29
61	Warayaya (reservation along stream)	0	2	21	150	Loolwetagodella	3	2	19
62	Keppetiyaya (reservation along stream)	2	3	8	151	Rukkattanayaya	3	3	26
64	Amunagawakumbura (reservation along stream)	0	0	28	152	Rukkattanayaya	21	0	0
65	Amunagawakumbura (reservation along stream)	0	0	17	153	Halmillademada (reservation along stream)	4	2	24
66	Amunagawakumbura (reservation along stream)	1	0	36	154	Halmillademada	9	1	16
67	Amunagawakumbura	0	3	1	155	—Stream	0	1	19
68	Amunagawakumbura	0	0	27	156	Halmillademada	19	3	12
69	Amunagawakumbura	0	1	1	157	Loolwetagodella	0	3	36
70	Amunagawahena	0	0	26	158	Loolwetagodella	1	3	25
71	Amunagawahena (reservation along tank bund)	1	1	37	159	Loolwetagodella	4	1	8
72	—V. C road	2	3	12	160	Dambagahamulahena	3	2	5
74	Kumbukgahamulawewa (tank and bund)	5	1	29	161	Dambagahamulahena (reservation along stream)	1	1	11
75	Pitakotuwekumbura	1	0	9	162	Kahatagahamulahena (reservation along stream)	1	3	1
76	Kahatagahamulahena	3	1	27	163	Kahatagahamulahena	1	3	13
77	Madugalehenna	10	3	26	164	Loolwetagodella	1	3	13
78	Mudunekanda	72	3	18	165	Kapuheneewatta	2	0	38
79	Kahatagahamulahena	4	3	8	166	Kahatagahamulahena	1	1	21
80	Mudunekanda	2	3	6	167	Kahatagahamulahena (reservation along stream)	1	0	39
81	Demadahena	4	1	28	168	Galagawahena (reservation along stream)	0	3	2
82	Andagalamullehena	3	0	2	169	Kapuheneewatta (reservation along stream)	0	3	16
83	Galagawahena	1	3	23	170	Bathalawattehena (reservation along stream)	0	2	18
84	Galagawahena	3	0	3	170½	—Masonry well	0	0	1
86	Ihala Alutwewa	19	2	3	172	Galagawahena (reservation along stream)	1	1	33
87	Wewwanagawahena (reservation along tank bund)	1	3	2	173	Katuwetihena (reservation along stream)	0	3	4
88	Wewwanagawahena (reservation along stream)	3	1	31	174	Thalagodagahapugala (rock)	1	0	13
89	Wewwaulahena	3	0	37	175	Nawakagala (rock)	0	2	28
90	Wewwaulahena (reservation along stream)	1	0	15	176	Galagawahena (reservation along stream)	0	3	24
91	Wewwanagawahena (reservation along stream)	1	0	2	177	Galagawahena (reservation along stream)	0	1	7
92	Wewwanagawahena	2	3	36					
93	Nugawelagawahena	0	3	24					
94	Nugawelagawahena (reservation along stream)	2	1	21					
95	Keppetiyaya (reservation along stream)	2	3	23					
96	Mukalanyaya (reservation along stream)	0	2	36					
97	Mukalanyaya	4	2	19					
98	Mukalanyaya	4	0	38					
99	Mukalanyaya	1	2	30					
100	Mukalanyaya (reservation along stream)	2	0	20					
101	Orugalwaleyaya (reservation along stream)	1	3	25					
102	Rukkattanayaya	12	0	5					
103	Orugalwaleyaya	5	3	38					
104	Orugalwaleyaya	1	3	37					
105	Orugalwaleyaya	6	2	21					
106	Orugalwaleyaya	1	1	9					
107	—Foot path	0	1	0					
108	Bathalawattehena	2	1	2					
109	Bathalawattehena	2	1	35					
110	Bathalawattehena	1	2	39					
111	Bathalawattehena	3	3	26					
112	Orugalwala	0	2	17					
113	Bathalawattehena	0	3	39					
114	Bathalawattehena	0	2	4					
115	Bathalawattehena	2	1	24					
116	Bathalawattehena	1	0	25					
117	Bathalawattehena	1	3	22					
118	Bathalawattehena	0	2	4					
119	Bathalawattehena (reservation along stream)	0	1	18					

Total . . . 682 0 7

(Matale S. O. No. 1—1955)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,027 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 28th day of January, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 29th day of November, 1954.

K. V. S. KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Nilagama in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Bambaragaswewa, the village limit of Manahunda, part of Gansabhawa Road (the village limit of Manahunda), the village limit of Manahnda, part of Kiwul Ela (the village limit of Manahunda),

East The village limit of Manahnda, the village limit of Hombawa,

South The village limit of Hombawa,

West The village limit of Andagala, bund (the village limit of Andagala), the village limit of Andagala, the village limit of Bambaragaswewa

Lot No	Name of Land	Extent		
		A	R	P
77	Narangahamulayaya, Galpottayayesheenna, Pansalewatta	7	3	32
78	Galpottayaya (reservation along Kiwul Ela)	4	0	8
79	Galpottayaya	1	0	1
80	Narangahamulayaya (reservation along Kiwul Ela)	1	0	22
81	Narangahamula Mukalana	38	2	3
82	Narangahamula Mukalana (reservation along streams)	13	2	8
83	Kirimeti Ela (stream)	0	3	20
84	Galpottayaya (reservation along Kirimeti Ela)	1	1	11
85	Narangahamulayaya	2	0	11
86	Narangahamulayaya	11	2	7
87	Narangahamulayaya (reservation along Kiwul Ela)	4	1	37
88	Gan-ime Ela (stream)	0	0	84
89	Iththagalayaya (reservation along Gan-ime Ela)	1	3	6
90	Iththagalayaya, Galpottayaya	3	1	88
91	Galpottayaya	9	1	1
92	Madugalaheenna	0	3	36
93	Madugalaheenna and Talangahamulaheenna	25	1	10
94	Talangahamulaheenna Mukalana (reservation along Gan-ime Ela)	0	1	19
Total		206	2	35

Block Survey Village Plan No. 333

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Viharakande Mukalana	48	3	36
2	Galdigiliya	3	1	7
3	Galdigiliya (reservation along stream)	2	2	2
4	—Stream (dry)	0	1	25
6	Warayaya (reservation along V. C. road)	0	0	26
7	—V C road	0	3	6
8	—Gansabhawa Road (half area)	0	0	6
9	Warayaya	0	3	10
10	Warayaya	0	3	13
11	Warayaya	3	3	35
12	Warayaya (reservation along V. C. Road)	0	1	6
13	Warayaya	0	3	9
14	Warayaya	0	3	2
16	Warayaya, Heneyaya, Welepillewa	7	0	27
17	Heneyaya	0	3	36
18	Heneyaya	2	0	37
19	Welangolle Mukalana	4	0	35
20	Welangolle Mukalana (reservation along Kiwul Ela)	2	2	30
21	Kiwul Ela (stream)	1	2	25
22	Kiwul Ela (stream) (half area)	0	0	15
23	Belgamuwe Oya, Kuda Oya (stream)	3	3	23
24	Narangahamula Mukalana (reservation along stream)	0	2	7
25	Narangahamula Mukalana	1	3	0
26	Mahaweehena	2	2	19
27	Mahaweehena (reservation along streams)	8	2	2
28	Narangahamulahena Mukalana (reservation along Kiwul Ela)	0	3	34
29	Welangolla Mukalana (reservation along Kiwul Ela and Wel Ela)	0	1	23
30	Wel Ela (stream)	0	0	25
31	Henayageyayesheenna (reservation along Kiwul Ela and Wel Ela)	4	1	25
33	—Irrigation Channel	0	0	16
35	—Bund	0	0	20
37	—Irrigation Channel	0	0	6
38	Warayaya (reservation along channels)	0	0	34
39	Warayaya	1	2	6
41	Warayaya (reservation along V C Road)	0	0	27
43	Warayaya	0	2	35
44	Warayaya (reservation along stream)	1	0	13
45	Warayaya (reservation along stream)	0	3	14
46	Warayaya	1	1	35
47	Weheragodellehena	1	0	30
48	Kahatagahamulatankotuwa, Kandebodayaya	21	2	4
50	Halambagaha Kumbura	0	0	4
51	Madugala Thanikotuwa	3	0	28
52	—Foot path	0	0	15
53	Nilagama Wewa (tank and bund)	6	3	21
55	—Masonry Well	0	0	1
57	Galgodellehena	1	0	25
58	Galgodellehena	0	2	30
59	Weheragodellehena	1	0	4
60	Weheragodella	0	2	1
61	Warayaya	0	2	20
63	Nilagama School Garden	0	3	8
64	Pansalewatta	0	1	1
65	Warayaya (reservation along channel)	0	0	19
66	Warayaya (reservation along channel)	0	0	22
67	Warayaya	0	3	3
68	Warayaya (reservation along channel)	0	0	6
68½	Warayaya	0	0	28
70	—Channel	0	0	21
72	Palugamewatta	0	1	32
73	Palugamewatta	0	1	12
74	Warayaya	15	1	35
75	—Bund	0	0	5
76	—V. C. Road	0	3	25

(Matale S. O No 2—1955)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,028 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 28th day of January, 1955, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 29th day of November, 1954.

K V S KATHIRGAMANATHAN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Weralanda in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North V. C. Road (the village limit of Belgamuwa) the village limit of Belgamuwa, part of Walau Ela (the village limit of Belgamuwa);

East The village limit of Dembawa (in Udugoda Pallesiya Pattu);

South Paragahamulapote Ela (the village limit of Hatadukkuwa) the village limit of Hatadukkuwa, Paragahamulapote Ela (The village limit of Hatadukkuwa) the village limit of Hatadukkuwa, Pinkumbure Ela (the village limit of Hatadukkuwa)

West The village limit of Belgamuwa.

Block Survey Village Plan No 341

Lot No.	Name of Land	Extent		
		A	R	P
2	Dambagahalanda	1	2	29
3	Dambagahalanda	0	3	4
4	Dambagahalanda	0	3	15
5	Dambagahalanda	1	1	23
6	Dambagahalanda	1	3	14
7	Dambagahalanda (reservation along Silwat Ela)	0	2	6
8	Dambagahalanda (reservation along Silwat Ela)	0	0	31
9	Silwat Ela (stream)	0	0	4
10	Mapitiyayeyaya (reservation along Silwat Ela)	0	1	38

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
11	Mapitiyayeyaya	0	0	31	54	Werlandewatta	1	1	21
12	Dambagahalanda	1	0	25	55	Wellawattehena	2	1	6
13	Dambagahalanda	1	1	17	56	Wellawattehena	0	2	22
14	Dambagahalanda	1	2	5	57	Wellawattehena (reservation along Irrigation channel)	0	0	30
15	Dambagahalandehena, Mahapitiyeyaya (reservation along Walau Ela)	6	2	16	58	Wellawattehena (reservation along Paragahaulpote Ela)	0	1	27
16	Walau Ela (stream) (half area)	0	1	18	59	Wellawattehena (reservation along Paragahaulpote Ela)	1	2	19
17	Dambagahalanda, Mapitiyehena, Dambagahalandeyaya	36	2	37	60	Wellawattehena	0	2	22
18	Dambagahalanda	0	1	36	61	—Irrigation channel	0	0	22
19	Dambagahalanda	2	2	0	62	—Foot path	0	0	8
20	Dambagahalanda	0	2	20	63	Wellewatta	1	0	35
21	Dambagahalanda	0	2	19	64	Wellewatta (reservation along Paragahaulpote Ela)	0	1	38
22	Dambagahalanda	0	1	37	65	Pansalewatta	0	3	39
23	Dambagahalanda	3	0	23	66	—Ruins contains a ruined Dagoba	0	0	39
24	Dambagahalanda	2	1	17	67	Weralanda	1	1	21
25	Dambagahalanda	0	3	89	68	Pansalewatta	1	1	24
26	Dambagahalanda	0	2	0	69	Baddewelahena	1	1	34
27	Dambagahalanda	1	2	33	70	Baddewela (reservation along Paragahaulpote Ela)	0	3	89
28	—V. C. road	0	0	32	71	Baddewelahena	0	3	31
29	Dambagahalanda	0	1	38	72	Baddewelawatta	1	0	24
30	Dambagahalanda	0	1	15	73	Bogahawatta	1	1	16
31	Dambagahalanda	0	3	31	75	—V. C. Road	0	0	15
33	—V. C. Road	1	0	13	76	Bogahawatta	0	1	11
37	Dambagahalanda	0	2	22	77	Bogahawatta (reservation along stream)	0	0	37
38	Dambagahalanda (reservation along stream)	0	1	12	78	Baddewelawatta (reservation along Paragahaulpote Ela)	1	2	10
40	Dambagahalanda	0	3	18					
41	Dambagahalanda (reservation along Paragahaulpote Ela)	0	2	5					
46	Dambagahalanda	0	1	19					
47	Dambagahalanda	1	3	35					
48	Dambagahalanda	0	3	33					
49	Dambagahalanda	2	0	11					
50	Weralanda	0	2	31					
53	Mapitiya	6	2	30					
							Total	108	1 22

(Matale S. O No 3—1955)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,192 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,108 of June 2, 1950, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Kadadunna in the Hatalapaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, and described as lots 1, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 13, 15, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 31, 32, 33, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 44, 45, 46 and 47 in block survey village plan No. 3,184 (vide Settlement Notice No. 2,540):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fifth day of November, 1954.

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.,)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	48	26 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
1	49	0 0 20	S 29,846	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Herathamge Sittamma of Mudiyannege	—	Kurunegala E	245	110
1	50	1 1 3	S 29,845	5 (4) (c)	Wasala Mudiyansele Pinhamge Mutu Banda of Balalla	—	Kurunegala E	245	111
1	51	0 1 8	S 29,844	5 (4) (c)	Wasala Mudiyansele Ranhamy Arachchilage Kiri Menika of Mudiyannege	—	Kurunegala E	245	112
1	52	0 2 20	S 29,843	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Kimbandage Ukkahamy of Mudiyannege	—	Kurunegala E	245	113
1	53	0 1 11	S 29,842	5 (4) (c)	Wasala Mudiyansele Ranhamy Arachchilage Mekamma of Mudiyannege	—	Kurunegala E	245	114
1	54	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
1	55	3 3 31	—	5 (1)	The Crown	—	—	—	—
1	56	0 0 39	S 29,885	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Kiribandage Menikhamy of Walatwewa in North-Central Province	—	Kurunegala E	245	115
1	57	2 0 3	S 29,884	5 (4) (c)	(1) Imihamy Mudiyansele Pinhamge Dingiri Banda, (2) Imihamy Mudiyansele Pinhamge Anagihamy, both of Hiddewa, and (3) Imihamy Mudiyansele Pinhamge Sittamma of Bogaswewa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	245	116
1	58	1 2 0	S 29,838	5 (4) (c)	Ratnayaka Mudiyansele Kapuruhamy Arachchilage Neelamma of Potanegama	—	Kurunegala E	245	117
1	59	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
1	60	2	0	1	S 29,837	5 (4) (c)	(1) Ratnayake Mudiyanse- lase Suralage Mutu Banda, Vel Vidane and (2) Ratnayaka Mudiyanse- lase Ranhamy Arachchilage Neelamma, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	118
1	61	1	2	4	S 29,747	5 (4) (c)	(1) Ratnayaka Mudiyanse- lase Kiru Bandage Tikiri Banda and (2) Ratnayake Mudiyanse- lase Bandage Menikhamy, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	119
1	62	0	3	2	S 29,738	5 (4) (c)	Ratnayake Mudiyanse- lase Kiru Bandage Mutu Banda of Potanegama	—	Kurunegala E	245	120
1	63	0	3	3	S 29,883	5 (4) (c)	Ratnayaka Mudiyanse- lase Appuhamige Kauamma of Potanegama	—	Kurunegala E	245	121
1	64	0	1	39	S 29,748	5 (4) (c)	Wasala Mudiyanse- lase Herat Banda of Potanegama	—	Kurunegala E	245	122
1	65	1	1	18	—	5 (1)	The Crown	—	—	—	—
1	66	0	1	21	—	5 (1)	The Crown	—	—	—	—
1	67	1	1	39	—	5 (1)	The Crown	—	—	—	—
1	68	13	2	22	—	5 (1)	The Crown	—	—	—	—
1	69	0	2	5	S 29,841	5 (4) (c)	Ratnayaka Mudiyanse- lase Pinhamige Ran Menika of Potane- gama	—	Kurunegala E	245	123
1	70	1	3	7	S 29,840	5 (4) (c)	Imihamy Mudiyanse- lase Punchralage Kapuru Banda of Potanegama	—	Kurunegala E	245	124
1	71	0	2	19	—	5 (1)	The Crown	—	—	—	—
1	72	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
1	73	1	0	0	S 29,739	5 (4) (c)	Ratnayake Mudiyanse- lase Bandage Ranhamy of Potane- gama	—	Kurunegala E	245	125
1	74	0	2	39	S 29,740	5 (4) (c)	(1) Ratnayake Mudiyanse- lase Ranhamige Herathamige and (2) Ratnayake Mudiyanse- lase Herathamige Ranbanda, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	126
1	75	0	2	37	S 29,741	5 (4) (c)	Ratnayake Mudiyanse- lase Ranhamige Ukku Amma of Potanegama	—	Kurunegala E	245	127
1	76	0	3	6	S 29,742	5 (4) (c)	(1) Ratnayake Mudiyanse- lase Kapurubandage Abeysinghe, (2) Ratnayake Mudiyanse- lase Kapurubandage Munasinghe, both of Potanegama, and (3) Ratnayake Mudiyanse- lase Kapurubandage Mekamma of Galgomuwa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	245	128
1	77	1	0	2	S 29,743	5 (4) (c)	Ratnayake Mudiyanse- lase Herathamige Kapurubanda of Potanegama	—	Kurunegala E	245	129
1	78	1	2	2	S 29,744	5 (4) (c)	(1) Ratnayake Mudiyanse- lase Herathamige Ukku Amma and (2) Ratnayake Mudiyanse- lase Kirubandage Ukku- banda, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	130
1	79	0	2	4	S 29,745	5 (4) (c)	Ratnayaka Mudiyanse- lase Herathamige Neelamma of Kaduruwewa	—	Kurunegala E	245	131
1	80	2	0	5	S 29,746	5 (4) (c)	(1) Ratnayake Mudiyanse- lase Kapuruhamy Arachchilage Ranhamy of Potanegama, and (2) Ratnayake Mudiyanse- lase Ranhamige Ran Menika of Ehetuwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	132
1	81	0	3	24	S 29,839	5 (4) (c)	Ratnayake Mudiyanse- lase Ranhamige Kiru Etana of Potane- gama	—	Kurunegala E	245	133
3	—	1	1	36	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	20	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
5	82	0	2	0	S 29,882	5 (4) (c)	Pulhirihenayalage Tikkahena- yage Kaluwa Henaya of Potanegama	—	Kurunegala E	245	134
5	83	1	2	30	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1	0	17	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0	0	21	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0	1	16	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	1	3	14	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	2	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	9	0	32	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	10	0	39	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	1	3	6	—	5 (1)	The Crown	—	—	—	—
24	—	4	2	19	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0	2	21	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	1	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0	2	17	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	5	3	0	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	2	3	4	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc)	Land Register Office at which registered	Volume No	Folio No
A. R. P.									
31	—	0 3 3	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	2 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	1 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
40	—	0 1 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
41	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	1 3 38	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	2 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
46	84	0 1 39	S 29,847	5 (4) (c)	Imihamy Mudiyansele Mudiyansege Heen Banda of Potanegama	—	Kurunegala E	245	135
46	85	0 2 37	S 29,848	5 (4) (c)	Ratnayake Mudiyansele Mudiyanse Vidanage Mekamma of Potanegama	—	Kurunegala E	245	136
46	86	0 2 0	S 29,849	5 (4) (c)	Ratnayake Mudiyansele Keralage Mutu Menika of Potanegama	—	Kurunegala E	245	137
46	87	2 0 12	S 29,850	5 (4) (c)	Ratnayake Mudiyansele Keralage Ukku Menika of Potanegama	—	Kurunegala E	245	138
46	88	0 1 1	S 29,857	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kiribandage Punchi Etana of Potanegama	—	Kurunegala E	245	139
46	89	0 1 1	S 29,858	5 (4) (c)	Ratnayake Mudiyansele Mudalihame Ranhamy of Potanegama	—	Kurunegala E	245	140
46	90	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
46	91	1 1 8	S 29,851	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kiribandage Kuri Menika of Potanegama	—	Kurunegala E	245	141
46	92	0 1 0	S 29,852	5 (4) (c)	Ratnayake Mudiyansele Punchibandage Horatbanda of Potanegama	—	Kurunegala E	245	142
46	93	0 2 2	S 29,853	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kiribandage Tikiri Menika of Walattewa	—	Kurunegala E	245	143
46	94	0 2 2	S 29,854	5 (4) (c)	Semasinghe Bandaralage Panchuralage Neelamma of Mudiyanegama	—	Kurunegala E	245	144
46	95	0 2 1	S 29,855	5 (4) (c)	(1) Ratnayake Muttalage Herathamige Ranhamy and (2) Ratnayake Muttalage Herathamige Kawamma, both of Kaduruwewa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	145
46	96	0 3 38	S 29,856	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kapuruhame Tikiri Banda of Potanegama	—	Kurunegala E	245	146
46	97	0 0 12	S 29,863	5 (4) (c)	Imihamy Mudiyansele Menikralage Dingiri Banda of Pallekagama in North-Central Province	—	Kurunegala E	245	147
46	98	0 1 4	S 29,862	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Kalubandage Punchibanda and (2) Ratnayake Mudiyansele Kalubandage Kuri Menika, both of Karuwalgahawatta, near Maho	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	148
46	99	1 0 4	S 29,861	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kalubandage Kapurubanda of Potanegama	—	Kurunegala E	245	149
46	100	1 0 1	S 29,860	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Appuhame Kapuruhamy and (2) Ratnayake Mudiyansele Herathamige Heenamma, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	150
46	101	1 0 6	S 29,859	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kapuruhame Punchi Banda of Potanegama	—	Kurunegala E	245	151
46	102	0 1 8	—	5 (1)	The Crown	—	—	—	—
46	103	1 2 4	S 29,864	5 (4) (c)	Imihamy Mudiyansele Menikralage Punchi Banda of Potanegama	—	Kurunegala E	245	152
46	104	0 1 1	S 29,865	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kapuralage Ran Etana of Walattewa in North Central Province	—	Kurunegala E	245	153
46	105	0 1 0	S 29,866	5 (4) (c)	Ratnayake Mudiyansele Herathamige Mutu Menika of Potanegama	—	Kurunegala E	245	154
46	106	0 2 38	S 29,867	5 (4) (c)	Imihamy Mudiyansele Kapuruhame Tikiri Banda of Potanegama	—	Kurunegala E	245	155
46	107	0 1 37	S 29,868	5 (4) (c)	Wasala Mudiyansele Ranhamy Arachchilage Sittamma of Palukadawala	—	Kurunegala E	245	156
46	108	1 0 2	S 29,869	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Appuhame Mudiyanse and (2) Ratnayake Mudiyansele Ranhamy Vidanage Dingiri Amma, both of Potanegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	245	157

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
46	109	0 1 2 .S	29,870	5 (4) (c)	Ratnayake Mudiyansele Mudiyansege Heenbanda of Potanegama	—	Kurunegala E	245	158
46	110	0 2 6 S	29,881	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele Suddahamige Durgu Banda of Mapegomuwa, (2) Ratnayake Mudiyansele Suddahamige Banda, and (3) Ratnayake Mudiyansele Mudiyansege Ran Banda, both of Alubadde in North-Central Province	Settled in undivided shares of one-third each	Kurunegala E	245	159
46	111	0 1 20.	—	5 (1)	The Crown	—	—	—	—
46	112	0 3 2 .S	29,875	5 (4) (c)	Ratnayake Mudiyansele Kapurhamige Keerala of Potanegama	—	Kurunegala E	245	160
46	113	0 3 2 S	29,874	5 (4) (c)	Ratnayake Mudiyansele Bandage Ran Banda of Kirumeti-yawa near Maho	—	Kurunegala E	245	161
46	114	0 2 0 S	29,872	5 (4) (c)	Ratnayake Mudiyansele Ranhamige Appuhamy of Galmaduwwa in North-Central Province	—	Kurunegala E	245	162
46	115	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
46	116	0 3 0 .S	29,871	5 (4) (c)	Ratnayake Mudiyansele Ranhamige Tikiri Banda of Mudiyanne-gama	—	Kurunegala E	245	163
46	117	0 2 1 S	29,873	5 (4) (c)	Ratnayake Mudiyansele Appuhamige Kuda Kapurhamy of Potanegama	—	Kurunegala E	245	164
46	118	0 2 0 S	29,877	5 (4) (c)	Semasinghe Banderale Punchedandage Herathamy of Potanegama	—	Kurunegala E	245	165
46	119	0 2 1 S	29,876	5 (4) (c)	Ratnayake Mudiyansele Punchedralage Kirumenika of Nettapologama near Maho	—	Kurunegala E	245	166
46	120	0 2 5 S	29,878	5 (4) (c)	Imihamy Mudiyansele Herathamige Ran Banda of Potanegama	—	Kurunegala E	245	167
46	121	1 3 8 S	29,879	5 (4) (c)	Imihamy Mudiyansele Punchedralage Kuma of Potanegama	—	Kurunegala E	245	168
46	122	0 1 0 S	29,880	5 (4) (c)	Semasinghe Banderale Punchedralage Mudiyanse of Potanegama	—	Kurunegala E	245	169
46	123	1 2 23	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	3 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificates

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 13th day of December, 1954

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,193 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,082 of October 5, 1934, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Lakolapitiya in the Magul Medagandaha Korale West of the Wannu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 31, 32, 33, 35, 36, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 49½, 49¾, 50, 51, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 91, 92, 93, 94, 97 and 98 in Block Survey Preliminary Plan No. 2,909 (Vide Settlement Notice No. 884).

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo, this Twenty-eighth day of September, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register, Office at which registered	Volume No.	Folio No.
		A	R.	P.							
1	—	7	2	24	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0	3	12	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	12	3	30	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	1	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0	0	31	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	5	2	38	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0	1	1	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	2	1	3	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0	3	9	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0	0	23	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0	2	25	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	—
15	349	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
15	350	0	0	2	—	5 (1)	The Crown	—	—	—	—
15	351	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
15	352	0	0	18	S 25,820	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Kiri Banda and (2) Rasnayaka Mudiyanse- laga Mudalihamige Kaluhamy, both of Halambe	Settled in undivided shares of one-half each	Kurun gala E	242	21
15	353	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
15	354	0	1	19	S 25,821	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Panchuralage Ukkahamy of Ihala Agarsuda, and (2) Ras- nayaka Mudiyanse- laga Panchuralage Dingiri Banda of Halambe	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	22
15	355	0	0	10	S 25,822	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Panchuralage Mekamma, and (2) Rasnayaka Mudiyanse- laga Panchuralage Appuhamy, both of Wadigamangawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	23
15	356	0	0	10	S 25,823	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- laga Guruhamige Ran Menika of Wadi- gamangawa	—	Kurunegala E	242	24
15	357	0	0	6	S 25,824	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Ranhamige Dingiri Banda, and (2) Rasnayaka Mudi- yanse- laga Ranhamige Ukku Banda, both of Kelegama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	25
15	358	0	0	8	S 25,825	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Ranhamige Appuhamy, (2) Rasnayaka Mudiyanse- laga Ranhamige Gunarathamy, both of Kelegama, (3) Rasnayaka Mudiyanse- laga Ranhamige Dingiri Amma of Hidogama, and (4) Rasnayaka Mudiyanse- laga Ranhamige Mutu Memika of Wadi- gamangawa in Demala Hatpattu	Settled in undivided shares of one- fourth each	Kurunegala E	242	26
15	359	0	0	11	S 25,826	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- laga Wannhamige Dingiri Menika, and (2) Rasnayaka Mudi- yanse- laga Wannhamige Sitt- amma, both of Dodangolle- gama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	27
15	360	0	0	11	S 25,827	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- laga Naidhamige Ukku Memika of Kelegama	—	Kurunegala E	242	28
15	361	0	0	11	S 25,828	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- laga Naidhamige Lama Etana of Pahala Mawatagama	—	Kurunegala E	242	29
15	362	0	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
15	363	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
15	364	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
17	365	0	0	34	—	5 (1)	The Crown	—	—	—	—
17	366	0	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
17	367	0	0	8	—	5 (1)	The Crown	—	—	—	—
17	368	0	0	11	S 25,829	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- laga Bāndralage Menikhamy of Ihala Ambale	—	Kurunegala E	242	30
17	369	0	0	7	S 25,830	5 (4) (c)	(1) Adikari Mudiyanse- laga Vidanage Kiri Banda of Alankulama, and (2) Adikari Mudiyanse- laga Vidanage Mek- kamma of Nikaweratiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	31
17	370	0	0	17	S 25,831	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanse- laga Vidanappu Korlage Kawamma of Andigama	—	Kurunegala E	242	32
17	371	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. P.									
17	372	0 1 13	S 25,832	5 (4) (c)	(1) Abeyasingha Herat Mudiyanseleage Tikiri Banda Gan Arachchi, (2) Abeyasingha Herat Mudiyanseleage Ran Banda, both of Walpaluwa, (3) Tikiri Banda Seneviratne of Kurunegala, and (4) Seneviratna Mudiyanseleage Pemawathy of Olupeliyawa	Settled in undivided shares of one-third each to (1) and (2) and one-sixth each to (3) and (4)	Kurunegala E	242	33
17	373	0 1 30	S 25,833	5 (4) (c)	Abeyasinghe Herat Mudiyanseleage Mudalihamige Kirihamy Korala of Andigama	—	Kurunegala E	242	34
17	374	0 1 33	S 25,834	5 (4) (e)	(1) Abeyasinghe Herat Mudiyanseleage Herathamige Mudiyanse, and (2) Abeyasinghe Herat Mudiyanseleage Herathamige Punched Banda, both of Walpaluwa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	35
17	375	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
17	376	0 0 10	S 25,835	5 (4) (c)	Rasnayaka Mudiyanseleage Dingiri Banda Gan Arachchi of Likolapitiya	—	Kurunegala E	242	36
17	377	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
17	378	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
17	379	1 3 13	S 25,836	5 (4) (c)	Dingiri Banda Gan Arachchilage Ran Menika of Halambe	—	Kurunegala E	242	37
17	380	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
17	381	0 0 34	S 25,837	5 (4) (c)	(1) Walpaluwa Appuhamy Abeyasinghe of Kurunegala and (2) Abeyasinghe Herat Mudiyanseleage Dingiri Banda Gan Arachchi of Pallama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	38
17	382	0 3 13	S 25,838	5 (4) (c)	Rasnayaka Mudiyanseleage Ranhamy of Itala Agarauda	—	Kurunegala E	242	39
17	383	0 2 9	S 25,839	5 (4) (c)	(1) Adikari Mudiyanseleage Badderlage Appuhamy of Siyambalewa, (2) Adikari Mudiyanseleage Badderlage Ran Menika of Malpano, (3) Adikari Mudiyanseleage Mudiyansege Punched Banda of Halambe, (4) Adikari Mudiyanseleage Mudiyansege Gunarathamy, (5) Adikari Mudiyanseleage Mudiyansege Tikiri Menika, (6) Adikari Mudiyanseleage Mudiyansege Mutu Menika, (7) Adikari Mudiyanseleage Mudiyansege Kapuru Banda and (8) Adikari Mudiyanseleage Mudiyansege Kapuru Menika, all of Malpano	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-eighteenth each to (3), (4), (5), (6), (7) and (8)	Kurunegala E	242	40
17	384	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
17	385	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	386	0 1 4	S 25,840	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanseleage Appuhamige Mutu Menika and (2) Rasnayaka Mudiyanseleage Appuhamige Tikiri Menika, both of Halambe	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	41
17	387	1 1 11	S 25,841	5 (4) (c)	Rasnayaka Mudiyanseleage Appuhamige Dingiri Menika of Halambe	—	Kurunegala E	242	42
17	388	0 1 13	S 25,842	5 (4) (c)	(1) Halambe Rasnayaka Mudiyanseleage Herathamige Tikiri Menika of Walpaluwa, (2) Rasnayaka Mudiyanseleage Punched Banda ex Vidane of Halambe and (3) Rasnayaka Mudiyanseleage Bandage Dingiri Banda of Pahala Mawata-gama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	242	43
17	389	0 1 10	S 25,843	5 (4) (c)	Rasnayaka Mudiyanseleage Appuhamy Hitapu Vidane of Alankulama	—	Kurunegala E	242	44
17	390	0 3 17	S 25,844	5 (4) (c)	(1) Abeyasinghe Herat Mudiyanseleage Punched Banda and (2) Abeyasinghe Herat Mudiyanseleage Punched Banda, both of Walpaluwa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	45
7	391	0 0 25	S 25,845	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanseleage Herathamige and (2) Rasnayaka Mudiyanseleage Tikirilage Punched Banda, both of Halambe	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	46
	92	0 0 9	S 25,846	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanseleage Mutu Menika of Halambe and (2) Rasnayaka Mudiyanseleage Kuma of Hene-gedara	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	47
17	393	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
17	394	0 2 7	S 25,847	5 (4) (c)	Rasnayaka Mudiyanseleage Herat Banda of Likolapitiya	—	Kurunegala E	242	48

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
		A. R. P.							
17	395	0 3 11	—	5 (1)	The Crown	—	—	—	—
17	396	0 1 15	S 25,527	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandage Mudiyanse of Likolapitiya	—	Kurunegala E	242	49
17	397	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
17	398	0 3 7	S 25,848	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchirala Ex-Arachchi of Likolapitiya	—	Kurunegala E	242	50
17	399	0 1 20	S 25,849	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamge Kaluhamy of Pahala Mawatagama	—	Kurunegala E	242	51
17	400	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
17	401	0 1 36	S 25,850	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Appuhamy Lekammahatmayage Mudiyanse, (2) Rasnayaka Mudiyansele Appuhamy Lekammahatmayage Mutu Menika, (3) Rasnayaka Mudiyansele Appuhamy Lekammahatmayage Dmgiri Amma and (4) Rasnayaka Mudiyansele Appuhamy Lekammahatmayage Tikiri Menika, all of Likolapitiya	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	242	52
17	402	1 0 38	S 25,851	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Appuhamge Ran Menika of Likolapitiya	—	Kurunegala E	242	53
17	403	1 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
17	404	0 1 2	S 25,852	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Tikiri Banda of Halambe	—	Kurunegala E	242	54
17	405	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
17	406	0 1 35	S 25,853	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Ukkuhamy, (2) Rasnayaka Mudiyansele Herat Banda and (3) Rasnayaka Mudiyansele Kapuru Banda, all of Ihala Agarauda	Settled in undivided shares of one-third each	Kurunegala E	242	55
17	407	0 0 29	S 25,854	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchi Menika of Ihala Agarauda	—	Kurunegala E	242	56
17	408	0 0 8	S 25,855	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ran Banda of Ihala Agarauda	—	Kurunegala E	242	57
18	296	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
18	297	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
18	298	0 1 10	S 25,660	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanage Appuhamy of Pahlmaduwa	—	Kurunegala E	242	58
18	299	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
18	300	0 1 38	S 25,661	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchirala Hitapu Arachchilage Ran Menika of Pahlmaduwa	—	Kurunegala E	242	59
18	301	0 1 4	S 25,662	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ranhamy Vidanage Kiri Menika of Pahlmaduwa	—	Kurunegala E	242	60
18	302	0 1 4	S 25,663	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ranhamy Vidanage Punchi Banda Vidane of Pahlmaduwa	—	Kurunegala E	242	61
18	303	0 0 27	S 25,664	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Guruhamge Ranhamy of Likolapitiya	—	Kurunegala E	242	62
18	304	0 2 35	S 25,665	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Guruhamge Punchirala of Likolapitiya	—	Kurunegala E	242	63
18	305	1 0 2	S 25,666	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Appuhamge Kiri Banda of Henegedara	—	Kurunegala E	242	64
18	306	0 0 31	S 25,667	5 (4) (c)	(1) Abeysingha Herat Mudiyansele Mudiyanse Vidane, (2) Abeysingha Herat Mudiyansele Ukku Banda, (3) Abeysingha Herat Mudiyansele Punchirala, all of Wadigemangawa and (4) Abeysingha Herat Mudiyansele Punchihamy of Ihala Ambale	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	242	65
18	307	0 0 33	S 25,668	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Kiri Bandage Wannhamy and (2) Adikari Mudiyansele Kiri Bandage Ran Menika, both of Mahamitawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	66
18	308	0 2 19	S 25,669	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Herat Bandage Tikiri Banda, (2) Adikari Mudiyansele Herat Bandage Appuhamy, (3) Adikari Mudiyansele Herat Bandage Mudiyanse, (4) Adikari Mudiyansele Herat Bandage Mutu Menika, (5) Adikari Mudiyansele Herat Bandage Tikiri Menika and (6) Adikari Mudiyansele Herat Bandage Ran Banda, all of Mahamitawa	Settled in undivided shares of one-sixth each	Kurunegala E	242	67

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
18	309	0	0	22	S 25,670	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Appuhamy of Henegedara	—	Kurunegala E	242	68
18	310	0	0	20	S 25,672	5 (4) (c)	Adikari Mudiyansele Bandage Mudiyansele of Mahamtawa	—	Kurunegala E	242	69
18	311	0	3	5	—	5 (1)	The Crown	—	—	—	—
18	312	0	0	20	S 25,673	5 (4) (c)	Jayasundara Mudiyansele Ukku Bandage Mudiyansele of Tumbulla	—	Kurunegala E	242	70
18	313	0	2	37	S 25,674	5 (4) (c)	(1) Jayasundara Mudiyansele Ukku Bandage Appuhamy, (2) Jayasundara Mudiyansele Ukku Bandage Ranhamy, (3) Jayasundara Mudiyansele Ukku Bandage Herathamy, (4) Jayasundara Mudiyansele Ukku Bandage Banda, (5) Jayasundara Mudiyansele Ukku Bandage Menuhamy and (6) Jayasundara Mudiyansele Ukku Bandage Menikhamy, all of Tumbulla	Settled in undivided shares of one-sixth each	Kurunegala E	242	71
18	314	1	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
18	315	0	0	18	S 25,675	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sellawannuhamy Vidanage Ran Menka of Pahala Mawata-gama	—	Kurunegala E	242	72
18	316	0	2	23	—	5 (1)	The Crown	—	—	—	—
18	317	1	2	15	S 25,676	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Tikralage Punchi Banda and (2) Rasnayaka Mudiyansele Tikralage Mudiyanse, both of Monnekulama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	73
18	318	0	3	0	S 25,677	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sellawannuhamy Punchurala of Monnekulama	—	Kurunegala E	242	74
18	319	1	0	14	S 25,678	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudiyansele Herat Banda of Likolapitiya	—	Kurunegala E	242	75
18	320	1	3	3	S 25,679	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanage Mudiyanse of Likolapitiya	—	Kurunegala E	242	76
18	321	33	2	16	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0	2	16	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	25	2	9	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0	1	6	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	—
23	166	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	—
23	167	6	0	7	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	1	2	8	—	5 (1)	The Crown	—	—	—	—
27	161	0	1	35	—	5 (1)	The Crown	—	—	—	—
27	162	35	0	2	—	5 (1)	The Crown	—	—	—	—
27	163	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	—
27	164	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
27	165	0	0	24	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	—
29	159	15	1	20	—	5 (1)	The Crown	—	—	—	—
29	160	0	1	30	—	5 (1)	The Crown	—	—	—	—
31	—	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	—
32	170	0	0	4	—	5 (1)	The Crown	—	—	—	—
32	171	0	0	14	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
33	—	0	0	3	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	—
36	168	0	1	33	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
36	169	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0	0	12	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
40	—	1	3	20	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
41	—	0	0	6	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
42	—	3	1	13	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
43	172	0	2	27	S 25,671	5 (4) (c)	Nelungala Thambragiri Vihare of Likolapitiya	—	Kurunegala E	242	77
43	173	0	0	24	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	2	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
45	—	6	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
46	—	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	40	0	12	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0	1	19	—	5 (1)	The Crown	—	—	—	—
49	294	1	0	17	—	5 (1)	The Crown	—	—	—	—
49	295	105	2	24	—	5 (1)	The Crown	—	—	—	—
49 $\frac{1}{2}$	—	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	—
49 $\frac{1}{2}$	—	0	3	14	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	1	1	15	—	5 (1)	The Crown	—	—	—	—
51	135	0	3	20	S 25,538	5 (4) (c)	Charles Ennarawa Tennakoon of Dambelyadda Walsuwa, Wariyapola	—	Kurunegala E	242	78
51	136	0	1	4	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	P.							
51.	137	0	3	23	S 25,538	5 (4) (c)	Chules Ennaruwa Tennakoon of Dambeliyadda Walauwa, Wariyapola	—	Kurunegala E	242	78
53	138	0	2	15	S 25,519	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanege Malhamy of Likolapitiya	—	Kurunegala E	242	79
53	139	0	2	5	S 25,522	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanege Appuhamy of Likolapitiya	—	Kurunegala E	242	80
53	140	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	—
53	141	0	1	27	S 25,519	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanege Malhamy of Likolapitiya	—	Kurunegala E	242	79
53	142	0	2	31	S 25,522	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanege Appuhamy of Likolapitiya	—	Kurunegala E	242	80
54	—	0	0	27	—	5 (1)	The Crown	—	—	—	—
55	143	0	2	37	S 25,524	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) below	—	Kurunegala E	242	81
<p>Note (1) — (1) Rasnayaka Mudiyansele Dingiri Bandage Appuhamy, (2) Rasnayaka Mudiyansele Dingiri Bandage Puchi Banda, (3) Rasnayake Mudiyansele Dingiri Bandage Tikiri Menika and (4) Rasnayaka Mudiyansele Dingiri Bandage Mekkamma, all of Pahala Mawatagama</p>											
<p>Note (2).—Settled in undivided shares of one-fourth each</p>											
55	144	0	0	20	—	5 (1)	The Crown	—	—	—	—
55	145	0	2	5	S 25,524	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) above	—	Kurunegala E	242	81
56	146	0	0	30	S 25,525	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sirimalhamige Puchuala of Likolapitiya	—	Kurunegala E	242	82
56	147	0	0	34	S 25,516	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sirimalhamige Kiri Banda of Likolapitiya	—	Kurunegala E	242	83
56	148	0	0	17	—	5 (1)	The Crown	—	—	—	—
56	149	0	1	33	S 25,525	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sirimalhamige Puchirala of Likolapitiya	—	Kurunegala E	242	82
56	150	0	1	33	S 25,516	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Sirimalhamige Kiri Banda of Likolapitiya	—	Kurunegala E	242	83
57	—	1	2	10	S 25,510	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Puchirala ex-Arachchi and (2) Rasnayaka Mudiyansele Appuhamige Ran Menika, both of Likolapitiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	84
58	—	1	2	5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
59	151	1	0	15	S 25,527	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandage Mudyanse of Likolapitiya	—	Kurunegala E	242	49
59	152	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	—
59	153	0	0	16	S 25,527	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandage Mudyanse of Likolapitiya	—	Kurunegala E	242	49
59	154	0	0	21	S 25,520	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Vidanege Malhamy of Likolapitiya	—	Kurunegala E	242	85
60	155	0	1	39	S 25,528	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) below	—	Kurunegala E	242	86
<p>Note (3) — (1) Rasnayaka Mudiyansele Dingiri Banda Gan Arachchi and (2) Rasnayaka Mudiyansele Puchirala Banda, both of Likolapitiya</p>											
<p>Note (4).—Settled in undivided shares of one-half each.</p>											
60	156	0	1	8	S 25,528	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) above	—	Kurunegala E	242	86
60	157	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
60	158	2	1	2	S 25,528	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) above	—	Kurunegala E	242	86
61	322	3	0	13	S 25,580	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Banda Vel Vidane of Likolapitiya	—	Kurunegala E	242	87
61	323	0	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
62	324	0	0	31	—	5 (1)	The Crown	—	—	—	—
62	325	0	1	12	—	5 (1)	The Crown	—	—	—	—
62	326	0	0	34	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0	1	1	—	5 (1)	The Crown	—	—	—	—
65	99	0	2	27	—	5 (1)	The Crown	—	—	—	—
65	100	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—
65	101	3	2	34	—	5 (1)	The Crown	—	—	—	—
65	102	0	0	12	S 25,511	5 (4) (c)	Mudiyanse Abeyasinghe Seneviratne Registrar of Tumbulla	—	Kurunegala E	242	88
65	103	0	2	14	S 25,519	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamy of Pahala Mawatagama	—	Kurunegala E	242	89
65	104	0	0	17	S 25,512	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Tikiri Banda of Pahala Mawatagama	—	Kurunegala E	242	90
66	107	1	2	35	S 25,494	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Puchi Bandage Ran Menika and (2) Rasnayaka Mudiyansele Puchi Bandage Herat Banda, both of Pahu-maduwa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	91
66	108	0	2	0	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
66	109	0	0	12	S 25,495	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Banda of Wirandiyagama, (2) Mudiyanse Hitapu Vidanega Rau Banda of Tumbulla and (3) Mudiyanse Hitapu Vidanega Mekkamma of Digane	Settled in undivided shares of two-thirds to (1), and one-sixth each to (2) and (3)	Kurunegala E 242	92	
66	110	0	0	24	S 25,496	5 (4) (c)	(1) Mudiyanse Hitapu Vidanega Mutu Menka of Pahala Mawatagama, (2) Mudiyanse Hitapu Vidanega Ukkuhamy and (3) Mudiyanse Hitapu Vidanega Punchi Banda, both of Tumbulla	Settled in undivided shares of one-third each	Kurunegala E 242	93	
66	111	0	0	35	S 25,497	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Banda Mudiyanse of Pahala Mawatagama, (2) Rasnayaka Mudiyansele Banda Ran Menka of Monnekulama, (3) Rasnayaka Mudiyansele Mudiyanse Ukku Monka, (4) Rasnayaka Mudiyansele Mudiyanse Herat Banda and (5) Rasnayaka Mudiyansele Mudiyanse Appuhamy, all of Pahala Mawatagama	Settled in undivided shares of one-third each to (1) and (2) and one-ninth each to (3), (4) and (5)	Kurunegala E 242	94	
66	112	0	0	29	S 25,498	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchuralage Ranhamy of Pahala Mawatagama	—	Kurunegala E 242	95	
66	113	0	0	34	S 25,499	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Punchuralage Banda of Pahala Mawatagama	—	Kurunegala E 242	96	
66	114	0	3	20	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	
67	105	1	0	23	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	
67	106	7	3	5	—	5 (1)	The Crown	—	—	—	
68	115	0	0	38	S 25,500	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Malhamige Punchi Menka of Pahala Mawatagama	—	Kurunegala E 242	97	
68	116	0	0	27	S 25,501	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudalhamige Ukku Banda of Pahala Mawatagama	—	Kurunegala E 242	98	
68	117	0	0	10	S 25,502	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandiralage Dingiri Menka of Pahala Mawatagama	—	Kurunegala E 242	99	
68	118	0	0	11	S 25,503	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandiralage Mudiyanse of Pahala Mawatagama	—	Kurunegala E 242	100	
68	119	0	1	8	S 25,504	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Bandi Etana of Pahala Mawatagama	—	Kurunegala E 242	101	
68	120	0	1	8	S 25,505	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Dingiri Banda (2) Rasnayaka Mudiyansele Appuhamy, (3) Rasnayaka Mudiyansele Kiri Menka, (4) Rasnayaka Mudiyansele Herat Banda, (5) Rasnayaka Mudiyansele Tikiri Banda, and (6) Rasnayaka Mudiyansele Ran Banda, all of Pahala Mawatagama	Settled in undivided shares of one-sixth each	Kurunegala E 242	102	
68	121	0	1	9	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	
68	122	0	0	33	—	5 (1)	The Crown	—	—	—	
68	123	0	0	24	S 25,506	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Menuhamige Menkhamy of Galkadawala	—	Kurunegala E 242	103	
69	124	0	0	2	—	5 (1)	The Crown	—	—	—	
69	125	0	0	1	—	5 (1)	The Crown	—	—	—	
70	—	0	0	39	—	5 (1)	The Crown	—	—	—	
71	—	1	2	29	S 25,493	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Guruhamige Punhurala and (2) Rasnayaka Mudiyansele Guruhamige Ranhamy, both of Likolapitiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E 242	104	
72	—	0	3	26	S 25,589	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Tikiralage Dingiri Banda of Likolapitiya	—	Kurunegala E 242	105	
73	126	0	3	31	S 25,513	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannhamige Punchi Banda of Pahmaduwa	—	Kurunegala E 242	106	
73	127	0	3	37	S 25,514	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Banda of Pahala Mawatagama	—	Kurunegala E 242	107	
73	128	0	3	20	S 25,515	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannhamige Menkhamy of Mahamitawa	—	Kurunegala E 242	108	
74	133	0	1	14	S 25,518	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudalhamige Ran Menka of Mahamitawa	—	Kurunegala E 242	109	

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Registrar Office at which registered	Volume No.	Folio No.
74	134	0 1 15	S 25,531	5 (4) (c)	On the persons mentioned in Note (5) below	Vide Note (6) below	Kurunegala E	242	110
<p>Note (5).—(1) Rasnayaka Mudiyansele Mudalhamige Kaluhamy of Halambe and (2) Rasnayaka Mudiyansele Mudalhamige Herat Banda of Kelegama.</p> <p>Note (6).—Settled in undivided shares of one-half each</p>									
75	—	0 3 4	—	5 (1)	The Crown	—	—	—	—
76	129	0 0 17	S 25,517	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Kiri Bandi Etana of Pahmaduwa	—	Kurunegala E	242	111
76	130	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
76	131	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
76	132	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
78	346	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
78	347	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—
78	348	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
79	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
80	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
81	343	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
81	344	0 1 25	S 25,818	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige of Pahala Mawatagama	—	Kurunegala E	242	112
81	345	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
83	338	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
83	339	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
83	340	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
83	341	0 1 8	S 25,818	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige of Pahala Mawatagama	—	Kurunegala E	242	112
83	342	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
86	336	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
86	337	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
87	334	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
87	335	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
88	327	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
88	328	2 0 29	S 25,681	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Panchirralage Banda and (2) Rasnayaka Mudiyansele Kiri Banda Hitapu Arachchi, both of Likolapitiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	113
88	329	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
88	330	0 1 32	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	—
88	331	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
88	332	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
88	333	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
89	—	1 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
92	274	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
92	275	0 1 15	S 25,652	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ranmenikage Menuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	114
92	276	0 0 37	S 25,653	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Arachchillage Dingiri Menika of Hilogama	—	Kurunegala E	242	115
92	277	0 1 18	S 25,654	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ranmenikage Punchi Menika of Pahmaduwa	—	Kurunegala E	242	116
92	278	0 2 19	S 25,655	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mohottahamige Dingiri Banda of Pahmaduwa	—	Kurunegala E	242	117
92	279	0 3 4	S 25,656	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mohottahamige Appuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	118
92	280	0 1 9	S 25,657	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mohottahamige Kiri Banda of Pahmaduwa	—	Kurunegala E	242	119
92	281	0 1 11	S 25,657	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mohottahamige Kiri Banda of Pahmaduwa	—	Kurunegala E	242	119
92	282	0 0 3	S 25,658	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige Punchuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	120
92	283	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
92	284	1 0 3	S 25,658	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige Punchuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	120
92	285	0 3 17	S 25,658	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Herathamige Punchuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	120
92	286	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
92	287	1 1 8	S 25,659	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Mudiyanse of Pahmaduwa	—	Kurunegala E	242	121
92	288	0 2 21	S 25,659	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Mudiyanse of Pahmaduwa	—	Kurunegala E	242	121
92	289	0 1 20	—	5 (4) (a)	Not claimed by the crown	—	—	—	—
92	290	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
93	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
94	291	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
94	292	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R	P							
94	293	0	1	26	—	5 (1)	The Crown	—	—	—	—
97	—	0	1	30	—	5 (1)	The Crown	—	—	—	—
98	174	0	0	19	S 25,529	5 (4) (c)	Mahagrille Mudalhamilagegedara Likolapitiye Ranhamy of Mahagrille	—	Kurunegala E	242	122
98	175	0	0	12	S 25,530	5 (4) (c)	Sellawannihamilagegedara Likolapitiye Hawadhamy of Nikaweratiya	—	Kurunegala E	242	123
98	176	0	0	9	S 25,518	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudalhamige Ran Menka of Mahamtawa	—	Kurunegala E	242	109
98	177	0	0	11	S 25,531	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala E	242	110
98	178	0	0	34	S 25,532	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudalhamige Puchi Banda of Wirandiyagama	—	Kurunegala E	242	124
98	179	0	1	0	S 25,533	5 (4) (c)	Arachchilagegedara Kuthamy of Diyagama	—	Kurunegala E	242	125
98	180	0	1	30	S 25,534	5 (4) (c)	(1) Likolapitiye Appuhamige Ran Menka of Olupeliyawa, (2) Likolapitiye Appuhamige Banda of Waduressa and (3) Likolapitiye Buddarakkita Thero of Waduressa Temple, Waduressa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	242	126
98	181	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	—
98	181½	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
98	182	0	2	39	S 25,535	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Mudiyansego Appuhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	127
98	183	0	1	25	S 25,536	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kawralage Puchirala of Pahmaduwa	—	Kurunegala E	242	128
98	184	2	1	28	S 25,587	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Ranhamige Kaluhamy of Malabendiyawa	—	Kurunegala E	242	129
98	185	0	2	21	S 25,588	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Tikuralage Dingiri Banda of Likolapitiya	—	Kurunegala E	242	130
98	186	0	0	16	S 25,516	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannhamige Menkhamy of Mahamtawa	—	Kurunegala E	242	131
98	187	1	0	2	S 25,563	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Wannhamige Ran Menka of Ihala Mawatagama	—	Kurunegala E	242	132
98	188	0	3	11	S 25,590	5 (4) (c)	Herat Mudiyansele Malhamige Appuhamy ex Korala of Hilogama	—	Kurunegala E	242	133
98	189	1	0	3	S 25,591	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kawralage Menikrala of Likolapitiya	—	Kurunegala E	242	134
98	190	1	0	6	S 25,537	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kawralage Mudiyanse of Likolapitiya	—	Kurunegala E	242	135
98	191	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	—
98	192	1	3	12	S 25,564	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Gunarat Bandage Tikiri Menka of Pahala Mawatagama	—	Kurunegala E	242	136
98	193	2	1	33	—	5 (1)	The Crown	—	—	—	—
98	194	0	0	10	S 25,565	5 (4) (c)	Herat Mudiyansele Puchiralage Kiri Etana of Hilogama	—	Kurunegala E	242	137
98	195	0	0	8	S 25,566	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Herat Bandage Ran Menka, (2) Rasnayaka Mudiyansele Herat Bandage Puchi Banda, both of Tambarombuwa and (3) Rasnayaka Mudiyansele Herat Bandage Mudiyanse of Halambe	Settled in undivided shares of one-third each	Kurunegala E	242	138
98	196	0	0	7	S 25,592	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Arachchilage Kaluhamy of Pahmaduwa	—	Kurunegala E	242	139
98	197	0	0	37	S 25,593	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Malhamige Kiri Menka of Pahmaduwa	—	Kurunegala E	242	140
98	198	0	1	0	S 25,594	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Puchi Banda of Mahakirinda and (2) Rasnayaka Mudiyansele Menkhamy of Waduressa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	141
98	199	0	1	38	S 25,595	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Puchirala of Pahmaduwa	—	Kurunegala E	242	142
98	200	0	0	27	S 25,596	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Menikralage Puchirala of Kelegama, (2) Rasnayaka Mudiyansele Menikralage Banda Vidane of Ihala Mawatagama and (3) Rasnayaka Mudiyansele Menikralage Kaluhamy of Olupeliyawa	Settled in undivided shares of one-third each	Kurunegala E	242	143
98	201	0	0	8	S 25,597	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Menikralage Herathamy of Pahala Mawatagama	—	Kurunegala E	242	144
98	202	0	0	29	S 25,598	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Arachchilage Lama Etana of Pahala Mawatagama	—	Kurunegala E	242	145

Lot No	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
98	203	0	0	30	S 25,599	5 (4) (c)	(1) Wannayaka Mudiyan-selage Ukku Bandage Pinnahmy of Malabendiyawa and (2) Wannayaka Mudiyan-selage Ukkubandage Wannahmy of Hulawa	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	146
98	204	1	2	30	—	5 (1)	The Crown	—	—	—	—
98	205	0	3	13	—	5 (1)	The Crown	—	—	—	—
98	206	0	3	18	S 25,600	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Mohottihamge Dingiri Menika of Monnekulama	—	Kurunegala E	242	147
98	207	0	1	4	S 25,601	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyan-selage Wannihamge Ran Menika of Nikawewa and (2) Rasnayaka Mudiyan-selage Wannihamge Ukku Menika of Nikaweratiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	148
98	208	0	3	9	S 25,602	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Appuhami Hitapu Vidanage Banda of Pahmaduwa	—	Kurunegala E	242	149
98	209	0	1	3	S 25,603	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Mudiyansege Punchi Banda of Pahmaduwa	—	Kurunegala E	242	150
98	210	0	2	4	S 25,658	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Herathamge Punchihamy of Pahmaduwa	—	Kurunegala E	242	120
98	211	0	3	7	S 25,604	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Appuhami Hitapu Vidanage Herathamge of Molseliya	—	Kurunegala E	242	151
98	212	0	3	2	S 25,605	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Appuhami Hitapu Vidanage Ukkuhamy of Olupeliyawa	—	Kurunegala E	242	152
98	213	1	1	20	S 25,606	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Punchralage Appuhamy of Galkadawala	—	Kurunegala E	242	153
98	214	0	2	7	S 25,659	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Kiribandage Mudiyanse of Pahmaduwa	—	Kurunegala E	242	121
98	215	0	1	35	S 25,607	5 (4) (c)	Tennakoon Mudiyan-selage Appuhamy of Mawatagama in Magul Medagandaha Koral West	—	Kurunegala E	242	154
98	216	0	1	37	S 25,608	5 (4) (c)	Tennakoon Mudiyan-selage Kumarihamy of Molseliya in Kinyama Koral, K H P	—	Kurunegala E	242	155
98	217	1	1	12	S 25,609	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Appuhamige Banda of Galkadawala	—	Kurunegala E	242	156
98	218	9	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
98	219	0	3	27	—	5 (1)	The Crown	—	—	—	—
98	220	0	2	20	—	5 (1)	The Crown	—	—	—	—
98	221	0	1	32	—	5 (1)	The Crown	—	—	—	—
98	222	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	—
98	223	0	0	12	S 25,610	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Mudalihamge Kurmenika of Henegedera	—	Kurunegala E	242	157
98	224	0	1	2	S 25,614	5 (4) (c)	Henegedera Arachchilage Appuhamy of Henegedera	—	Kurunegala E	242	158
98	225	0	0	24	—	5 (1)	The Crown	—	—	—	—
98	226	1	0	3	S 25,526	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Sirimalhamge Punchuala of Likolapitiya	—	Kurunegala E	242	159
98	227	0	2	3	S 25,615	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Sirimalhamge Kiri Banda of Likolapitiya	—	Kurunegala E	242	160
98	228	0	2	35	S 25,617	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Mudiyansege Punchi Banda of Wadgemangawa	—	Kurunegala E	242	161
98	229	0	0	33	S 25,618	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Arachchilage Mohottihamy of Galkadawala	—	Kurunegala E	242	162
98	230	0	1	3	S 25,619	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Banda Hitapu Arachchilage Herathamge of Henegedera	—	Kurunegala E	242	163
98	231	5	3	20	S 25,539	5 (4) (c)	Charles Ennaruwa Tennakoon of Dambelhyadda Walauwa, Wariyapola	—	Kurunegala E	242	164
98	232	54	1	35	—	5 (1)	The Crown	—	—	—	—
98	232½	140	0	9	—	5 (1)	The Crown	—	—	—	—
98	233	0	1	9	S 25,523	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Vidanage Appuhamy of Likolapitiya	—	Kurunegala E	242	165
98	234	0	1	25	S 25,521	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Vidanage Malhamy of Likolapitiya	—	Kurunegala E	242	166
98	235	0	2	21	S 25,620	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Likolapitiya Vidanage Menikhamy of Wadunessa	—	Kurunegala E	242	167
98	236	0	0	8	S 25,621	5 (4) (c)	Herat Mudiyan-selage Mudalihamge Herathamge of Monnekulama	—	Kurunegala E	242	168
98	237	1	0	11	S 25,622	5 (4) (c)	Rasnayaka Mudiyan-selage Arachchilage Dingiri Menika of Likolapitiya	—	Kurunegala E	242	169

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	B.	P.							
98	238	0	1	11	S 25,623.	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- lage Wannihamy, (2) Rasnayaka Mudiyanse- lage Bandage Kiri Banda and (3) Rasnayaka Mudiyanse- lage Bandage Malhamy, all of Henegedara	Settled in undivided shares of one- third each	Kurunegala E	242.	170
98	239	1	0	19	—	5 (1)	The Crown	—	—	—	—
98	240	6	2	38	—	5 (1)	The Crown	—	—	—	—
98	241	0	3	39	S 25,624	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Banda Velvidanage Tikiri Banda of Likolapitiya	—	Kurunegala E	242.	171
98	242	0	2	35	—	5 (1)	The Crown	—	—	—	—
98	243	0	2	16	—	5 (1)	The Crown	—	—	—	—
98	244	0	3	38	S 25,625	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Sellawannihamige Gunarat- hamy of Pahmaduwa	—	Kurunegala E	242.	172
98	245	1	0	31	S 25,626	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- lage Bandage Tikirihamy of Ihala Mawatagama, (2) Rasnayaka Mudiyanse- lage Bandage Ran Menika of Pahmaduwa and (3) Rasnayaka Mudiyanse- lage Bandage Sittamma of Ihala Mawatagama	Settled in undivided shares of one- third each	Kurunegala E	242	173
98	246	0	3	38	S 25,627	5 (4) (c)	Tikuralage Kiri Menika of Likolapitiya	—	Kurunegala E	242	174
98	247	0	1	0	S 25,628	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Puchirralage Banda of Likola- pitiya	—	Kurunegala E	242	175
98	248	0	1	17	S 25,629	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyanse- lage Guruhamige Punched Banda of Henegedera and (2) Hene- gedera Dhammakitti Thero of Diggale Vihare, Henegedera	Settled in undivided shares of one- half each	Kurunegala E	242.	176
98	249	2	0	28	S 25,630	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Appuhamige Ran Menika of Likolapitiya	—	Kurunegala E	242	177
98	250	0	1	1	S 25,631	5 (4) (c)	Herat Mudiyanse- lage Appu- hamy Hitapu Korralage Herat Banda of Hilogama	—	Kurunegala E	242	178
98	251	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	—
98	252	0	3	21	S 25,632	5 (4) (c)	Dissanayake Mudiyanse- lage Kawralage Bandara Menika of Nikaweratiya	—	Kurunegala E	242	179
98	253	0	2	36	S 25,633	5 (4) (c)	Wanawiraja Mudiyanse- lage Wannihamige Dingiri Banda of Ihalgama	—	Kurunegala E	242	180
98	254	1	2	6	S 25,634	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Herathamige Ran Menika of Hilogama	—	Kurunegala E	242	181
98	255	0	3	35	S 25,635	5 (4) (c)	(1) Wasala Mudiyanse- lage Punched Banda of Pahi- maduwa and (2) Wasala Mudiyanse- lage Ranhamige Ran Menika of Pahala Mawatagama	Settled in undivided shares of one- half each	Kurunegala E	242	182
98	256	0	0	25	S 25,617	5 (4) (c)	Herat Mudiyanse- lage Mudali- hamige Kaluhamy of Maha- kirinda	—	Kurunegala E	242	183
98	257	0	0	27	S 25,636	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Ran- hamige Ukku Amma and (2) Herat Mudiyanse- lage Ran- hamige Mudiyanse, both of Mahakirinda	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	184
98	258	0	0	9	S 25,637	5 (4) (c)	Herat Mudiyanse- lage Heratha- mige Punched Menika of Mon- nekulama	—	Kurunegala E	242	185
98	259	0	0	7	S 25,638	5 (4) (c)	(1) Herat Mudiyanse- lage Dingiri Bandage Herat Banda, (2) Herat Mudiyanse- lage Dingiri Bandage Kapuru Banda, (3) Herat Mudiyanse- lage Dingiri Bandage Mutu Banda, (4) Herat Mudiyanse- lage Dingiri Bandage Sudda- hamy, (5) Herat Mudiyanse- lage Dingiri Bandage Pema and (6) Herat Mudiyanse- lage Dingiri Bandage Jayaratne, all of Mahakirinda	Settled in undivided shares of one- sixth each	Kurunegala E	242.	186
98	260	0	3	36	S 25,639	5 (4) (c)	Dissanayaka Mudiyanse- lage Kawralage Ran Menika of Pahala Mawatagama	—	Kurunegala E	242.	187
98	261	0	3	26	S 25,640	5 (4) (c)	Dissanayaka Mudiyanse- lage Kawralage Ukku Amma of Pahala Mawatagama	—	Kurunegala E	242.	188
98	262	0	3	13	—	5 (1)	The Crown	—	—	—	—
98	263	0	0	39	S 25,641	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Kiri Menika of Pahala Mawatagama	—	Kurunegala E	242.	189
98	264	0	1	6	S 25,642	5 (4) (c)	Rasnayaka Mudiyanse- lage Mudiyanse- lage Punched Banda of Pahala Mawatagama	—	Kurunegala E	242.	190

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A.	R.	P.							
98	265	0	2	30	S 25,643	5 (4) (c)	Henegedera Rasnayaka Mudiyansele Ukku Bandage Kaluhamy of Pahala Mawatagama	—	Kurunegala E	242	191
98	266	0	2	18	S 25,644	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Arachchilage Ran Menika of Henegedara	—	Kurunegala E	242	192
98	267	1	0	6	S 25,645	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Kiri Bandage Menuhamy of Likolapitiya	—	Kurunegala E	242	193
98	268	0	2	14	S 25,646	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Herat Banda and (2) Rasnayaka Mudiyansele Wannihamge Appuhamy, both of Halambe	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	194
98	269	1	1	22	S 25,647	5 (4) (c)	Herat Mudiyansele Appuhamy Gan Arachchi of Monnekulama	—	Kurunegala E	242	195
98	270	1	1	21	S 25,648	5 (4) (c)	(1) Setangirala Arachchilage Menkhamy, (2) Setangirala Arachchilage Ran Banda, both of Pahala Mawatagama, (3) Setangirala Arachchilage Kiri Menika of Hulugalla and (4) Setangirala Arachchilage Mutu Menika of Waduressa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	242	196
98	271	1	0	34	S 25,649	5 (4) (c)	Rasnayaka Mudiyansele Gan Arachchi of Pahala Mawatagama	—	Kurunegala E	242	197
98	272	1	1	4	S 25,650	5 (4) (c)	(1) Rasnayaka Mudiyansele Appuhamge Tikiri Banda and (2) Rasnayaka Mudiyansele Herat Banda, both of Thalagama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	242	198
98	273	1	0	6	S 25,651	5 (4) (c)	Setangirala Arachchilage Puchi Etana of Pahala Mawatagama	—	Kurunegala E	242	199

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 24th day of November, 1954.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Sales by the Government Agents

NORTH-WESTERN PROVINCE

No. L P/4560

Kurunegala No. 299.—The Government Agent, Kurunegala, will on Wednesday, February 23, 1955, at 10 a.m., at Kurunegala Kachcheri, put up to sale or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding Land Sales

One allotment of land situated in the Hiriyala Hatpattu Division of the Kurunegala District.

Lot No.	Name of Land	Preliminary plan No.	F. V. P.	3,036	Village—Tennakoongama	Name of Claimant	Description	Extent		Upset Price
								A.	R. P.	
15	Wewapaulayaya	J. C. W. Tennakoon of 38, Frankfort Place, Bambalapitiya, Colombo	25	0	3	..	Chena	..	436	81

Land Commissioner's Department,
Colombo, January 13, 1955.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

PROVINCE OF SABARAGAMUWA

No. L K 40/LLC

Ratnapura No. 59.—The Government Agent, Ratnapura, will on Thursday, February 10, 1955, at 10 30 a.m., at the Ratnapura Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding Land Sales.

One allotment of land situated in the Kuruwiti Korale Division of the Ratnapura District

Lot No.	Name of Land	Preliminary plan No.	F. V. P.	338	Village—Malangama	Name of Applicant	Description	Extent		Upset Price
								A.	R. P.	
392	Yayedeniye Watta	Mrs. B. Wijetlaka of Ratnapura	0	1	19	..	Ordinary rubber of 20 years	..	340	0

The notice published in respect of this lot in Gazette No 10,724 of October 15, 1954, is hereby cancelled.

Land Commissioner's Office,
Colombo, January 17, 1955,

E. K. R. ASERAPPA,
for Land Commissioner,

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 33 OF 1955

Reference No. LL/A. 5504/J/E/2650.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 11, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

The Government Agent, Province of Sabaragamuwa, Lot 23 in Extract 1 of Village Plan 821
or other officer authorized by him

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 34 OF 1955

Reference No. LA. 1030/J/E/32/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 11, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

The Government Agent, Northern Province, or other Lot 1 in Preliminary Plan A 1,915
officer authorized by him

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 35 OF 1955

Reference No. L 3412/J/TW/2563.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 11, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

The Assistant Government Agent, Matale District or Lots 1 and 2 in Preliminary Plan A 2,079
other officer authorized by him

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 36 OF 1955

Reference No. LD 4761/J/LLD/553/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 17, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

II

Description of Land

The Government Agent, Central Province or other officer authorized Lot 1 in preliminary plan A 2,013
by him

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 37 OF 1955

Reference No LA/LRO/54/78—J 54 L 99.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 17, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, North-Western Province or other officer authorized by him Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,308

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 38 OF 1955

Reference No. LP 6468/J/AL/1664.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 18, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Southern Province or other officer authorized by him Lot 1488 in Extract No. 4 to village plan 655; lots 513 and 514 in supplement No 1 to final village plan 658

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 39 OF 1955

Reference No. Q 4729/J54 L 25

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that schedule.

Colombo, January 18, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 3,589

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 40 OF 1955

Reference No Q 3899/J/AL/1035.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo January 19, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent
or other authorized officer

II
Description of Land

The Government Agent, Western Province, or other officer authorized by him Lots 1, 2, 3, 5 and 6 in preliminary plan A 3,265

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 41 OF 1955

Reference No. LD 4692/J/LG/2958.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, January 18, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

The Government Agent, Central Province or other officer authorized by him

II

Description of Land

Lot 1 in preliminary plan A 2,037

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres from the land called Delgahawatta, situated at Indohmulla, Siyane Korale East, Colombo District; and bounded as follows:—

North by land claimed by Mr. E. A. Charles Perera,
East by land claimed by Mr. E. A. Cornelis Appuhamy,
South by a portion of the same land,
West by Dompe—Wanaluwawa V C Road.

Ref. No. Q. 4818/J54 E 411.
Colombo, December 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 125 acres out of the land called Talgahawatta *alias* Karewwewela, situated in the villages of Bandarawatta and Ambalanmulla, Alutkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—

North by a portion of Parana Ela;
East by Colombo—Negombo P. W. D. Road and part of the same land;
South by Ponja Ela,
West by land depicted in Preliminary plan A 2,177 and the Negombo Lagoon.

Ref. No. Q. 4794/J54 P 434.
Colombo, January 5, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 3 38 perches from the land called Mandoragahawatta, situated at Welkada, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North, South and West by existing road,
East by a portion of the same land.

Ref. No. Q 4829/J 54 LG 438.
Colombo, January 5, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Muthunayagar, in extent about 3 acres out of the land called Kelepitimulla Estate *alias* Akkara-hetta, situated at Hunuzulla, Alutkuru Korale North (B), Colombo District, and bounded as follows:—

North and East by coconut estate claimed by the heirs of the late Mr. R. M. M. Narayan Chettiar;
South by paddy field claimed by Rev. M. M. Medankara Thero of Bodhurajaramaya;
West by coconut estate

Ref. No. Q 4507/J 54 HA 423.
Colombo, December 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the land called Galkandalanda *alias* Bandara-lena, situated at Wilumbula, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by land belonging to the heirs of D. J. Seneviratne;
East by land belonging to the heirs of D. J. C. Seneviratne;
South by Village Committee Road,
West by land belonging to B. G. D. Baby Nona Seneviratne and son

Ref. No. Q 4828/J 54 E 432.
Colombo, January 3, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 3 A 0 R 1 P., from the land called Kahatagahawatta *alias* Dasanayakalagehena, situated at Henarathgoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by cart road,
East by land claimed by Mr. Abeysinghe and land belonging to Roman Catholic Church and school premises;
South by field,
West by remaining portion of the same land.

Ref. No. Q 4817/J54 E 410
Colombo, December 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent about 17 acres from the land called Poththode Estate, situated at Kandawala, Alutkuru Korale North (A), Colombo District; and bounded as follows:—

North and west by estate of Adamjee Lukmanjee and Sons,
East and south by Overseas Telecommunication Service property.

Ref. No. Q. 4832/J54 P 450.
Colombo, January 3, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that land called Indigolla Estate, in extent about 30 acres, situated at Morupola, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North and north-east by land called Indigollalanda owned by K. A. Angalmahamy, J. D. Manuel, B. S. Evsema and others, and cart road from Morupola to Gampaha-Alutgama;
East and south-east by cart road from Morupola to Gampaha-Alutgama and Indigollalanda owned by B. L. Albert;
South and south-west by portions of Indigolla owned by the Archbishop of Colombo and Mrs. N. I. Kannangara;
West and north-west by the ditch separating the Indigolla Estate and Kirikongahawatta owned by Mr. E. W. Dias Bandaranayake, and part of Indigollalanda owned by K. A. Angalmahamy

Ref. No. Q. 4801/J54 L 335 (VE).
Colombo, December 22, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

Five allotments of land called Polorawatta, Kalubowliyawatta, Kondurawatta and Bandupitiyawatta, situated at Mamp^e (part), Salpiti Korale, Colombo District, surveyed and described as lots 20, 23, 25, 33 and 38 in Preliminary plan A 3,316 and totalling in extent 0 A. 0 R. 10. 13 P.

Ref. No. Q 3648/I/J/HLG 260.
Colombo, January 6, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LD 4805.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Wewewatte, in extent about 12 acres, situated in Walgowwegoda Village, D. R. O.'s Division of Udunuwara and Yatnuwara, Kandy District; and bounded as follows —

- North by Dambagodawatta belonging to late Messrs. Mahanama and Pussegoda;
- East by boundary of Dambagodawatte belonging to late Mr. Mahanama and Dambagodawatte mala-ela-claimed by the heirs of late Mr. Ukku Banda, Ex. V H.;
- South by Ditch of Dambagodawatte and paddy field called Wakketiya kumbura, claimed by R. P. Sedara of Mamudawela;
- West by boundary of Dambagodawatte claimed by late Mr. Sheriffdeen.

Ref. No. J 54 L 454 VE.
Colombo, January 11, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Ref. No. LA/Misc/53/13.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 345 acres out of the land called Kandawa, situated in Kandawa village, Kirimetiya Palata, Wann Hatpattu, Kurunogala District; and bounded as follows —

- North by Karuwalahayaya;
- East by Mi-Oya;
- South by Abakolawewahena and Midiyahena;
- West by Kongahawelayaya and Mudungodayaya.

Ref. No. J/LLD/424/53 (VE).
Colombo, December 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the lands described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act

The following allotments of land situated in Mattamagoda Village, Megodapota Pattu, Dehigampal Korale, D. R. O.'s Division of Dehigampal-Korale and Lower Bulatgama, Kegalle District

- (1) An extent of about 0A. 0R 9 8P. out of the land called Kalanghamula Aswedduma; and bounded as follows —
North by water course;
South by coconut land;
East by remaining portion of the same land;
West by paddy field.
- (2) An extent of about 0A. 0R. 16 8P. out of the land called Gale Aswedduma; and bounded as follows —
North by cart road;
South by water course;
East by the remaining portion of the same land;
West by Madakandewatta
- (3) An extent of about 0A. 0R. 28P. out of the land called Meda Kande Watta; and bounded as follows —
North by part of Medakandewatta and Heevelpola Aswedduma;
East and West by parts of the same land;
South by a cart road.
- (4) An extent of about 0A 0R. 6·4P. out of the land called Heevelpola Aswedduma and bounded as follows —
North by water course;
East and West by the remaining portions of the same land;
South by a portion of Medakandewatta.
- (5) An extent of about 0A 0R. 28·4P. out of the land called Medakandewatta; and bounded as follows —
North by part of the same land and Buluwe Purana Kumbura;
East and West by parts of same land and paddy field;
South by water course
- (6) An extent of about 0A 0R 5 6P. out of the land called Buluwe Purana Kumbura; and bounded as follows —
North and South by remaining portions of the same land,
East by water course,
West by part of Meda Kande Watta
- (7) An extent of about 0A 0R 5 2P out of the land called Buluwe Purana Watta; and bounded as follows —
North and South by remaining portions of the same land;
East by Kongahamula Kurahanhenewatta;
West by water course
- (8) An extent of about 0A 0R 4 4P. out of the land called Kongahamula Kurahanhenewatta; and bounded as follows —
North by part of Kongahamulawatta,
South by Buluwe Purana Watta;
East by part of Kurugahawitewatta;
West by the remaining portion of the same land.
- (9) An extent of about 0A 0R 7 2P out of the land called Kurugahawitewatta; and bounded as follows —
North and West by remaining portions of the same land;
East by a part of Medakotawa,
South by a part of Kongahamula Kurahanhenewatta.

- (10) An extent of about 0A. 0R. 4.0P. out of the land called Medakotuwa, and bounded as follows:—
North and South by remaining portions of the same land;
East by footpath;
West by part of Kurugahawatta Watta.
- (11) An extent of about 0A. 0R. 12.0P. out of the land called Kurugahawattawatta; and bounded as follows:—
North and South by remaining portions of the same land;
East by dead stream;
West by footpath.
- (12) An extent of about 0A. 0R. 27.2P. out of the land called Migahawatta, and bounded as follows:—
North by remaining portion of the same land;
East and South by dead stream;
West by part of same land and road.
- (13) An extent of about 0A. 0R. 6.8P. out of the land called Kanuketayawatta; and bounded as follows:—
North by the remaining portion of the same land;
East and South by part of same land and road;
West by dead stream.
- (14) An extent of about 0A. 0R. 28.0P. out of the land called Patukumburewatta, and bounded as follows:—
North and East by remaining portions of the same land;
West by a road;
South by a part of the same land.
- (15) An extent of about 0A. 0R. 27.2P. out of the land called Patukumburewatta; and bounded as follows:—
North by a dead stream,
East by the remaining portions of the same land;
South by the remaining portions of the same land;
West by a road.
- (16) An extent of about 0A. 1R. 0P. out of the land called Nugagahamulahena; and bounded as follows:—
North by a portion of the same land;
West by a part of Potukumburewatta;
East by a stream,
South by a portion of the same land.

Ref. No. J/LLD/568/53/LM 5530.
Colombo, November 22, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Reference No. MA/AC/1437/53.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired.

Preliminary plan No. A 3,747.—Wellawatta South, Ward No. 30, Wellawatta South within the Municipal limits of Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Part of premises bearing assessment No. 52, Nelson Place	Garden contains 4 coconut trees 5 years, 4 gate pillars with 2 wooden gates and parts of masonry walls	A. M. Mohideen Sayad Abbas of 52, Nelson Place, Wellawatta	0 0 29 10
2	Part of premises bearing assessment No. 50, Nelson Place	Garden contains 2 masonry walls and 2 wooden gates	M. Sri Kantha of 50, Nelson Place, Wellawatta	0 0 2 62
3	Part of premises bearing assessment No. 46, Nelson Place	Part of garden (contains no cultivation)	Miss H. M. Fernando of 32, Shrubbery Gardens, Bambalapitiya	0 0 2 60
4	Part of premises bearing assessment No. 42, Nelson Place	Garden contains 1 coconut tree 10 years, 2 gate pillars with 2 wooden gates and parts of masonry walls	M. M. Mohamed Shamsudeen of 19, Ridgeway Place, Bambalapitiya	0 0 1 59
5	Part of premises bearing assessment No. 40, Nelson Place	Garden contains 2 gate pillars and parts of masonry walls	R. Sinnadurai of Nallore North, Jaffna	0 0 1 55
6	Part of premises bearing assessment No. 36, Nelson Place	Garden contains 2 coconut trees 40 years, 2 gate pillars with 2 wooden gates and parts of masonry walls	Lady Coomaraswamy, C/o D. L. & F. de Saram, 47, Alexandra Place, Colombo	0 0 3 45
7	Part of premises bearing assessment No. 34, Nelson Place	Garden contains 2 gate pillars with 2 iron gates and parts of masonry walls	Mrs. S. Sri Kantha of 34, Nelson Place, Wellawatta	0 0 1 56
8	Part of premises bearing assessment No. 32, Nelson Place	Part of garden (contains no cultivation)	H. P. D. Mendis of 25, Modera Street, Colombo	0 0 1 58
9	Part of premises bearing assessment No. 30, Nelson Place	Garden contains a retaining wall and 2 wooden gates	Mrs. R. Casinathar, C/o R. Casinathar, L. G. S. C., Vavuniya	0 0 1 37
10	Part of premises bearing assessment No. 28, Nelson Place	Garden contains 2 gate pillars with 2 wooden gates	G. L. D. P. Senaratna and Mrs. G. L. P. Senaratna, D. R. O's Bungalow, Matugama	0 0 1 37
11	Part of premises bearing assessment No. 26, Nelson Place	Garden contains 1 para and 1 uggurassa trees 10 years, 4 gate pillars with 3 wooden gates, a masonry wall and parts of masonry walls	Mrs. A. P. Virasinghe of "Al-gama Niwasa", Waragoda, Kelaniya	0 0 1 50
12	Part of premises bearing assessment No. 24, Nelson Place	Garden contains 2 coconut trees 5 years and 20 years	Mrs. A. M. M. Mohideen of 25, 3rd Cross Street, Colombo	0 0 1 59
13	Passage (no assessment number)	Passage	Ahamed Lebbe Ayisa Umma, Binthu Ursama, Rahamat Umma, Geenatt Umma and Inul Hunayah, all of 22/1, Nelson Place, Wellawatta	0 0 0 23

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
14	Part of premises bearing assessment No. 22, Nelson Place	Garden contains 1 mango tree 15 years, 2 coconut trees 15 years, 2 plantain bushes and 2 wooden gates	Sithy Rahel Jamaldeen, Sithy Nayeeba Deen and Noor Saida Deen, all of 22, Nelson Place, Wellawatta	0	0	1.47
15	Part of premises bearing assessment Nos. 20, 18 and 18/1, Nelson Place	Garden contains 2 coconut trees 3 and 30 years, and 1 jak tree 10 years, 1 murunga tree 2 years, 2 plantain bushes and a cadjan wood building	I. L. M. Rahama Umma and heirs of the late I. L. A. Abdul Aziz of 20, Nelson Place, Wellawatta	0	0	1.91
16	Part of premises bearing assessment No. 16, Nelson Place	Garden contains 1 murunga tree 10 years, 1 jambu tree 8 years, 1 para tree 2 years, 2 gate pillars with 2 wooden gates and parts of masonry walls	Mrs M. K. M. Ghouse of 33, Layards Road, Colombo	0	0	3.94
17	Part of premises bearing assessment No. 12, Nelson Place	Garden contains 1 jak tree 10 years and part of masonry wall	Mrs. P. Jayawardena of 12, Nelson Place, Wellawatta	0	0	1.94
18	Part of premises bearing assessment No 10, Nelson Place	Garden contains 1 coconut tree 20 years, a gate pillar and a masonry wall	J L. de S. Bamayake of 10, Nelson Place, Wellawatta	0	0	1.95
19	Parts of premises bearing assessment Nos. 6 & 8, Nelson Place	Garden contains 1 jak tree 30 years, 4 gate pillars with 2 wooden gates, masonry walls and part of masonry wall	A. M. Moera Hussien Saibu of 37, Peer Saibu Street, Colombo	0	0	2.10
20	Part of premises bearing assessment No. 4, Nelson Place	Garden contains 2 coconut trees 5 and 10 years, 1 mango tree 10 years, 2 kapok trees 10 years, 1 amberella tree 10 years	Mrs I. F. McLeod of 4, Nelson Place, Wellawatta	0	0	2.56
21	Parts of premises bearing assessment Nos 184, 186 and 188, Galle Road	Garden contains 2 coconut plants 3 years and part of tiled masonry building	Mayath - Ul - Badhri Zavahir, daughter of L. M. M. Zavahir of 261, Main Street, Colombo	0	0	4.06
22	Parts of premises bearing assessment No. 3, Nelson Place and No. 192, Galle Road	Garden contains 3 jak trees 20 years, 1 coconut tree 35 years, 2 papaw trees 2 years, 11 kapok trees 10 years, 1 sooriya tree 10 years, 1 murunga tree 2 years, 2 plantain bushes, part of a tiled masonry building and parts of a zinc wood building	Mrs. A. Wickramasinghe of 6, Retreat Road, Bambalapitiya	0	0	4.06
23	Part of premises bearing assessment No. 9, Nelson Place	Garden contains a masonry wall and a gate pillar with one wooden gate	M. A. S. Walpola of 9, Nelson Place, Wellawatta	0	0	1
24	Part of premises bearing assessment No. 11, Nelson Place	Garden contains a gate pillar with one wooden gate and part of masonry wall	M. C. Nadarajah of 11, Nelson Place, Wellawatta	0	0	1.24
25	Part of premises bearing assessment No. 15, Nelson Place	Garden contains 2 coconut trees 30 years, 1 para tree 5 years, 1 lime tree 2 years, 2 gate pillars with 2 wooden gates and parts of masonry walls	Mrs C Abeygunawardana of 47, Railway Avenue, Kandy, Mrs E. Warawita of 149, Sri Suddharama Road, Wellawatta, Miss Mabel Handy and D G H de Silva, both of 15, Nelson Place, Wellawatta	0	0	1.20
26	Part of premises bearing assessment No. 17, Nelson Place	Garden contains 2 gate pillars with 2 wooden gates, a retaining wall, a masonry wall and part of a masonry wall	V. Visvanathan of 17, Nelson Place, Wellawatta	0	0	1.05
27	Part of premises bearing assessment No. 21, Nelson Place	Garden contains 2 wooden gates	K. Peethamparam of 21, Nelson Place, Wellawatta	0	0	1.09
28	Part of premises bearing assessment No. 23, Nelson Place	Garden contains 2 wooden gates and part of a retaining wall	Mrs G. H. R. Hubert of 23, Nelson Place, Wellawatta	0	0	1.09
29	Part of premises bearing assessment No. 25, Nelson Place	do.	V. Ganesiah of 62, Albion Road, Colombo	0	0	1.44
30	Part of premises bearing assessment No. 27, Nelson Place	Part of garden (contains no cultivation)	V Sabapathy of 17, Edmonton Road, Kirillapone	0	0	1.14
31	Part of premises bearing assessment No. 29, Nelson Place	Garden contains a gate pillar, part of a gate pillar, 2 wooden gates, a masonry wall and part of a masonry wall	Mrs C Subramaniam of 29, Nelson Place, Wellawatta	0	0	1.44
32	Part of premises bearing assessment No 31, Nelson Place	Garden contains a gate pillar, part of a gate pillar, 2 wooden gates and parts of masonry walls	M Noor Jema, C/o M S Saie of 49, Stanley Place, Maradana	0	0	1.44
33	Part of premises bearing assessment No. 33, Nelson Place	Garden contains a gate pillar, part of a gate pillar, 2 wooden gates and parts of masonry walls	Mrs E Muttuvelu of 33, Nelson Place, Wellawatta	0	0	1.35
34	Part of premises bearing assessment No 35, Nelson Place	Garden contains 1 para tree 15 years, a gate pillar, part of a gate pillar, 2 wooden gates, a masonry wall and part of a masonry wall	W. A. W. de Silva of 5 and 7, Victoria Arcade, Colombo	0	0	1.22
35	Part of premises bearing assessment No. 37, Nelson Place	Garden contains 2 papaw trees 1 year, 2 gate pillars with 2 wooden gates, a retaining wall and parts of masonry walls	K. Nadarajah of 37, Nelson Place, Wellawatta	0	0	1.15
36	Part of premises bearing assessment No. 39, Nelson Place	Garden contains 2 wooden gates	Misses M. G. St Kilda de Jonk and D. R. St. Eleanor de Jonk, both of 4, Station Road, Wellawatta	0	0	1.16
37	Part of premises bearing assessment No. 41, Nelson Place	Garden contains 2 wooden gates	C. E. de Silva and Mrs C. E. de Silva, 41, Nelson Place, Wellawatta	0	0	1.17
38	Part of premises bearing assessment No. 43, Nelson Place	Garden contains 2 coconut trees 5 years, 1 plantain bush and 2 gate pillars	Mrs A. Naganathar of 15/3, Edmonton Road, Kirillapone	0	0	1.85
39	Part of premises bearing assessment No. 45, Nelson Place	Part of garden (contains no cultivation)	S Kandiah of "Vijaya Ashram", Uduvil, Chunnakam	0	0	1.89
40	Part of premises bearing assessment No 47, Nelson Place	Garden contains 3 coconut trees 15 years, 2 wooden gates and part of a masonry wall	Mrs M Rajakulasekaram of Kaddudai, Manipay	0	0	2.14
41	Part of premises bearing assessment No. 49, Nelson Place	Garden contains 1 coconut tree 40 years and 2 gate pillars with 2 wooden gates	Mrs R. Somasundaram, C/o Dr. R. Somasundaram, M O. H. Agalawatta	0	0	3.67
42	Do.	Garden contains 1 coconut tree 40 years	Mrs A Nagalingam of 49, Nelson Place, Wellawatta	0	0	1.60

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
43	Part of premises bearing assessment No. 53, Nelson Place	Garden contains 9 coconut trees 40 years, a tiled masonry building, a water tap, paved floor, parts of 2 gate pillars, 2 wooden gates and parts of a masonry wall	M. H. M. Naina Marikar of 53, Nelson Place, Wellawatta	0 0 13 50
Total ..				0 2 36 99

Lots 1-5 on March 11, 1955 at 9 30 a.m.
 Lots 6-10 on March 14, 1955 at 9.30 a.m.
 Lots 11-16 on March 15, 1955 at 9 30 a.m.
 Lots 17-21 on March 18, 1955 at 9 30 a.m.
 Lots 22-26 on March 21, 1955 at 9.30 a.m.
 Lots 27-31 on March 22, 1955 at 9.30 a.m.
 Lots 32-37 on March 25, 1955 at 9 30 a.m.
 Lots 38-43 on March 31, 1955 at 9.30 a.m.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me, at the Municipal Office, Colombo, on the aforesaid dates and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 4, 1955, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

Municipal Commissioner's Office,
 Town Hall,
 Colombo, January 20, 1955.

W. GOPALLAWA,
 Municipal Commissioner, Colombo and
 Acquiring Officer.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD. 4,469.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion, in extent 0 A. 0 R. 20 3 P. out of the land called Wadiyagodawatta, situated in Udapitiya Village, Hewawissa Korale, Kandy and Pata Hewaheta, Kandy District, surveyed and described as lot 3 in preliminary plan No. A 2,107, and presently claimed by J. Walagedera of Lake Building, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on March 15, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 8, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Kandy, January 20, 1955,

RAINE WRIGHT,
 Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY ACT, No. 39 1954

Notice under Section 7

Reference No. L 3439

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Act. No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name	Name of Village—Madawela. Supplement No. 2 to F. V. P. No 23		Name of Claimant	Extent A R P
		Description	..		
191	Thalangamuwewatta	Bare land contains a *masonry well and part of *pipe line underground	..	N. R. N Raja of Post Office, Kekirawa, B. R. Rajaratnam of G. P. O., Colombo and Mrs. M. R. Mutiah of Malpana, Digana, Kengalla	0 0 4 1
191½	Delgahamulakumbura and Elagawakumbura	Paddy field contains part of *pipe line underground	..	do. ..	0 0 6 1
192	Gangalgekumbura	do.	Trustees of Gonagala Temple, Chief Trustee: M. K. Gnanalankara Thero of Gonagala Temple, Thalagasyaya, Madawela Uipotha	0 0 6 8
193	Pansalekumbura	Paddy field contains a *stand pipe*, permanent chlorinator building and a spill (constructed by Irrigation Department) and part of *pipe line underground	..	Trustees of Aluwihare Temple, Chief Trustee: Mangala Keerthi Siri Sumangala Thero of Aluwihare Temple, Aluwihare	0 0 14 5
195	Imbulaghamulakumbura	Paddy field contains part of *pipe line underground	..	W. G. Ukku Amma of Thalagasyaya, Madawela Uipotha	0 0 1 3
196	Meegahamulakumbura	do.	G. Kaurala of Madawela, Madawela Uipotha	0 0 2 5
197	Kekunaghamulakumbura	do.	W. G. Ukku Amma of Thalagasyaya, Madawela Uipotha	0 0 1 6
198	Gonnaghamulakumbura alias Lolugaswalakumbura	do.	M. P. Ratnayake of Thalagasyaya, Madawela Uipotha	0 0 6 4
199	Assweddumekumbura	do.	do.	0 0 3 4
200	Eleliyadda	Paddy field (abandoned) contains part of *pipe line underground	..	P. G. Kuma Menika, P. G. Rammenika, G. Kaurala, H. M. Appuhamy, H. M. Yasomenika, H. M. Dingiri Banda and H. M. Wijesekera, all of Madawela, Madawela Uipotha	0 0 6 5
201	Baranakumbura	Paddy field contains part of *pipe line underground	..	G. Kaurala of Madawela, Madawela Uipotha	0 0 5 3
202	Elagawekumbura	do.	K. V. Panchirala of Madawela, Madawela Uipotha	0 0 0 9
203	Medisara ..	do.	K. V. Panchirala and L. G. Dingiri Banda of Madawela, Madawela Uipotha	0 0 2 9
204	Do. .	do.	K. V. Dingiribanda of Madawela, Madawela Uipotha	0 0 0 5
205	Do. ..	do.	A. M. Meera Saiba of Rajjamma, Madawela Uipotha	0 0 0 6

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
206	Wagalekumbura	Paddy field contains part of *pipe line underground	P. G. Appuhamy of Madawela, Madawela Uipotha	0	0	2 6
207	Do.	do	I G Ukku Amma of Madawela, Madawela Uipotha	0	0	2 5
208	Dahatunlaha	do	M P Ratnayake of Thalagasyaya, Madawela Uipotha	0	0	2 5
209	Bogahamulakumbura	do	A Abdul Wahab Alim Saibo of Matale	0	0	2 7
210	Asweddume-elapothekumbura	do.	H M Panchirala of Madawela, Madawela Uipotha and A. Bawa Saibo of Matale	0	0	8 7
211	Ambagahamulakumbura	do.	G. G Panchibanda of Madawela, Madawela Uipotha	0	0	4 7
212	Goda-atalaha	do.	U L Abdul Wahab of Matale	0	0	0 2
212½	Atalalhekumbura	do.	P. G. Appuhamy of Madawela, Madawela Uipotha and G. G. Appuhamy of Thalagasyaya, Madawela Uipotha	0	0	2 6
213	Pahala-elapothekumbura	do.	H. M. Appuhamy of Madawela, Madawela Uipotha	0	0	3 1
Total ..				0	2	13 0

* Masonry well and pipe line constructed by the P. W D

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Government School at Madawela Uipotha on March 19, 1955, at 9 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 12, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, January 17, 1955.

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. L 3409.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:—

Village—Kiralessa Preliminary plan No A 2,203

Lot	Name	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Dagavilahena	Chena contains a temporary mud thatched building	D. M. Ranhamy, V. H. of Nayakumbura, Lenadora	1	3	37
Total				1	3	37

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale on March 8, 1955, at 3 p m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 1, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, January 20, 1955.

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LR 1250/J/E/2193.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Plan No: Supplement No 6 to I S P. P 3. Village—Kudanelubewa.

Lot No: 568.

Name of land: Kudanelubewamukalana.

Description: Jungle contains rocks

Name of Claimants—

- (1) Mr H. W. Amarasekiriya, C/o Mr. L. S. B. Perera, Bagatelle Road, Colpetty.
- (2) Mrs. H. W. Amarasekiriya, C/o Mr. L. S. B. Perera, Colpetty.
- (3) Mr. G. P. Abayawardena, C/o Mr. L. S. B. Perera, Colpetty.
- (4) Mr. L. S. B. Perera, Colpetty
- (5) Mr. Richard Salgado, C/o Mr. L. S. B. Perera, Colpetty.
- (6) Mr. D. Susanta Fonseka, C/o Mr. L. S. B. Perera, Colpetty.
- (7) Miss Cussy Cooray, C/o Mr. L. S. B. Perera, Colpetty.
- (8) Mr. N. S. C. Perera, Bagatelle Road, Colpetty.
- (9) Mrs. L. S. B. Perera, Colpetty.

Extent: 5 A. 0 R. 1 P.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Anuradhapura Kachcheri, on March 12, 1955, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 4, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, January 20, 1955.

A. I. MOHIDEEN,
Additional Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 9 30 a.m. on Friday, February 25, 1955, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown Lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him:

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo.

Colombo, January 24, 1955.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Lands referred to above

HAPITIGAM KORALE

Preliminary Plan No.	Lot No.	Village	Name of Permit-holder or applicant	Extent A. R. P.	Ref. L. O's papers
A 3179	2	Paragoda	Nainanayake Patirannahelage Arnolis Appuhamy of Paragoda, Kotadeniyawa	0 3 38	LRO/APL 3896A
A 3206	2	Balagalla	Mrs. Agnes Maraya Wijewardene Jayatilleke of Balagalla, Divulapitiya	3 3 16	LRO/APL 5697
A 3180	2	Paragoda	Nainanayake Patirannahelage Arnolis Appuhamy of Paragoda, Kotadeniyawa	1 1 16	LRO/APL 3896B
A 3575	1	Halpe	Wijesekera Ekanayake Mudalige Appuhamy of Halpe, Mirigama	0 3 3	LRO/APL 2252
A 2992	2	Bokalagama, Ganegoda	Handun Kuttige Undiya, c/o The President, Hapitigam-Siyane Mahajana Sabha, Sylvanhurst, Pallewela	0 1 26	LRO/APL 3561
A 3684	2 and 4	Kandapaliya	O. P. Karthelus Singho, Tennagama, Ambe-pussa	0 1 29	LRO/APL 2809

LRO/APL 5632.

LRO/APL 2488.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the (Assistant) Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 2, 1955, at Kachcheri, Matara, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 24, 1955.

Particulars of Lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1 & 2	D. D. R. Dissanayaka	10 3 05

LRO/APL 2920.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 2, 1955, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 24, 1955.

Particulars of Lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1 & 2	Mrs. K. M. G. Sanoris Appuhamy	1 1 17

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 2, 1955, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 24, 1955.

Particulars of Lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
2	Mrs. Sam de Silva of 239, Kaldemulla Road, Angulana	5 0 11

LRO/APL 5243.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 2, 1955, at Kachcheri, Matara, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 24, 1955.

Particulars of Lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	H. W. J. Wijetunga	1 2 19

LRO/APL 5612.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 2, 1955, at Kachcheri, Matara, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 24, 1955.

Particulars of Lands referred to above

P. P. No. A. 1450 Village—Diyagaha in Wellaboda Pattu and Four Gravets, Matara District

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	D. E. Ratnayaka	4 3 37

LRO/APL 5788.

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Hambantota District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Saturday, March 19, 1955, at the Belhatta Police Station, to select a person to receive a grant for the Crown Land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 22, 1955.

Particulars of the Land referred to above

Supplement No. 5 to final village plan No. 301. Village—Galagama—West Giruwa Pattu

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
295	Wijesena Ekanayaka of Galagama, Nakalugamuwa	2 2 30

LRO/APL 5721.

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent of Hambantota District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Saturday, March 19, 1955, at the Belhatta Police Station, to select a person to receive a Grant for the Crown Land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulation, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

January 24, 1955.

Particulars of the Land referred to above

Supplement No. 6 to final village plan No. 301 Village—Galagama—West Giruwa Pattu

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.									
297, 299 and 303	Cornelis Dias Ekanayaka of Galagama, Nakulugamuwa	<table border="1"> <tr> <td>Lot</td> <td>297</td> <td>0 3 30</td> </tr> <tr> <td></td> <td>299</td> <td>0 2 13</td> </tr> <tr> <td></td> <td>303</td> <td>0 1 11</td> </tr> </table>	Lot	297	0 3 30		299	0 2 13		303	0 1 11
Lot	297	0 3 30									
	299	0 2 13									
	303	0 1 11									
Total Extent		1 3 14									

LRO/APL 3130

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent of Hambantota District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Saturday, March 19, 1955, at the Belhatta Police Station, to select a person to receive a grant for the Crown Land, particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the First Schedule to aforesaid Ordinance as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Hambantota.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, January 22, 1955.

Particulars of the Land referred to above

Supplement No. 1 to final village plan No. 306. Village—Dedduwawala—West Giruwa Pattu

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
207	M. K. Don Andrus of Beragama Colony, Ambalantota	7 1 14

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS

(Middle-Class Ceylonese)

NOTICE is hereby given that the Assistant Government Agent, Mannar District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Friday, March 11, 1955, at Vannuilankulam Community Centre to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-Class Ceylonese.

3. All applications must reach the Assistant Government Agent at the Mannar Kachcheri on or before February 28, 1955.

4. All applications must be accompanied by a deposit of Rs 3 per acre of the extent applied for. The deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

6. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

M. SIVANATHAN,
Assistant Government Agent.

The Kachcheri,
Mannar, January 22, 1955.

Particulars of Land to be dealt with

F. V. P.	Lot	Village	Approximate extent A. R. P.	Crops for which land is situated
—	—	Palaipani	12 0 0	Paddy

Land Redemption Notices

L. D.—B.49/50.

L. D. 4802/LRO/APL 5296—J 54 L 364.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on March 15, 1955, at 10.45 a.m.; and
- (b) notify to me in writing (in duplicate), on or before March 8, 1955, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kandy, January 20, 1955.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 2,139. Village—Kehelwala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Medabittarapela	Paddy field	E. S. Aangammana of Doloswela Walauwa, Nivitigala	0 1 26
2	Medabittarapela Amukotuwhena	Paddy field and part of tea, contains part of dram and no tea bushes	do ..	0 0 11
3	Amukotuwhena Lebbichchawatta	Tea, contains coconut, breadfruit, areacanut and jak trees and 1 thatched mud hut	do. . .	2 1 6
Total ..				2 3 3

Reference No. LRO/APL/5213—J 54 L 370—L. B. 2233.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, A. T. Mahinda Silva, Additional Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on March 2, 1955, at 10 a.m., and
- (b) notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before February 22, 1955, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Matara, January 22, 1955.

A. T. M. SILVA,
Additional Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to Final Village plan 68. Village—Urumutta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
154	Kanattediwela Kuriyakumbura	Paddy field	W. M. P. Don Deonis, W. M. P. Don Pedrick and W. M. P. Don Davith all of Urumutta, Bopagoda, Akuressa, disputed by M. A. Don Deonis and M. A. Don Sirisena of Urumutta and Jasinghe Odiris of Bopagoda	0 0 10
155	Do.	do.	do.	0 0 1
156	Do.	do.	W. M. P. Don Deonis, W. M. P. Don Pedrick and W. M. P. Don Davith, all of Urumutta, Bopagoda, Akuressa	0 0 14
157	Do.	do.	do.	1 2 34
158	Do.	do.	do.	0 1 4
Total ..				2 0 23

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/100/LRO/APL, 3774A/J 54 L 351.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathiwaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 4, 1955, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before February 24, 1955, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 6 to Final Village plan No 405. Village—Kalugamuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
41	Rukgollewatta and Godellewatta	Paddy field, chena, rock and coconut plants 1-30 years and coconut, kaju and naran 15-30 years and 1 earth well	Mrs Don Roida Nonu Kapurubandara of Udugampola	5 3 1
42	Do.	Paddy field and coconut garden 15-30 years, contains coconut plants 1-3 years	do	1 0 9
43	Do.	Coconut garden contains coconut trees 15 to 30 years and coconut plants 1-3 years	do.	0 0 30
Total				7 0 0

L. D.—B 49/50.

No LA/LRO/54/101/LRO/APL. 4336/J54 L 367.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 4, 1955, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before February 24, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,716½. Village—Hettipola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
191	Hitinawatta	Coconut garden 20-55 years	L Francis Fernando, Etambawila Estate, Rajakaduwa, L Marthamariya Fernando, Kudahakapola, Ja-ela, L Josephine Fernando, Kanuwana, Ja-ela, L Kaithan Fernando and L Sryadoris Fernando, both of Dalupothawatta, Hettipola	4 2 37
Total				4 2 37

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/107/LRO/APL. 2049 B/J54 L 384.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 11, 1955, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 3 to F. V. P. No. 1,424. Village—Urapotta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
121	Kadurugamahulahena	Coconut garden 30-35 years	Heirs of the late Mrs. B. C. M Carron, (Administrator, T. V. K. Carron, J.P., U.M., 331, Kalubowila Road, Dehiwala)	3 0 16
122	Do.	Coconut garden 30-35 years	do.	0 1 2
Total				3 1 18

No. LA/LRO/54/108/LRO/APL 5836/J54 L 386.

L. D.—B. 49/50.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 11, 1955, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Supplement No. 3 to F. V. P. 232. Village—Pahala Medagoda					
54	Meegahamulawatta	Coconut garden contains coconut, jak, mango trees, coconut plants and plantain trees, 1 temporary latrine, 1 temporary house and 1 masonry tomb	Mrs P. Menik Etara Haminae of Dampellessa, Narammala	0	3 35
55	Do.	Coconut garden contains coconut plants and coconut, jak, mango, naran and kumbuk trees	do.	0	0 15
56	Nitullagahakumbura	Paddy field	do.	0	0 6
57	Boralugodewatta	Paddy field and coconut garden contains coconut, jak, kaju trees and a ridge	do.	3	2 25
				Total	4 3 1

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/109/LRO/APL 4093/J 54 L 437.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY
LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on March 11, 1955, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,493 and the Preliminary plan A 1,343. Villages—Ahugoda and Yatihena

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Supplement No. 2 to F. V. P. 1,493. Village—Ahugoda					
352	Mahapitiya Estate	Coconut estate 15-30 years	M. M. Shafie and M. M. Shamsudeen, 235, Norris Road, Colombo	0	1 36
353	Do.	do.	do.	9	3 24
354	Do.	Coconut estate 15-30 years contains slab-rock	do.	9	3 12
355	Do.	do.	do.	10	0 1
356	Do.	do.	do.	9	3 12
357	Do.	Coconut estate 15-30 years	do.	9	3 29
358	Do.	do.	do.	0	0 3
359	Do.	do.	do.	0	2 20
				Total	50 2 17

Preliminary plan A 1,343. Village—Yatihena

1	Mahapitiya Estate	Coconut estate 15-30 years	M. M. Shafie and M. M. Shamsudeen	0	0 4
				Total	0 0 4

No. LA/LRO/54/99/LRO/APL. 1446/J54 L 368.

L. D.—B. 49/50.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED
BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 4, 1955, at 9 a.m., and
- (b) notify to me in writing on or before February 24, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,340. Village—Dambokka

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
1	Bangalawa Estate	Coconut estate contains coconut, jak and kaju 15-30 years and slab rocks	Col. and Mrs. W. G. Mack of Bangalawa Estate, Dambokka, Kurunegala	5	0	0
2	Do.	do.	do.	5	0	0
3	Do.	do.	do.	5	0	0
4	Do.	do.	do.	5	0	0
5	Do.	Paddy field and coconut estate contains coconut, jak and kaju 15-30 years and slab rocks	do.	5	0	0
6	Do.	Coconut estate contains coconut and jak 15-30 years	do.	0	2	6
Total				25	2	6

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/102/LRO/APL. 3937/J54 L 366.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED
BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 4, 1955, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before February 24, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 3 to F. V. P. 218 Village—Kannigala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
55	Mavidalupotheshena alias Mavidalupothewatta	Coconut garden 10-50 years.	Mrs. R. T. Manjira, "Shalmar", Rajagiriya	2	1	16
56	Do.	do.	do.	0	0	23
Total				2	1	39

L. D.—B 49/50.

No. LA/LRO/54/106/LRO/APL. 2049A/J54 L 385.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED
BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 11, 1955, at 9 a.m.; and
- (b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to F. V. P. No. 2,044. Village—Palugomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
262	Nugagahamulawatte ..	Coconut garden 40 years and part of water-hole	Heirs of late Mrs. B. C. M. Carron, "Highlands", Queen's Road, Colombo (Administrator: T. V. K. Carron, J.P., U.M., 331, Kalubowila Road, Dehiwala)	0 0 14
263	Do. ..	Coconut garden 40 years and part of water-hole contains a cadjan and mud house	do. ..	5 0 28
Total				5 1 2

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/105/LRO/APL. 2049/J54 L 383.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 11, 1955, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to F. V. P. 1,424 Village—Urapotta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
114	Kosgahamulahena <i>alias</i> Kadurugahamulahena Ehatugahamulahena Dangahamulahena Siyambalagahamulahena Battuwattawela <i>alias</i> watta	Coconut garden and waste land contains a cadjan thatched and mud walls temporary house and kitchen	Heirs of the late Mrs. B. C. M. Carron (Administrator, T. V. K. Carron, 331, Kalubowila Road, Dehiwala)	11 1 17
116	Kosgahamulahena Ehatugahamulahena	Coconut garden	do. ..	0 1 23
117	Kumbukgahawewa Kadurugahamulahena	Tank and bund contains coconut trees	do. ..	0 0 19
118	Kumbukgahawewa Dangahamulahena	Tank contains 1 coconut tree	do. ..	0 0 5
119	Dangahamulahena	Coconut garden contains 1 coconut tree	do. ..	0 0 3
120	Kajugahawatta	Waste land contains 7 coconut trees	do. ..	0 2 25
Total				12 2 12

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/104/LRO/APL. 4716/J 54 L 378.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 4, 1955, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before February 24, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to F. V. P. 972. Village—Delana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
27	Tuttriripitiyawatta and Tuttriripitiyahena	Coconut garden	P. H. Jayasinghe, Nattandiya	2 0 10
28	Do. ..	do. ..	do. ..	4 1 37
Total				6 2 7

L. D.—B. 49/50.

No. LA/LRO/54/103/LRO/APL. 1285/J54 L 377.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

I, Sampathawaduge Samuel Henry Silva, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 11, 1955, at 9 a.m.; and
 - (b) notify to me in writing on or before March 3, 1955, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, January 22, 1955.

SAM H. SILVA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Supplement No. 4 to F. V P. 963	Village—Ennaruwa	Name of Claimant	Extent		
						A.	R.	P.
164	Galagawahanayanadama	Coconut garden			M. M. Punchi Banda, Ihala Pallewela, c/o Ennaruwa School, Nakkawatta	0	0	6
165	Do.	do.			do	..	0	2 3
Total						..	0	2 9

Miscellaneous Land Notices**NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE PERMITS (MIDDLE CLASS CEYLONESE)**

APPLICATIONS are hereby invited for the allotment of Crown land, the particulars of which are given in the schedule below.

2. All applications which should be substantially in the form given below must reach the Assistant Government Agent, Mannar, on or before February 28, 1955.

3. The Land Kachcheri will be held at the Rural Development Building at Kokkupudayan, on March 8, 1955, at 3 p.m., for the purpose of selecting suitable applicants to receive lands. Every applicant should attend the Land Kachcheri in person or depute some one in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Assistant Government Agent, Mannar, may presume that the applicant does not wish to pursue his application further.

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified a sum calculated at Rs. 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act or omission of the applicant, Government is put to the expenses of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Applications from persons belonging to the following income group will be considered:—

Class A—Income limits up to Rs. 12,000 (unmarried) and Rs. 24,000 (Married) per year to receive allotment, up to 50 acres.

6. Tenure under the Land Development Ordinance will be given to selected applicants in Class 'A'. The Annual payment under the L. D. O. will be 4 per cent. of the unimproved value of the land, revisable over thirty years. (For leases a similar rent will be charged but it will be revisable every thirty years).

7. The crops for which the lands are reported to be suitable are noted against them. The selected applicant will be required to develop the lands in permanent crops according to an approved programme of development.

8. Further particulars (conditions of lease, &c.,) can be had from the Assistant Government Agent, Mannar.

The Kachcheri,
Mannar, January 15, 1955.

M. SIVANATHAN,
Assistant Government Agent.

Schedule

District	V. H's Division	D. R. O's Division	Extent	Crop
Mannar	Kokkupudayan	Musal	150 acres	Coconut

Application form referred to above:—

APPLICATION FOR AN ALLOTMENT OF CROWN LAND FROM THE VILLAGE OF _____
(AS PER NOTIFICATION IN THE GOVERNMENT GAZETTE OF _____)

1. Name of applicant and address: _____
2. Permanent Residence: _____
3. Occupation: _____
4. Whether Ceylonese: _____
5. Whether married or not and number of dependents: _____
6. If the applicant is a company, state the names and nationalities of the Directors; the total number of shares and the number of shares held by the Ceylonese: _____
7. Annual Income according to the last notice of assessment by the Income Tax Department: _____
8. What cash reserves are there, if any: _____
9. Particulars of private land owned and how utilised: _____

Highland
A. R. P.

Paddyland
A. R. P.

10. Particulars of any Crown lands held on lease or under L. D. O. and how utilised: _____

Highland
A. R. P.

Paddy Land
A. R. P.

11. Particulars of land applied for (extent, lot number, plan number, village, &c.): _____

12. What crops you propose to grow: _____

13. Amount prepared to be invested annually: _____

Signature of Applicant.

LJ 521.

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2).**

NOTICE is hereby given that Messrs. Baddayalaye Maduru Fernando, Retnaka Mudiyanalaye Mudiyanse, Lakamuwalaye Simon, Vitanage Hendrick Simho and Lakamuwalaye Podineris—trustees of the Sudagala Vihara Sadaka Samutaya—have applied for the lease of a piece of Crown land, about 2 acres in extent, from lot 22A in F. V. P. 329, situated in Sudagala, Kuruwiti Korale, Ratnapura District, for the establishment of a Buddhist temple thereon.

2. This land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Rent : Rs. 3 per annum ;
- (b) The lessees shall, within 5 years from the commencement of the lease erect an Avasa, Viharage and a latrine (hereinafter referred to as the temple) on the land to the satisfaction of the Government Agent, Province of Sabaragamuwa ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall, within six months from the completion of the Buddhist temple dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple as the case may be for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
Colombo, January 28, 1955. for Land Commissioner

LS 3335.

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF
THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs. S. M. A. Sathkumara, H. K. Hitthamy and S. M. Gunasekera of Kirawewa—trustees of the Rural Development Society, Kirawewa, Kuliypatiya—have applied for a lease of a piece of Crown land about half an acre in extent from lot No. 45G in F. V. P. 2,178, situated in Kirawewa village, Katugampola Hatpattu, Kurunegala District, for the purpose of erecting a building to be used as a carpentry workshop thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 5 years ;
- (b) Rent : Rs. 5 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a carpentry workshop on the land to the satisfaction of the Government Agent, North-Western Province.
- (d) The lessees shall use the land as a site for a carpentry workshop and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
Colombo, January 28, 1955. for Land Commissioner.

LJ. 607.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Islands Co-operative Agricultural Production and Sales Society Ltd., Kayts, has applied for the lease of a piece of Crown land, about one acre in extent, situated at Kayts, near the Kayts Hospital, for the construction of an office, go-down, and onion store thereon.

2. The land is bounded as follows :—

- North : Crown land ;
East : Land given to Ampalampulam Co-operative Coir Workers Society ;
South : P. W. D. reservation ;
West : Crown Land on Short Term Lease of K. Kandiah ; and is available for the purpose in view. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 30 years ;
- (b) Rent : Rs. 2 per annum ;
- (c) The lessee shall within 3 years from the commencement of the lease construct an office, go-down and onion store on the land to the satisfaction of the Government Agent, Northern Province ;

(d) The lessee shall use the land as a site for the purposes mentioned in (c) above and for no other purpose ;

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, January 28, 1955

LJ. 469.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Mr. W. B. Hingurukaduwa of Amunumulla, Passara, has applied for the lease of a strip of Crown land, about one acre in extent, from lot 5 in F. V. P. 217, situated in Amunumulla, Kandukara Korale of Buttala Division, Badulla District, for planting gum trees and to out drains to protect the applicant's house which stands on the adjoining private land.

2. This piece of land which is steep and rocky is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others :—

- (a) Term : 30 years ;
- (b) Rent Rs. 4 50 per annum ;
- (c) The lessee shall, use the land for planting gum trees and to take any other measures to protect his house in the adjoining private lot 5H in F. V. P. 217 from land and rock slips and for no other purpose without the written consent of the Government Agent, Province of Uva.
- (d) The lessee shall carry out the necessary work on the land within three years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,
Colombo, January 28, 1955. for Land Commissioner.

No. OB/MR/7.

**RESTORATION OF VILLAGE TANKS BY PRIVATE
ENTERPRISE**

THE following tanks situated in the D. R. O's division of Mantai in Mannar District, are available for restoration by private persons (individuals or companies) with adequate financial resources. These tanks have been investigated and the estimated cost of restoration and the approximate area to be benefited are stated against each.

(i) *Kurinchakulam*—

- (a) Proceed along Iranu-iluppaikulam-Palampiddi road about three and a half miles when an Irish drain is reached. Go upstream along the bed of the stream which crosses the Irish drain a distance of half a mile to the tank.
- (b) Approximate irrigable area—114 acres.
- (c) Estimated cost of the scheme, inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c.—Rs. 61,000.

(ii) *Mullukulam*—

- (a) Proceed along Poovarasankulam-Iranu-iluppaikulam road up to seven and three fourth mile post. Turn left and proceed towards Palampiddi. At $3\frac{1}{4}$ mile post on this road turn right to a cart track to Parikarperiyakulam. $2\frac{1}{4}$ miles away from the left bank end of the above tank is Mullukulam.
- (b) Approximate irrigable area—133 acres.
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c.—Rs. 95,000.

2. The cost of land development and ancillary services such as housing, &c., is not included in these estimates.

3. The restoration work and the provision of irrigation facilities should be done in accordance with approved specifications. The entire cost of these works and the development of the land should be borne by the persons undertaking the works.

4. Persons who are authorized to execute the works will be offered a long term lease of the area made cultivable in paddy together with an adequate extent of highland

5. Applications from persons who are prepared to take up one or all of the above tanks, should be made to the Assistant Government Agent, Mannar, on or before March 1, 1955. Any further information can be had from him.

M. RAJENDRA,
Land Commissioner.

Office of the Land Commissioner,
P. O. Box 500,
Secretariat, Colombo, January 24, 1955.

ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො 3,026 (මහලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955හේ ජනවාරි මස 28වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්සන්කරන** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකුඩ ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි 5(1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යායි 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954හේ නොවැම්බර් මස 28වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය.

කේ. ඩී. ඇස් කදිරිගමනාදත්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියාණ

** නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියාණයෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාණෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම ඇවිට සාරවනු ලැබේ.

(ඇ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කියායිවීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාලලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාලලේ කොයායගේ කැපුපල්ල කෝරළේ ආදාගල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කඩවි, එනම් —

- උතුරට අළුත්වැව සහ බර්ගන්වැව යන ගම්වල මායිම්;
නැගෙනහිරට නිලගම සහ කොම්බාව යන ගම්වල මායිම්;
දකුණට ගොම්බාව යන ගමේ මායිම්;
බස්නාහිරට වයඹ පළාතේ නො 10 දරණ ටෝපෝ මුල් සිතියමේ මායිම් සීමා සහ ඉම්හාමිත්තේ ගම යන ගමේ මායිම, වතු ඇල (ඉම් හාමිත්තේ ගම යන ගමේ මායිම), අළුත්වැව යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 332

Table with 3 columns: බිම් කවරය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අරු. ප.

Table with 3 columns: බිම්කවරය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අරු. ප.

බිම් කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
102	රුක් අත්තනෝයාය	12 0 5
103	මරුගල් වලේ යාය	5 3 35
104	මරුගල් වලේ යාය	1 3 37
105	මරුගල් වලේ යාය	6 2 21
106	මරුගල් වලේ යාය	1 1 9
107	—අභිපාර	0 1 0
108	බතලවත්තේහේන	2 1 2
109	බතලවත්තේහේන	2 1 35
110	බතලවත්තේහේන	1 2 39
111	බතලවත්තේහේන	3 3 26
112	මරුගල් වල	0 3 39
113	බතලවත්තේහේන	0 2 4
114	බතලවත්තේහේන	2 1 24
115	බතලවත්තේහේන	1 0 25
116	බතලවත්තේහේන	1 3 22
117	බතලවත්තේහේන	0 2 4
118	බතලවත්තේහේන	0 1 18
119	බතලවත්තේහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 23
120	බතලවත්තේහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 1
121	බතලවත්තේහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 26
122	ගැටකුලුගන්දෙවත්ත	0 3 37
123	ගැටකුලුගන්දෙවත්ත	1 0 39
124	ගැටකුලුගන්දෙවත්ත	0 2 1
125	ගෙදරගාවහේන	1 2 19
126	ගෙදරගාවහේන	1 0 27
127	ඒදණ්ඩෙහේන	0 3 13
128	ඒදණ්ඩෙහේන	0 1 31
129	කොණ්ඩගලගාවකුලේ	1 0 30
130	කොණ්ඩගලගාවහේන	2 3 27
131	ගල්කන්දෙකුලේ	1 1 25
132	ගල්කන්දෙහේන	0 2 1
133	ගල්කන්දෙහේන	1 3 33
134	ගලගාවවත්ත	4 0 23
135	ගලගාවවත්ත	
136	ගලගාවවත්ත	
137	නවකගල (ගල)	
138	නවක ආල, ඕතුරුගහමුලආල, තොලොම්පැලැස්ස (දියපාර)	2 0 22
139	බතලවත්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 11
140	බතලවත්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 23
141	බතලවත්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 29
142	බතලවත්තෙහේන	0 0 33
143	බතලවත්තෙහේන	0 3 7
144	බතලවත්තෙහේන	1 0 38
145	බතලවත්තෙහේන	2 3 2
146	බතලවත්ත	13 0 18
147	බතලවත්ත	6 1 14
148	පුල්වැට්ටියොඩැල්ල	1 1 29
149	රුක් අත්තනායාය	3 2 19
150	පුල්වැට්ටියොඩැල්ල	3 3 26
151	රුක් අත්තනෝයාය	21 0 0
152	රුක් අත්තනෝයාය	4 2 24
153	හල්මිල්ලදෙමඩ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 1 16
154	හල්මිල්ලදෙමඩ	0 1 19
155	—දියපාර	19 3 12
156	හල්මිල්ලදෙමඩ	0 3 36
157	පුල්වැට්ටියොඩැල්ල	1 3 25
158	පුල්වැට්ටියොඩැල්ල	4 1 8
159	පුල්වැට්ටියොඩැල්ල	2 2 5
160	දඹගහමුලහේන ...	1 1 11
161	දඹගහමුලහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 1
162	කහවගහමුලහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 13
163	කහවගහමුලහේන	1 3 13
164	පුල්වැට්ටියොඩැල්ල	2 0 38
165	කපුහේනෙවත්ත	1 1 21
166	කහවගහමුලහේන	1 0 39
167	කහවගහමුලහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 2
168	ගලගාවහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 16
169	කපුහේනෙවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 18
170	බතලවත්තෙහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 1
170½	—ගලගන් බිඳිනලද ලීද	1 1 33
171	ගලගාවහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 4
172	කපුවැට්ටියොඩැල්ල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 13
173	කපුවැට්ටියොඩැල්ල (ගල)	0 2 28
174	නවකගල (ගල)	0 3 24
175	නවකගල (ගල)	0 1 7
176	ගලගාවහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	
177	ගලගාවහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	

මුළු ගණන . 682 0 7

මාතලේ නි නි 1—1955

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ඩය
නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,027 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලබ්ධිගෙයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955෧෪ ජනවාරි මස 28වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ඩයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ඩයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ

වම් 1954෧෪ නොවැම්බර් මස 29වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

කේ. ඩී. ඇස්. කදිරිගාමනාදන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් නිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උප ලබ්ධියට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දක්වෙන ආකාරවලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යොමාත්ත දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩයකට අයිතිකම් කියා සිටීම උචිත නොවේ.

උපලබ්ධිය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොසායයේ කන්දපල්ල කෝරළේ නිලගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියළුම බිම්කඩ, එනම් —

උතුරට බබරගස්වැව යන ගමේ මායිම, මනනින්ද යන ගමේ මායිම, ගම්සහ පාරේ කොටසක් (මනනින්ද යන ගමේ මායිම), මනනින්ද යන ගමේ මායිම, නිවුල්ආලේ කොටසක් (මනනින්ද යන ගමේ මායිම);

නැගෙනහිරට මනනින්ද යන ගමේ මායිම, හොම්බාව යන ගමේ මායිම,

දකුණට හොම්බාව යන ගමේ මායිම,
බස්නාහිරට ආදාගල යන ගමේ මායිම, කණ්ඩිය (ආදාගල යන ගමේ මායිම), ආදාගල යන ගමේ මායිම, බබරගස්වැව යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 333

බිම් කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	විහාරකඤ්ඤ මුකලාන	18 3 36
2	ගල්දිගිලිය	3 1 7
3	ගල්දිගිලිය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 2
4	—දියපාර (හිඳුණ)	0 1 25
6	වරායාය (ගම්කායාසී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
7	—ගම්කායාසී සහ පාර	0 3 6
8	—ගම්සහ පාර (හරිකොටසක්)	0 0 6
9	වරායාය	0 3 10
10	වරායාය	0 3 13
11	වරායාය	3 3 35
12	වරායාය (ගම්කායාසී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 6
13	වරායාය	0 3 9
14	වරායාය	0 3 2
16	වරායාය, හේනෝයාය, වෙලේපිල්ලාව	7 0 27
17	හේනෝයාය	0 3 36
18	හේනෝයාය	2 0 37
19	වෙලන්ගොල්ලේ මුකලාන	4 0 35
20	වෙලන්ගොල්ලේ මුකලාන (කිවුල් ආල දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 30
21	කිවුල් ආල (දියපාර)	1 2 25
22	කිවුල් ආල (දියපාර) (හරිකොටසක්)	0 0 15
23	බේලිගමුවේමය, කුඩාමය, (දියපාර)	3 3 33

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප	ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි
24	කාරංගහමුල මූකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 7	නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,028 (මාතලේ)
25	කාරංගහමුල මූකලාන	1 3 0	පමණි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක්
26	මහවිභේන	2 2 19	ලැබූ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1955හේ
27	මහවිභේන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	8 2 2	ජනවාරි මස 28වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි
28	කාරංගහමුලහේන මූකලාන (කිවුල් ඇල දිගේ කරපු බිම)	0 3 34	පහත අත්සන් කරන* මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ
29	වෙලන්ගොල්ලමූකලාන (කිවුල් ඇල සහ වෙල් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 23	5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් යොන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ
30	වෙල් ඇල (දියපාර)	0 0 25	4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ
31	හේනාගොයෝගේතින්න (කිවුල් ඇල සහ වෙල් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 25	වම් 1954පේ නොවැම්බර් මස 29වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්
33	—වාරිමැස් ඇල	0 0 16	කිරීමේ කාර්යාලයේ දීය
35	—කණේ සිය	0 0 20	කේ වි ඇස් කදිප්පාමනාදන්,
37	—වාරිමැස් ඇල	0 0 6	නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා
38	වරායාය (ඇලවල් දිගේ ඉතුරු කරපු බිම)	0. 0 34	
39	වරායාය	1 2 6	
41	වරායාය (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 27	* * " නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන
43	වරායාය	0 2 36	ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි
44	වරායාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 13	ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ
45	වරායාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 14	පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි
46	වරායාය	1 1 35	(අ) මෙම ඉඩම් ලැබූ වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ
47	වෙහෙරගොඩැල්ලෙහේන	1 0 39	නිර්ධාරිතූමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද
48	කහවගහමුලනතිකොටුව, කන්දේබොඩයාය	21 2 4	ලබාගත හැකි වේ
50	හලඹගහකුඹුර	0 0 4	(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යට
51	මුඩුගලනතිකොටුව	3 0 28	යම් පාරකට අයිතිකම් කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති
52	—අභිපාර	0 0 15	කම්කීම් හැටියට හාරගනු ලැබේ
53	නිලගමවැව (වැව සහ කණේසිය)	6 3 21	
55	—ගලන්බදිනලද මිද	0 0 1	(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කම්පිය අඩංගු උප
57	ගල්ගොඩැල්ලෙහේන	1 0 25	ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්පියක් පහත දක්වෙන
58	ගල්ගොඩැල්ලෙහේන	0 2 39	මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටෝක්ක දන්වීම යටතේ
59	වෙහෙරගොඩැල්ලෙහේන	1 0 4	විශාල කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්පියකට අයිතිකම් කියා
60	වෙහෙරගොඩැල්ල	0 2 1	සිටිම උවමනා නොවේ.
61	වරායාය	0 2 20	
63	නිලගම පාඨසාලාවත්ත	0 3 8	
64	පන්සලේ වත්ත	0 1 1	
65	වරායාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 19	
66	වරායාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22	
67	වරායාය	0 3 3	
68	වරායාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6	
68 1/2	වරායාය	0 0 28	
70	—ඇල	0 0 21	
72	පාලුගමේවත්ත	0 1 32	
73	පාලුගමේවත්ත	0 1 12	
74	වරායාය	15 1 35	
75	—කණේ සිය	0 0 5	
76	—ගම්කොයි සහ පාර	0 3 25	
77	කාරංගහමුලයාය, ගල්පොත්තයෝගේතින්න, පන්සලේවත්ත	7 3 32	
78	ගල්පොත්තයාය (කිවුල් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 0 8	
79	ගල්පොත්තයාය	1 0 1	
80	කාරංගහමුලයාය (කිවුල් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 22	
81	කාරංගහමුල මූකලාන	38 2 3	
82	කාරංගහමුලමූකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	13 2 8	
83	කිරිමැටිඇල (දියපාර)	0 3 20	
84	ගල්පොත්තයාය (කිරිමැටි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 11	
85	කාරංගහමුලයාය	2 0 11	
86	කාරංගහමුලයාය	11 2 7	
87	කාරංගහමුලයාය (කිවුල් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 37	
88	ගංඉමේ ඇල (දියපාර)	0 0 34	
89	ඉත්තාගලයාය (ගං ඉමේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 6	
90	ඉත්තාගලයාය, ගල්පොත්තයාය	3 1 38	
91	ගල්පොත්තයාය	9 1 1	
92	මඩුගලතින්න	0 3 36	
93	මඩුගලතින්න සහ තලන්ගහමුලතින්න	25 1 10	
94	තලන්ගහමුලතින්නමූකලාන (ගංඉමේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19	
	මුළු ගණන	296 2 35	

ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
23 දඹහලන්ද	3 0 23
24 දඹහලන්ද	2 1 17
25 දඹහලන්ද	0 3 39
26 දඹහලන්ද	0 2 0
27 දඹහලන්ද	1 2 33
28 —ගම්කොය් සහ පාර	0 0 32
29 දඹහලන්ද	0 1 38
30 දඹහලන්ද	0 1 15
31 දඹහලන්ද	0 3 31
33 —ගම්කොය් සහ පාර	1 0 13
37 දඹහලන්ද	0 2 22
38 දඹහලන්ද (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
40 දඹහලන්ද	0 3 18
41 දඹහලන්ද (පරහහලල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 5
46 දඹහලන්ද	0 1 19
47 දඹහලන්ද	1 3 35
48 දඹහලන්ද	0 3 33
49 දඹහලන්ද	2 0 11
50 වේලන්ද	0 2 31
53 මාපිටිය	6 2 30
54 වේලන්දෙවත්ත	1 1 21
55 වැල්ලවත්තෙහේන	2 1 6
56 වැල්ලවත්තෙහේන	0 2 22
57 වැල්ලවත්තෙහේන. (වාරමාගී ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 30
58 වැල්ලවත්තෙහේන (පරහහලල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 27
59 වැල්ලවත්තෙහේන (පරහහලල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 19
60 වැල්ලවත්තෙහේන	0 2 22
61. —වාරමාගී ඇල	0 0 22
62 —අඹපාර	0 0 8
63 වැල්ලවත්ත	1 0 35
64 වැල්ලවත්ත (පරහහලල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 38
65 පත්සලේවත්ත	0 3 39
66 — නවබුක් දැමැබක් සහිත පුරාවස්තු	0 0 39
67 වේලන්ද	1 1 21
68 පත්සලේවත්ත	1 1 24
69 බද්දෙවෙලහේන	1 1 34
70 බද්දෙවෙල (පරහහලල්පොතේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 39
71 බද්දෙවෙලහේන	0 3 31
72 බද්දෙවෙලවත්ත	1 0 24
73 බෝගහවත්ත	1 1 16
75 —ගම්කොය් සහ පාර	0 0 15
76 බෝගහවත්ත	0 1 11
77 බෝගහවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 37
78 බද්දෙවෙලවත්ත (පරහහලල්පොතේ ඇල)	1 2 10
මුළු බණන	108 1 22

මහලේ නි. නි. 3—1955

දිසාපතිවරුන් විසින් ඉඩම් අලෙවිකිරීම

නො. ඇල් පී/4560

කුරුණෑගල නො. 299—වයඹ දිසාවේ කුරුණෑගල ඒජන්ත උන් හාත්තේ විසින් මෙහි පහත සඳහන් ආණ්ඩුව සත්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ක් වූ පෙබරවාරි මස 23 වෙනි බදාදා පෙරවරු 10ට කුරුණෑගල කම්මේරියේදී විකුණනට නොහොත් වෙන අන්දමකින් තීන්දුකරනට යෙදෙනවා ඇත

වයඹ දිසාවේ. හිටියාල හත්පත්තුම් කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි එකක්.

අවසාන සිතියමේ නො. 3,036 ගම—තෙත්තකෝන් ගම

කැබැල්ල : 15.

ඉඩමේ නම : වැවපාටුලයාය.

විස්තරය : හේන.

අයිතිකම් කියන්නා : ජේ. ඩී. බබ්ලිම්. තෙත්තකෝන්, නො. 38, පු. කේ. ජේ. ජේ. ජේ. ජේ. බම්බලපිටිය, කොළඹ.

ප්‍රමාණය අ 25, රු 0, ප. 3
තක්සේරු මිල රු 436 81

ඊ. කේ. ආර් අසරප්පා,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

වම් 1955ක් වූ ජනවාරි මස 13වෙනි දින කොළඹ ඉඩම් කොමසාරිස් කාර්යාලයේදීය

අංකය ඇල්. කේ 40/ඇල්. ඇල්. සී

රත්නපුර නො. 59.—රත්නපුර දිසාවේ ඒජන්ත උන්හාත්තේ විසින් මෙහි පහත සඳහන් ආණ්ඩුව සත්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1955ක් වූ පෙබරවාරි මස 10වෙනි දින වූ බ්‍රහස්පතින්දා 10 30ට රත්නපුර කම්මේරියේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් වෙන අන්දමකින් තීන්දුකරනට යෙදෙනවා ඇත

රත්නපුර දිසාවේ කුරුවිටි කෝරළයේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම් කැබලි එකක්.

මුල් සිතියමේ නො. ඇල්. පී. පී. 338 ගම—මලන්ගම

කැබැල්ල : 392.

ඉඩමේ නම යායදෙනියවත්ත

ඉල්ලුම්කාරයාගේ නම බී. විජයතිලක මහත්මිය, රත්නපුර

විස්තර අවුරුදු 20ක රබර් වගාව

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 19

අක්කරයක තක්සේරු මිල රු 340.

මෙම ලොට් නොමිමරය දරණ ඉඩම සම්බන්ධයෙන් වම් 1954ක් වූ මක්තෝබර් මස 15 වැනි දින නො. 10,724 දරණ ගැසට් පත්‍රයේ පළවූ ගැසට් නිවේදනය මෙයින් අවලංගු කරමි.

ඊ. කේ. ආර් අසරප්පා,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1954ක් වූ ජනවාරි මස 17 වැනි දින ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලය, කොළඹ.

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නීතිදන

අංකය ඇම්. ඒ. පී. 1437/53

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්‍යෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍ය 7 වැනි වගන්තිය යටතේ දැනුම්දීමයි

මහජන කටයුත්තකට අවශ්‍යවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954ජේ අංක 39 දරණ ආඥාපණ්‍යෙන් වෙන්ස් කරන ලද 1950ගේ අංක 9 දරණ (වෙන්ස් කළ) ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්‍යේ 7 වන කොටසේ (1) වන උප කොටස යටතේ රජය මගින් ලබාගන්නට අදහස් කරන බව මම මෙයින් දන්වා සිටිමි.

ලබාගන්නා ඉඩම්වල විස්තරය :—

බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ අංක 80 දරණ දකුණු වැල්ලවත්ත කොට්ඨාසයේ පුරාණ කැලැස්ම අංක ඒ 3,747

කැබැල්ල : 1.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ තක්සේරු අංක 52 දරණ ඉඩමේ කොටසකි.

විස්තරය : අවුරුදු 5ක පොල් ගස් 4ක්, හේවිටු කණු 4ක්, ලියෙන් තැනූ හේවිටු 2ක් සහ මෙසන් බිත්තියල කොටසද වත්තේ තිබේ.

අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 52කේ ඒ. ඇම් මොහිදීන් සයාද් අබ්බාස්

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 29 10

කැබැල්ල : 2.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 50 දරණ ඉඩමේ කොටසකි.

විස්තරය : ගලෙන් බැදී තැප්ප දෙකක් සහ ලී හේවිටු දෙකක් ඇති වත්ත.

අයිතිකම් කියන්නා : වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 50ගේ පදිංචි ඇම්. ප්‍රිකාන්තා.

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 2.62.

කැබැල්ල : 3

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 46 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය වගාවක් නැති වත්තක කොටසක්. අයිතිකම් කියන්නා බම්බලපිටියේ ජයවර්ධන මහත්මයාණන් අංක 32 කේ පදිංචි ආර්. ආම් ප්‍රකාශන තරුණ මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 260

කැබැල්ල : 4.

ඉඩමේ නම. නෙල්සන් පෙදෙසේ අංක 42 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 10ක් වයසැති පොල් ගසක්, ලී ගේවිටු දෙකක් සහිත ගේවිටු කුලුණු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න. අයිතිකම් කියන්නා: බම්බලපිටියේ පිප්පේ පෙදෙසේ අංක 19 හි ආම් එච් මොහමඩ් සම්ප්‍රදායිකව. ප්‍රමාණය. අ 0, රු 0, ප 159.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 40 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය. ගේවිටු කුලුණු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න. අයිතිකම් කියන්නා: යාපනේ උතුරු තල්ලෝර්ට් පදිංචි ආර් සින්නදෙරේ. ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප 155

කැබැල්ල : 6.

ඉඩමේ නම. නෙල්සන් පෙදෙසේ අංක 36 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය. අවුරුදු 10ක පොල් ගස 2ක්, ලී ගේවිටු 2ක් සහිත ගේවිටු කනු 2ක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න. අයිතිකම් කියන්නා: කොළඹ ඇලෙක්සැන්ඩර් පෙදෙසේ අංක 47 හි ඩී ඇල්. සහ ඇල් ද සේරම් මහතුන් බාදේ, කුමාරසාමි ආයතනව ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 345.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 34 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය. යකඩ ගේවිටු දෙකක් සහිත ගේවිටු කුලුණු 2ක් සහ ගලෙන් බැඳි තාප්ප වල කොටස් ඇති වන්න. අයිතිකම් කියන්නා: වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 34 හි ඇස්. ශ්‍රීකාන්තා මහත්මිය. ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 156.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 32 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය: වගාවක් නැති වත්තක කොටසක්. අයිතිකම් කියන්නා මෝදර විදියේ අංක 25 හි එච් පී. ඩී මෙන්ඩිස්. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 158.

කැබැල්ල : 9.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 30 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය: මායිම් තාප්පයක් සහ ලී ගේවිටු 2ක් ඇති වන්න අයිතිකම් කියන්නා ඇල්. ජී. ඇස් සී වම්පියා, ආර් කසිනානර් බාදේ, ආර් කසිනානර් මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 137.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 28 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය ගේවිටු කණු 2ක් සහිත ලී ගේවිටු 2ක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා මතුගම ඩී ආර් ඩී බංගලාවේ ජී. ඇල් ඩී පී සේනාරත්න සහ ජී ඇල්. පී. සේනාරත්න මහත්මිය. ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 137

කැබැල්ල : 11.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 26 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය: පාරා ගසක්, අවුරුදු 10ක උගුරුගස ගසක්, ලී ගේවිටු 3ක් සහිත ගේවිටු කුලුණු 4ක්, ගලෙන් බැඳි තාප්පයක් සහ තාප්පවල කොටස් ඇති වන්න අයිතිකම් කියන්නා කැලණියේ වරායොඩ අල්ගම නිවසේ ඒ. පී විරසිංහ මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 150

කැබැල්ල : 12.

ඉඩමේ නම. නෙල්සන් පෙදෙසේ අංක 24 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය අවුරුදු 5ක සහ 20ක පොල් ගස 2ක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා කොළඹ 3වෙනි හරස් විදියේ අංක 25 හි ඒ ආම් මොහිදින් මහත්මිය. ප්‍රමාණය අ 0, රු 0, ප. 159

කැබැල්ල : 13.

ඉඩමේ නම තක්සේරු අංකයක් නොමැති බිම් තීරය විස්තරය බිම් තීරය අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 22/1 පදිංචි අහමඩ් ලෙබ්බේ, අයිසා උම්මා, බිම්තා ශ්‍රියානා, අහමත් උම්මා, බිනත් උම්මා සහ ඉනුල් ඉනායා. ප්‍රමාණය අ 0, රු 0, ප 023.

කැබැල්ල : 14.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 22 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය: අවුරුදු 15ක අඹගසක්, අවුරුදු 15ක පොල් ගස 2ක්, කෙසලේ පදුරු 2ක් සහ ලී ගේවිටු 2ක් ඇති වන්න අයිතිකම් කියන්නා: වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 22 හි පදිංචි පිසි රහෙල් ජමල්දින්, සිති නයිබාදින් සහ කුර්සයිදදින් ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 147

කැබැල්ල : 15.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 20, 18 සහ 18/1 දරණ ඉඩම්වල කොටසක්. විස්තරය අවුරුදු 3ක සහ 30ක පොල් ගස 2ක්, අවුරුදු 10ක කොස් ගසක්, අවුරුදු 2ක මුරුංගා ගසක්, කෙසලේ පදුරු 2ක් සහ පොල් අතු සෙවිලි කළු ගොඩනැගිල්ලක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා. වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 20 හි පදිංචි අයි ඇල්. ආම් රහනා උම්මා සහ නැසිසිය අයි ඇල් ඒ. අබ්දුල් අසිස්ගේ උරුමක්කාරයෝ ප්‍රමාණය: අ 0, රු 0, ප 194

කැබැල්ල : 16.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 16 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය අවුරුදු 10ක මුරුංගා ගසක්, අවුරුදු 8ක ජම්බු ගසක්, අවුරුදු 2ක පාරා ගසක්, ලී ගේවිටු 2ක් සහිත ගේවිටු කුලුණු 2ක් සහ ගලෙන් බැඳි තාප්ප කොටස් ඇති වන්න. අයිතිකම් කියන්නා. කොළඹ ලෙයාර්ඩ් පාරේ අංක 33 හි එච් කේ. එච් ගවුස් මහත්මිය ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 394.

කැබැල්ල : 17.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 12 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය: අවුරුදු 10ක කොස් ගසක් සහ ගලෙන් බැඳි තාප්පයක කොටසක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 12 හි පී. ජයවර්ධන මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 194.

කැබැල්ල : 18.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 10 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය අවුරුදු 20ක පොල් ගසක්, ගේවිටු කුලුණක් සහ ගලෙන් බැඳි තාප්පයක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා: වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 10 හි පදිංචි ජේ ඇල්. ද ඇස්. බස්නායක. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 195.

කැබැල්ල : 19.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 6 සහ 8 දරණ ඉඩම්වල කොටස්. විස්තරය අවුරුදු 30ක කොස් ගසක්, ලී ගේවිටු 2ක් සහිත ගේවිටු කුලුණු 2ක් සහ ගලෙන් බැඳි බිත්ති සහ තාප්පයක කොටසක් ඇති වන්න අයිතිකම් කියන්නා කොළඹ පියර් සයිඩු විදියේ අංක 37 හි ඒ. ඇන්. මීරු හුසේන් සයිඩු ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 216.

කැබැල්ල : 20.

ඉඩමේ නම. නෙල්සන් පෙදෙසේ අංක 4 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 5ක සහ 10ක පොල් ගස් 2ක්, අවුරුදු 10ක අඹ ගසක්, අවුරුදු 10ක පුළුන් ගස් 2ක් සහ අවුරුදු 10ක අම්බරුල්ලා ගසක් ඇති වන්න

කැබැල්ල : 21.

ඉඩමේ නම: ගාලුපාරේ අංක 184, 186 සහ 188 දරණ ඉඩම්වල කොටස්. විස්තරය අවුරුදු 3ක පොල් ගස් 2ක් සහ උළු සෙවිලි කළ ගලෙන් බැඳි ගොඩනැගිල්ලක කොටසක් ඇති වන්න.

කැබැල්ල : 22.

ඉඩමේ නම. ගාලුපාරේ අංක 192 සහ නෙල්සන් පෙදෙසේ අංක 3 දරණ ඉඩම්වල කොටස්. විස්තරය අවුරුදු 20ක කොස්ගස් 3ක්, අවුරුදු 35ක පොල් ගසක්, අවුරුදු 2ක පැපොල් ගස් 2ක්, අවුරුදු 10ක පුළුන් ගස් 11ක්, අවුරුදු 10ක සූරිය ගසක්, අවුරුදු 2ක මුරුංගා ගසක්, කෙසෙල් පඳුරු 2ක්, උළු සෙවිලි කළ ගලෙන් බැඳි ගොඩනැගිල්ලක කොටසක් සහ සිත්තක් තහඩු සහ ලීසෙන් කරන ලද ගොඩනැගිල්ලක කොටස් ඇති වන්න

කැබැල්ල : 23.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 9 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය: ගලෙන් බැඳි තාප්පයක් සහ ලී ගේවිටුවක් සහිත ගේවිටු කුළුණක් ඇති වන්න

කැබැල්ල : 24.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 11 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය. ලී ගේවිටුවක් සහිත ගේවිටු කුලුණක් සහ ගලෙන් බැඳි තාප්පයක කොටසක් ඇති වන්න.

කැබැල්ල : 25.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 15 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 30ක පොල් ගස් 2ක්, අවුරුදු 5ක පේර ගසක්, අවුරුදු 2ක දෙහි ගසක්, ලී ගේවිටු දෙකක් සහිත ගේවිටු කුලුණු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න

කැබැල්ල : 26.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 17 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය. ලී ගේවිටු දෙකක් සහිත ගේවිටු කුලුණු දෙකක්, මායිම් තාප්පයක් ගලෙන් බැඳි තාප්පයක් සහ තාප්පයක කොටසක් ඇති වන්න

කැබැල්ල : 27.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 21 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය. ලී ගේවිටු දෙකක් සහිත වන්න.

කැබැල්ල : 28.

ඉඩමේ නම: නෙල්සන් පෙදෙසේ අංක 23 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය ලී ගේවිටු දෙකක් සහ මායිම් තාප්පයක කොටසක් ඇති වන්න

කැබැල්ල : 29.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 25 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය ලී ගේවිටු දෙකක් සහ මායිම් තාප්පයක කොටසක් ඇති වන්න.

කැබැල්ල : 30.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 27 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය වගාවක් නැති වන්නේ කොටසකි

කැබැල්ල : 31.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 29 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය ගේවිටු කුලුණක්, ගේවිටු කුලුණක කොටසක්, ලී ගේවිටු දෙකක්, ගලෙන් බැඳි තාප්පයක් සහ තාප්පයක කොටසක් ඇති වන්න

කැබැල්ල : 32.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 31 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය ගේවිටු කුලුණක්, ගේවිටු කුලුණක කොටසක්, ලී ගේවිටු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න

කැබැල්ල : 33.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 33 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය ගේවිටු කුලුණක්, ගේවිටු කුලුණක කොටසක්, ලී ගේවිටු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න

කැබැල්ල : 34.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 35 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය අවුරුදු 15ක පේර ගසක්, ගේවිටු කුලුණක්, ගේවිටු කුලුණක කොටසක්, ලී ගේවිටු දෙකක්, ගලෙන් බැඳි තාප්පයක් සහ තාප්පයක කොටසක් ඇති වන්න

කැබැල්ල : 35.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 37 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 1ක පැපොල් ගස් දෙකක්, ලී ගේවිටු දෙකක් සහිත ගේවිටු කුලුණු දෙකක්, මායිම් තාප්පයක් සහ ගලෙන් බැඳි තාප්පවල කොටස් ඇති වන්න

කැබැල්ල : 36.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 39 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය වන්නේ ලී ගේවිටු දෙකක් තිබේ.

කැබැල්ල : 37.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 47 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය වන්නේ ලී ගේච්චු දෙකක් තිබේ අයිතිකම් කියන්නේ වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 418 පදිංචි සී ඊ ද සිල්වා සහ සී ඊ ද සිල්වා මහත්මිය ප්‍රමාණය. අ 0 රු 0, ප. 117

කැබැල්ල : 38.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 43 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය : අවුරුදු 5ක පොල් ගස් දෙකක්, කෙසෙල් පදුරක් සහ ලී ගේච්චු දෙකක් ඇති වන්න අයිතිකම් කියන්නා කිරුළපනේ ඇමරිකන් වාට් පාරේ අංක 15/3 පදිංචි ඒ නාගනාතර් මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 185

කැබැල්ල : 39.

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 45 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය වගාවක් නැති වන්නේ කොටසක්. අයිතිකම් කියන්නා චුන්නාකම් උඩුවිල්, "විජය ආශ්‍රම" හි පදිංචි ඇස් කන්දියා ප්‍රමාණය අ 0, රු 0, ප 189

කැබැල්ල : 40

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 47 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය : අවුරුදු 45ක පොල් ගස් 3ක්, ලී ගේච්චු 2ක් සහ ගලෙන් බැඳි තාප්පයක කොටසක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා මනිපේ, කඩවුදයි පදිංචි ඇම් රාජකුලසේකරම් මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 214

කැබැල්ල : 41.

ඉඩමේ නම. නෙල්සන් පෙදෙසේ අංක 49 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 40ක පොල් ගසක්, ලී ගේච්චු දෙකක් සහිත ගේච්චු කුටුණු දෙකක් ඇති වන්න. අයිතිකම් කියන්නා අගලවත්තේ සොබා වෛද්‍ය නිලධාරී ආර් සේමසුන්දරම් දෙස්තර බාජේ, ආර් සේමසුන්දරම් මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 367

කැබැල්ල : 42

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 49 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය අවුරුදු 40ක පොල් ගසක් තිබේ. අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 49හි පදිංචි ඒ නාගලිංගම් මහත්මිය ප්‍රමාණය අ 0, රු 0, ප 160

කැබැල්ල : 43

ඉඩමේ නම නෙල්සන් පෙදෙසේ අංක 53 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 9ක්, උළු සෙවිලි කළ ගලෙන් බැඳි ගොඩනැගිල්ලක්, වතුර වැළ එකක්, සිමෙන්ති පොලවක්, ගේච්චු කුටුණු දෙකක කොටස, ලී ගේච්චු දෙකක් සහ ගලෙන් බැඳි තාප්පයක කොටසක් ඇති වන්න අයිතිකම් කියන්නා වැල්ලවත්තේ නෙල්සන් පෙදෙසේ අංක 53හි පදිංචි ඇම් එච් ඇම් නයින මරික්කාර් ප්‍රමාණය අ 0, රු 0, ප 1350

එකතුව : අ. 0, රු. 2, ප. 36.99

කොටස් 1 සිට 5 දක්වා 1955 මාර්තු මස 11 වෙනි දින පෙ 9 30ට කොටස් 6 සිට 10 දක්වා 1955 මාර්තු මස 14 වෙනි දින පෙ 9 30ට කොටස් 11 සිට 16 දක්වා 1955 මාර්තු මස 15 වෙනි දින පෙ 9 30ට කොටස් 17 සිට 21 දක්වා 1955 මාර්තු මස 18 වෙනි දින පෙ. 9 30ට කොටස් 22 සිට 26 දක්වා 1955 මාර්තු මස 21 වෙනි දින පෙ 9 30ට කොටස් 27 සිට 31 දක්වා 1955 මාර්තු මස 22 වෙනි දින පෙ 9 30ට කොටස් 32 සිට 37 දක්වා 1955 මාර්තු මස 25 වෙනි දින පෙ 9 30ට කොටස් 38 සිට 43 දක්වා 1955 මාර්තු මස 31 වෙනි දින පෙ 9 30ට

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියළු දෙනාම ඉහත සඳහන් දිනයන්හි කොළඹ නගර ශාලාවේ නාගරික සහ කායසීලයේ පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලබන ඒජන්ත කෙනෙකුගේ මාගියෙන් මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය තවද අයිති වාසිකම් කියා සිටින සියළුදෙනා විසින්ම තමන්ගේ අයිතිවාසිකම්

පිළිබඳ සම්පූර්ණ විස්තර සහ ඉඩම් ලබාගැනීමේදී තම තමන්ට අය විය යුතු මුදල් ප්‍රමාණයන් සහ ඒවා පිළිබඳ සම්පූර්ණ විස්තරත් ලියුම් කොපි දෙකකින් වම් 1955ක් වූ මාර්තු මස 4 වෙනි දිනට හෝ ඊට ප්‍රථම දන්වා එවිය යුතුය.

බබ්ලම්. ගොපල් ලාව, කොළඹ නාගරික කොමසාරිස්තුමා (ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්ගෙන්)

වම් 1955ක් වූ ජනවාරි මස 20 වෙනි දින කොළඹ නගර ශාලාවේදීය.

අංකය කිව 4829/ජේ 54 ඇල්ජ 438

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම්පාලක නිලධාරීන්ගෙන් කොරිටාසයේ වැලිකඩ පිහිරි මාන්ඩේර්ගසවත්ත යන ඉඩමෙන් පර්චස් 338ක පමණ ප්‍රමාණය, ඊට මැයිම් —

උතුරට, දකුණට සහ බස්නාහිරට දැනට තිබෙන පාර, නැගෙනහිරට එම ඉඩමේම කොටසක්.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 5 වෙනි දින කොළඹදීය

අංකය කිව 3648/ජේ/එච්ඇල්ජ 260

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954 ජේ අංක 39 දරණ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ හල්පිරි කෝරළේ මාමපේ (කොටසක) පිහිරි මුලික ජ්ලාන් නො ඒ 3,316 හේ 20, 23, 25, 33 සහ 38 වැනි කැබලිවල විස්තර කරන ලද පොහොරුවත්ත, කළුබෝවිලියවත්ත, ංක්උරුවත්ත සහ බන්දුපිටියවත්ත යන ඉඩම්වලින් පර්චස් 10 13ක විශාලකම් ඇති ඉඩම් කැබලි 5 ක්.

පී බී බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 6 වැනි දින කොළඹදීය

අංකය කිව 4818/ජේ 54 ඊ 411

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනින් සංශෝධනය කර පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනැකෝරළේ ඉන්ද්‍රපුරු මුල්ලේ පිහිටි දෙල්ගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඊ ඒ මාල් පෙරේරා මහතා අයිතිකම් කියන ඉඩම ; නැගෙනහිරට ඊ ඒ, කොට්ඨාසීය අප්පුසාම් මහතා, අයිතිකම් කියන ඉඩම ;

දකුණට එම ඉඩමේම කොටසක් , බස්නාහිරට දෙමිපෙ-වනාපුවාව ගම්සභා පාර

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 22වැනි දින කොළඹදීය.

අංකය කිව් 4828/පේ 54 ඊ 432

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැදපත්තුවේ විලිඹුල පිහිටි ගල්කන්දලන්ද නොහොත් බණ්ඩාරලොන යන ඉඩමෙන් අක්කර 2ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට බී ජේ සෙනෙවිරත්නගේ උරුමක්කාරයින්ට අයිති ඉඩම, නැගෙනහිරට බී ජේ සී. සෙනෙවිරත්නගේ උරුමක්කාරයින්ට අයිති ඉඩම ;

දකුණට ගම්සභා පාර ; බස්නාහිරට බී ජී. බී. බේබි නෝකා සෙනෙවිරත්න සහ පුත්‍රයාට අයිති ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1955ක්වූ ජනවාරි මස 3වෙනි දින කොළඹදීය.

අංකය කිව් 4817/පේ 54 ඊ 410

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැදපත්තුවේ හෙතරන්ගොඩ පිහිටි කහටගහවත්ත නොහොත් දසනායකලාගො භේන යන ඉඩමෙන් අක්කර 3, රූඩ් 0, පර්ච් 1ක, පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට කරත්ත පාර ; නැගෙනහිරට අඹිසිංහ මහත්මිය, අයිතිකම් කියන ඉඩම, රෝමානු කතෝලික පල්ලියට අයිති ඉඩම සහ ස්කෝල භූමිය, දකුණට කුඹුර, බස්නාහිරට එම ඉඩමේ ඉතිරි කොටස

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 22 වැනි දින කොළඹදීය.

අංකය කිව් 4801/පේ 54 ඇල් 335 33

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනැකෝරළේ මැදපත්තුවේ මෝරුපොල පිහිටි අක්කර 30ක් පමණ විශාලකම් ඇති ඉදිගොල්ල ඇස්ටේට් යන ඉඩම, ඊට මායිම් —

උතුරට සහ ඊසානට කේ. ඒ එන්ගලිනාහම්, ජේ බී මැනුවෙල්, බී ඇස් එච්චේනියා සහ අනිත් අය අයිතිකම් කියන ඉදිගොල්ල උන්ද යන ඉඩම සහ මෝරුපොල සිට ගම්පහ අළුත්ගමට ඇති කරත්ත පාර ;

දකුණට සහ නිරිතට කොළඹ අගුරුපොල ප්‍රාදේන් වහන්සේට සහ ඇන්. අයි. කන්තාහර නෝකා මහත්මියට අයිති ඉදිගොල්ල යන ඉඩමේ කෝට්ටේ ;

නැගෙනහිරට සහ ගිනිකොනට මෝරුපොල සිට ගම්පහ අළුත් ගමට ඇති කරත්ත පාර සහ බී. ඇල්. ඇල්බට් මහත්මියට අයිති ඉදිගොල්ල උන්ද ;

බස්නාහිරට සහ වගුවට ඊ. බිලිලි බයස් බණ්ඩාරයාක මහත්මියට අයිති කිරිකෝන්ගහවත්ත සහ ඉදිගොල්ල ඇස්ටේට් යන ඉඩමට මායිම් වන ඇගිලිය, සහ කේ ඒ එන්ගලිනාහම්ට අයිති ඉදිගොල්ල උන්දේ කොටසක්.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 22 වැනි දින කොළඹදීය.

අංකය කිව් 4794/පේ 54 පි 434

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (ඒ) කොට්ඨාසයේ බණ්ඩාරවත්ත සහ අම්බලන්මුල්ල යන ගම්වල පිහිටි තල්ගහවත්ත නොහොත් කෙරෙච්චේවෙලු යන ඉඩමෙන් අක්කර 125ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට පරණ ඇල් කොටසක් ; නැගෙනහිරට කොළඹ-මීගමු ප්‍රසිඩ් පාර සහ මෙම ඉඩමේම කොටසක්, දකුණට පොත්ප ඇල,

බස්නාහිරට මූලික ප්ලාන් නො. ඒ 2,177හේ විස්තර කරන ලද ඉඩම සහ මීගමු කලපුව.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1955ක්වූ ජනවාරි මස 5 වැනි දින කොළඹදීය.

අංකය : කීට් 4507/පේ 54 එච් 423.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් එම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ (බී) කොට්ඨාසයේ හුණුමුල්ලේ පිහිටි කැලැපිටිමුල්ල ඇස්වෙට් නොහොත් අක්කර ෩෬ යන ඉඩමේ "මුතුනායගර්" යන කොටසින් අක්කර 3ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට නැයිතිය ආර් ඇම් ඇම් නාරායන් වෙට්ටියර් මහත්මයාගේ උරුමකරුන්ගේ අයිතිකම් කියන පොල් ඉඩම,

දකුණට. බණ්ඩාරපරාමයේ ගරු ඇම් ඇම් මෙඩන්කර සාවිරතුමා අයිතිකම් කියන කුඹුර,

බස්නාහිරට. පොල් ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

1954ක් වූ දෙසැම්බර් මස 22වැනි දින
කොළඹදීය

අංකය : කීට් 4832/පේ 54 පී 450

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් එම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධනය කරනලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුත්කුරු කෝරළේ කදවල පිහිටි පොත්තොවේ ඇස්වෙට් යන ඉඩමෙන් අක්කර 17ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ බස්නාහිරට ඇඩම්ප් ලොකුමන්ප් සහ පුත්තියට අයිති ඉඩම,

නැගෙනහිරට සහ දකුණට: බවර් සිස් වැලිකොමිසුරිකේශන් සර්විස් දෙපාර්තමේන්තුවට අයිති ඉඩම

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

1955ක් වූ ජනවාරි මස 3 වැනි දින
කොළඹදීය.

අංකය : ඇල් බී 4805

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොසාසයේ වල්ගොඩවැගොඩ පිහිටි අක්කර 12ක් පමණ වැවේ වත්ත නමැති ඉඩමට මායිම් —

උතුරට : නැයිතිය මහනාම සහ පුස්සේගොඩ මහත්වරුන්ට අයිති දබ්ගොඩවත්ත,

නැගෙනහිරට : නැයිතිය මහනාම මහනාම අයිති දබ්ගොඩවත්තේ මායිම සහ නැයිතිය උක්කු බන්ඩා මහනාමේ උරුමකරුන්ගේ අයිතිවාසිකම් කියන දබ්ගොඩවත්තේ මල ඇට,

දකුණට : දබ්ගොඩවත්තේ අගල සහ මාලුබාවල ආර්. පී. සේදරා විසින් අයිතිවාසිකම් කියන වක්කැටිය කුඹුර,

බස්නාහිරට : සරිප්දිත් මහනා විසින් අයිතිවාසිකම් කියන දබ්ගොඩවත්ත.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

පේ 54 ඇල් 454 ටී 3

එම් 1955ක් වූ ජනවාරි මස 11වැනි දින
කොළඹදීය

අංකය ඇල් 8/ඇම්අයිඅයි/59/13.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ (සංශෝධන) පණනින් සංශෝධනය කරනු ලැබූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තී හත්පත්තුමේ කිරිමැටියවේ පළාතේ කදව නම් ගමේ පිහිටි කදව නමැති වත්තෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 345ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය, ඊට මායිම් —

- උතුරට : කරුවලගහයාය ;
- නැගෙනහිරට මී මය ,
- දකුණට . අබකොලවැවහේ න සහ මිදියාසහේ න ;
- බස්නාහිරට කෝත්ගහවෙලයාය සහ මුදුන්ගොඩයාය.

පී. බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ/ඇල් ඇල් බී/424/53 (ටී 8.)

එම් 1955ක් වූ දෙසැම්බර් මස 22 වැනි දින
කොළඹදීය.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් රජය සත්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපණනින් සංශෝධන වූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කැලණු දිස්ත්‍රික්කයේ දෙහිගම්පල් කෝරළේ සහ පහත බුලත්ගම ආදියම් පාලක නිලධාරීතුමන්ගේ අකාරයෙහි දෙහිගම්පල් කෝරළේ මෙහෙයවෙන පත්තුමේ මත්තමගොඩ ගමේ පිහිටි ඉමිනි පුද්ගල විස්තර වන බිම් කැබලි :—

- (1) කලංගමුල අස්වැද්දුම නමැති ඉඩමෙන්. මෙහි පහත දක් වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 9 6ක් විශාල බිම් තීරයක්ද මායිම්. —උතුරට : දියපාර ; නැගෙනහිරට : එම ඉඩමේම ඉතිරි කොටස ; දකුණට : පොල් ඉඩම ; බවරියරු. කුඹුර.,
- (2) ගලේ අස්වැද්දුම නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 16 8ක් විශාල බිම් තීරයක්ද මායිම්. —උතුරට කරත්ත පාර, නැගෙනහිරට : එම ඉඩමේම ඉතිරි කොටස, දකුණට දෙල පාර, බස්නාහිරට : මැදකන්දේ වත්ත
- (3) මැදකන්දේවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 28ක් බිම් තීරයක්ද මායිම්. —උතුරට : මැදකන්දේවත්ත කොටසක් සහ හිවැල් පොල අස්වැද්දුම, නැගෙනහිරට සහ බස්නාහිරට : එම වත්තේ කොටස් ; දකුණට කරත්ත පාර.

(4) ගිවැල්පොල අස්වැද්දුම නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 6.4ක් විශාල බිම් තීරයක්.

මායිම්:—උතුරට දෙල පාර; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට. මැදකනදේ වත්තේ ඉක්බාසක්.

(5) මැදකනදේවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 5.26ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට එම වත්තේ කොටසක් සහ බුලුවේ පුරකකුඹුර; නැගෙනහිරට සහ බස්නාහිරට එම ඉඩමේම කොටස් සහිත කුඹුර; දකුණට: දෙලපාර.

(6) බුලුවේ පුරක කුඹුර නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 5.26ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ දකුණට. එම ඉඩමේම කොටස්; නැගෙනහිරට. දෙල පාර; බස්නාහිරට: මැදකනදේවත්තේ කොටසක්.

(7) බුලුවේ පුරක වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 5.26ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ දකුණට; එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට: කෝන්ගහමුල කුරහන්හේතේ වත්ත; බස්නාහිරට: දෙල පාර.

(8) කෝන්ගහමුල කුරහන්හේතේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 4.4ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට: කෝන්ගහමුල වත්තේ කොටසක්, නැගෙනහිරට: කුරුගහවිට වත්තේ කොටසක්; දකුණට: බුලුවේ පුරක වත්ත; බස්නාහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්.

(9) කුරුගහවිට වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 7.2ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට. මැදකොටුවේ කොටසක්; දකුණට. කෝන්ගහමුල කුරහන්හේතේ වත්තේ කොටසක්.

(10) මැදකොටුව වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 4ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ දකුණට. එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට. අභිපාර; බස්නාහිරට. කුරුගහවිට වත්තේ කොටසක්.

(11) කුරුගහවිට වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 12ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ දකුණට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; නැගෙනහිරට. මල ඇල; බස්නාහිරට අභිපාර.

(12) මීගහවත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම් වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 27.2ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, නැගෙනහිරට සහ දකුණට; මල ඇල; බස්නාහිරට. එම ඉඩමේම කොටසක් සහ පාර.

(13) කනුකෑටිය වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 6.8ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට. එම ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේ කොටසක් සහ පාර; බස්නාහිරට: මල ඇල.

(14) පටුකුඹුරේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 2.8ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්, බස්නාහිරට: පාර; දකුණට: එම ඉඩමේම කොටස්.

(15) පටුකුඹුරේ වත්ත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 0, ප. 27.2ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට. මල ඇල; නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට. එම ඉඩමේම ඉතිරි කොටස්; බස්නාහිරට: පාර.

(16) කුරුගහමුල හේත නමැති ඉඩමෙන් මෙහි පහත දක්වෙන මායිම්වලින් සීමාවන අ. 0, රු. 1, ප. 0ක් විශාල බිම්තීරයක්.

මායිම්:—උතුරට: එම ඉඩමේම කොටසක්, නැගෙනහිරට: ඇල, බස්නාහිරට: පොකුකුඹුරේවත්තේ කොටසක්; දකුණට: එම ඉඩමේම කොටසක්.

අංකය: 33/ඇල්.ඇල්.බී/568/53/ඇල්.ඇම්. 5530.

වම් 1954ක්වූ නොවැම්බර් මස 22 වැනි දින කොළඹදිග.

අංකය: ඇල්. බී. 4469

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණ

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවාහැට කොමසාරිස්වරයන්ගේ සේවාවන් සඳහා කෝරළේ උඩපිටිය - ගමෙහි පිහිටි, වාසියගොඩ වත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වූ අ. 0, රු. 0, ප. 20.3ක් වූ ඉඩම නොහොත් මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,107, ලොව 3 වෙනුවෙන් විස්තර කරන ලද දැනට මහනුවර ලෝක ගොඩනැගිල්ලේ පදිංචි ජේ. වලගෙදර විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ මාර්තු මස 15වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955ක්වූ මාර්තු මස 8වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

ජේන් රයිඩ්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒ ජනනතුමා

වම් 1955ක්වූ ජනවාරි මස 20වෙනි දින මහනුවර කවිචේරියේදීය.

ඇල් 3109

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණ

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණ්ණෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණ්ණෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික සිතියම් නො. ඒ 2,203. ගම—කීරලාස්ස කැබැල්ල: 1.

ඉඩමේ නම දගවිලහේත විස්තර මැටියෙන් සෑදූ පොල් අතු සෙවිලි කරන ලද තාවකාලික ගොඩනැගිල්ලක් සහිත හේත.

අයිතිකම් කියන්නා ඩී. ඇම්. රංහම් ගම්මුලාදකියා, නයාකුඹුර, ලෝනදෙර.

ප්‍රමාණය අ. 1, රු. 3, ප. 37.

එකතුව: අ. 1, රු. 3, ප. 37.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ මාර්තු මස 8 වැනි දින පෙරවරු 3ට මත්තෙන් කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1955ක්වූ මාර්තු මස 1 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

ජී එච්. සෙනෙවිරත්න,

මත්තේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒ ජනනතුමා.

වම් 1955ක්වූ ජනවාරි මස 20 වෙනි දින මත්තේ කවිචේරියේදීය.

ඇ. 3439.

1954 ආංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

අවසාන ගම් සිතියම් නො 23, අතිරේක නො 2 ගම—මඩවල.

කැබැල්ල : 191.

ඉඩමේ නම : තලක්ගමුවේවත්ත.

විස්තර : * සිමෙන්තියෙන් සාදන ලද ලීදක් හා පොළොව යටින් දමා ඇති * ජල නලයක් ඇති මුඩු බිම.

අයිතිකම් කියන්නෝ : ඇන්. ආර් ඇන් රාජා, තැපැල් කන්තෝරුව, කාකිරුව; බී ආර්. රාජරත්නම්, මහා තැපැල් කන්තෝරුව, කොළඹ; ඇම්. ආර්. මුත්තසිය මහත්මිය, මල්පාන, දිගාන, කෙන්ගල්ල

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 41.

කැබැල්ල : 191½.

ඉඩමේ නම : දෙල්ගහමුලකුඹුර හා ඇලගාවකුඹුර.

විස්තර : පොළොව යටින් දමා ඇති * ජලනලයක් සහිත මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නෝ : ඇන්. ආර් ඇන් රාජා, තැපැල් කන්තෝරුව, කාකිරුව; බී ආර්. රාජරත්නම්, මහා තැපැල් කන්තෝරුව, කොළඹ; ඇම්. ආර්. මුත්තසිය මහත්මිය, මල්පාන, දිගාන, කෙන්ගල්ල.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 6.1.

කැබැල්ල : 192.

ඉඩමේ නම : ගලේගේකුඹුර.

විස්තර : පොළොව යටින් දමා ඇති * ජලනලයක් සහිත මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නෝ : ගෝනාගල පන්සලේ භාරකාරවරු, ප්‍රධාන භාරකාරවරු, ඇම්. කේ. සුඛසංකාර තෙරණුවෝ, ගෝනාගල පන්සල, තලගස්සය, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 6.8.

කැබැල්ල : 193.

ඉඩමේ නම : පන්සලේකුඹුර.

විස්තර : වාරිමාගී දෙපාර්තමේන්තුව මගින් සාදන ලද * ජලය පිරිසිදු කිරීමේ බෙදා හරින ස්ථිර ගොඩනැගිල්ලක් හා * පොළොව යටින් දමා ඇති ජල නලයක කොටසක් සහිත මඩ කුඹුර

අයිතිවාසිකම් කියන්නෝ : අළුවිහාරේ පන්සලේ භාරකාරවරු, ප්‍රධාන භාරකාරවරු, අළුවිහාරේ පන්සලේ මංගල කීර්ති ශ්‍රී සුමංගල තෙරණුවෝ, අළුවිහාරේ.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 14.5.

කැබැල්ල : 195.

ඉඩමේ නම : ඉඹුල්ගහමුලකුඹුර.

විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් සහිත මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නා : බබ්ලි. පී. උක්කුඅම්මා, තලගස්සය, මඩවල ටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 13.

කැබැල්ල : 196.

ඉඩමේ නම : මීගහමුලකුඹුර.

විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් සහිත මඩ කුඹුර

අයිතිකම් කියන්නා : පී. කවුරුල, මඩවල ටල්පත

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 2.5.

කැබැල්ල : 197.

ඉඩමේ නම : කැකුනගහමුලකුඹුර.

විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් සහිත මඩ කුඹුර

අයිතිකම් කියන්නා : බබ්ලි. පී. උක්කුඅම්මා, තලගස්සය, මඩවල ටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 1.6.

කැබැල්ල : 198.

ඉඩමේ නම : ගොන්තගහමුලකුඹුර නොහොත් ලෝපුගස්වලකුඹුර. විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් සහිත මඩ කුඹුර

අයිතිකම් කියන්නා : ඇම්. පී. රත්නායක, තලගස්සය, මඩවල ටල්පත

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 6.4.

කැබැල්ල : 199.

ඉඩමේ නම : අස්වැද්දුමේකුඹුර

විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් සහිත මඩ කුඹුර

අයිතිකම් කියන්නා : ඇම්. පී. රත්නායක, තලගස්සය, මඩවල ටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 3.4.

කැබැල්ල : 200.

ඉඩමේ නම : ඇලේලියද්ද.

විස්තර : * පොළොව යටින් දැමූ ජලනලයක කොටසක් ඇති අත් හරින ලද මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නෝ : පී. පී. කුමාරතුංග, පී. පී. රම්මානිකා, පී. කවුරුල, එච්. ඇම්. අප්පුහාමි, එච්. ඇම්. යසෝමානිකා, එච්. ඇම්. ඩිංගිරිබණ්ඩා හා එච්. ඇම්. විජේසේකර, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 6.5

කැබැල්ල : 201.

ඉඩමේ නම : බරනකුඹුර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නා : පී. කවුරුල, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 5.3.

කැබැල්ල : 202.

ඉඩමේ නම : ඇලගාවකුඹුර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නා : කේ. ඩී. පුංචිරාල, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 0.9

කැබැල්ල : 203.

ඉඩමේ නම : මැදිසර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති මඩ කුඹුර.

අයිතිකම් කියන්නෝ : කේ. ඩී. පුංචිරාල හා ඇල්. පී. ඩිංගිරිබණ්ඩා, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 2.9.

කැබැල්ල : 204.

ඉඩමේ නම : මැදිසර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : කේ. ඩී. ඩිංගිරිබණ්ඩා, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 0.5

කැබැල්ල : 205.

ඉඩමේ නම : මැදිසර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති මඩකුඹුර.

අයිතිකම් කියන්නා : ඒ. ඇම්. මීරාසිඹු, රාජමීමන, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 0.6.

කැබැල්ල : 206.

ඉඩමේ නම : වගලේකුඹුර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති කුඹුර

අයිතිවාසිකම් කියන්නා : පී. පී. අප්පුහාමි, මඩවල, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 2.6

කැබැල්ල : 207.

ඉඩමේ නම : වගලේකුඹුර.

විස්තර : පොළොව යටින් දැමූ * ජලනලයක කොටසක් ඇති කුඹුර.

අයිතිවාසිකම් කියන්නා : අයි. පී. උක්කුඅම්මා, මඩවලටල්පත.

ප්‍රමාණය : අ. 0, රූ. 0, ප. 2.5.

* සිමෙන්තියෙන් බිඳින, ලද ලී හා ජල නල මාගී ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුව මගින් සාදා තිබේ.

කැබැල්ල 208.
ඉඩමේ නම දහතුන්ලහ
විස්තර පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර
අයිතිකම් කියත්තා: ඇම් පී රත්නායක, තල්ගස්සය, මඩවල
 උල්පත
ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 25

කැබැල්ල 209.
ඉඩමේ නම: බෝගහමුලකුඹුර.
විස්තර. පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර
අයිතිකම් කියත්තා: ඒ. අඹුදුල්වහාබි අලිමසයිබු, මාතලේ.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 27

කැබැල්ල 210.
ඉඩමේ නම: අස්වැද්දුමේආලපොහෝකුඹුර
විස්තර පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර.
අයිතිකම් කියත්තෝ එච් ඇම් පුංචිරාල, මඩවල, මඩවලඋල්පත.
 ඒ. බාවා සයිබු, මාතලේ.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 87.

කැබැල්ල 211.
ඉඩමේ නම: අම්ගහමුලකුඹුර.
විස්තර: පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර.
අයිතිකම් කියත්තා: පී. පී පුංචිබණ්ඩා, මඩවල, මඩවලඋල්පත.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 47.

කැබැල්ල 212.
ඉඩමේ නම: ගොඩඅටලහ.
විස්තර: පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර.
අයිතිවාසිකම් කියත්තා යු ඇල්. අඹුදුල්වහාබි, මාතලේ.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 02.

කැබැල්ල 212½.
ඉඩමේ නම. අටලහකුඹුර.
විස්තර පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර
අයිතිකම් කියත්තා පී පී අප්පුහාමි, මඩවල, මඩවලඋල්පත
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 26.

කැබැල්ල 213.
ඉඩමේ නම පහලආලපොහෝකුඹුර
විස්තර පොලව යටින් දඹු * ජලනලයක කොටසක් ඇති කුඹුර
අයිතිකම් කියත්තා එච් ඇම්. අප්පුහාමි, මඩවල, මඩවලඋල්පත
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 31

එකතුව: අ. 0, රු. 2, ප. 13.
ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955න් මාර්තු මස 19 වැනි දින පෙරවරු 9ට මඩවලඋල්පත ආණ්ඩුවේ පාසැලේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955න් මාර්තු මස 12 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

* සිමෙන්තියෙන් බඳින ලද ලී හා ජලනල මාගී ප්‍රසිඬ. වැඩ— දෙපාර්තමේන්තුව මගින් සාද තිබේ.

ඊ. එච් සෙනෙවිරත්න,
 මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා
 වම් 1955න් මු ජනවාරි මස 17වෙනි දින
 මාතලේ කවිචේරියේදීය

අංකය ඇල් අර් 1250/පේ/ඊ/2193
1954පේ අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනොත් 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1954පේ අඩක 39 දරණ (සංශෝධිත) ආඥා පණනොත් සංශෝධනය කරන ලද පරිදි 1950න් අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනොත් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—
සිතියමේ අංකය අයි ඇස් පී පී 3නේ අංක 61යේ අතිරේකය.
 ගම—කුඩානෙලුබාව

කැබැල්ල 568.
ඉඩමේ නම කුඩානෙලුබාවමුකලාන
විස්තරය ගල් තිබෙන කැලාව

අයිතිකම් කියත්තෝ. (1) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල් ඇස්. බී. පෙරේරා මහතා බාරේ, එච් බඩලිච් අමරසූරිය මහතා, (2) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල්. ඇස් බී පෙරේරා මහතා බාරේ, එච් බඩලිච්. අමරසූරිය මහත්මිය, (3) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල් ඇස් බී පෙරේරා මහතා බාරේ, පී පී අබේවර්ධන මහතා, (4) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල් ඇස් බී පෙරේරා මහතා, (5) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල් ඇස් බී පෙරේරා මහතා බාරේ, ඊවර්ඩ් සල්සාදු මහතා, (6) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල් ඇස්. බී පෙරේරා මහතා බාරේ, බී සුසන්තා පොත්සේකා මහතා, (7) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල්. ඇස්. බී. පෙරේරා මහතා බාරේ, සී සී. කුරේ මහත්මිය, (8) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇත් ඇස් බී පෙරේරා මහතා, (9) කොල්ලුපිටියේ බගතලේ පාරේ ඇල්. ඇස් බී පෙරේරා මහත්මිය.

ප්‍රමාණය අ. 5, රු. 0, ප 1
ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1955න් මු මාර්තු මස 12 වැනි පෙරවරු 10ට අනුරාධපුර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1955න් මු මාර්තු මස 4 වැනි දිනට මත්තෝන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඒ අයි. මොසිදික්,
 අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1955න් මු ජනවාරි මස 20 වැනි දින
 අනුරාධපුර කවිචේරියේදීය.

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

අංකය. ඇල් අර් 3130

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස බෙලිඅත්තේ පොලියේදී වර් 1955න් මු මාර්තු මස 19 වැනි සෙනසුරාදා උදේ 10 ට ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනොත් යටතේ ඉඩම් කවිචේරියේදී සම්බන්ධතාව ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2 1942න් අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනොත් 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3වෙනි නීතියෙන්ද සංශෝධනය කරන ලද පරිදි මෙම දීමනා පත්‍රය ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනොත් පළමුවැනි උපලෙඛනයේ ඇතුළත් සියළුම කොන්දේසිවලට යටත් වෙනවා ඇත

3 ඉඩම් කවිච් ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමන් වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා දැනගත යුතුයි

ඒ. සී ඇල්. අහසසුන්දර,
 උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1955න් මු ජනවාරි මස 22 වැනි දින
 කොළඹදීය.

දීමට පත් ඉඩමේ විස්තර

අංක 306 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 1 දරණ අතිරේක කොපියේ සඳහන් කැබැල්ල ගම—දෙද්දුවාවල (බටහිර හිරුවා පත්තුව)

කැබැල්ල 207.
අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇම් කේ දෙත් අත්දිවිස්, බැරගම කොලනිය, අම්බලන්තොට
ප්‍රමාණය. අ 7, රු. 1, ප. 14

අංකය : ඇල් අර්බ්/ඒපීඇල් 5788

කැබැල්ල . 303.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කොර්නේලිය බයස් ඒකනායක, ගලගම, නාකුළුගමුව

ප්‍රමාණය අ 0, රු 1, 0 11

එකතුව : අ. 1, රු. 3, 0 14

ඇල් අර්බ්/ඒපීඇල් 2488.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස බෙලිඅත්තේ පොලීසියේ දී වම් 1955ක් වූ මාර්තු මස 19 වැනි සෙනසුරාදා උදේ 10 ව ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කවිචේරියක් ගම්බත්තොට ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස මාතර කවිචේරියේ දී වම් 1955ක් වූ මාර්තු 2 වෙනි බදාදා පූර්වහාන 10 ව ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කවිචේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙමි

2 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වෙනි නීතියෙන් ද සංශෝධනය කරන ලද පරිදි, මෙම දීමනා පත්‍රය ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනේ පළමුවැනි උපලෙඛනයේ ඇතුළත් සියළුම කොන්දේසිවලට යටත් වෙනවා ඇත.

2 දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) අංකිත වගන්තියෙන් ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිවල 3 වෙනි නීතියෙන් ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උප ලෙඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමන් වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3. ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

4. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා දැනගත යුතුයි

ඒ සී ඇල් අහසසුදුර,
උප ඉඩම් කොමසාරිස්තුමා

වම් 1955ක් වූ ජනවාරි මස 22 වැනි දින
කොළඹදීය

දීමට යන ඉඩමේ විස්තර

අංක 301 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 5 දරණ අතිරේක කොපියේ සඳහන් කැබැල්ල ගම-ගලගම (බටහිර ගිරුවා පත්තුව)

4 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා කළ යුතුයි.

ඒ සී ඇල් අහසසුදුර,
සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1955ගේ ජනවාරි මස 24 වෙනි දින
කොළඹදීය.

දීමට යන ඉඩමේ විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෙරුලේ බෝරාල යන ගම් පිහිටි නො. පී පී. ඒ. 1,341 දරණ ගම් ජලානයේ 2 වෙනි අංක දරණ කැබැල්ලය

කැබැල්ල : 295.

අවසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම විජේසේන ඒකනායක, ගලගම, නාකුළුගමුව

'ඉල්ලුම්කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම' සෑම ද සිල්වා නෝනාමහත්මිය.

ප්‍රමාණය අ 5, රු 0 0 11

ඇල් අර්බ්/ඒපීඇල් 2920

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස බෙලිඅත්තේ පොලීසියේ දී වම් 1955ක් වූ මාර්තු මස 19 වැනි සෙනසුරාදා උදේ 10 ව ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කවිචේරියක් ගම්බත්තොට ආණ්ඩුවේ අතිරේක උප දිසාපතිතුමන් විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගැනීම පිණිස මාතර කවිචේරියේ දී වම් 1955ක් වූ මාර්තු 2 වෙනි බදාදා පූර්වහාන 10 ව ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණන යටතේ ඉඩම් කවිචේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙමි

2 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වෙනි නීතියෙන් ද සංශෝධනය කරන ලද පරිදි මෙම දීමනා පත්‍ර ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනේ පළමුවැනි උපලෙඛනයේ ඇතුළත් සියලුම කොන්දේසිවලට යටත් වෙනවා ඇත

2 දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 5 (1) අංකිත වගන්තියෙන් ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිවල 3 වෙනි නීතියෙන් ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණනේ පළමුවෙනි උප ලෙඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමන් වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා දැනගත යුතුයි.

ඒ සී ඇල් අහසසුදුර,
සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1955ක් වූ ජනවාරි මස 24 වෙනි දින
කොළඹදීය

දීමට යන ඉඩමේ විස්තර

අංක 301 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 6 දරණ අතිරේක කොපියේ සඳහන් කැබැල්ල ගම-ගලගම (බටහිර ගිරුවා පත්තුව)

4 මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විමසා කළ යුතුයි

ඒ සී ඇල් අහසසුදුර,
සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1955ගේ ජනවාරි මස 24 වෙනි දින
කොළඹදීය

දීමට යන ඉඩමේ විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෙරුලේ කෙටිපිහිටිය යන ගම් පිහිටි නො. පී පී. ඒ. 1,402 දරණ ගම් ජලානයේ 1 සහ 2 වෙනි අංක දරණ කැබැල්ල.

කැබැල්ල : 297.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කොර්නේලිය බයස් ඒකනායක, ගලගම, නාකුළුගමුව.

ඉල්ලුම්කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම කේ. ඇම් ජී සනෝරිස් අප්පුසාම් මහත්මිය

ප්‍රමාණය අ 1, රු 1, 0 17

ප්‍රමාණය අ 0, රු 3, 0 30

කැබැල්ල : 299.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම : කොර්නේලිය බයස් ඒකනායක, ගලගම, නාකුළුගමුව

ප්‍රමාණය අ 0, රු 2, 0 13

ඇල්ෆර්ඩ්/එපීඇල් 5632.

අංකය ඇල්ෆර්ඩ් ෧/එපීඇල්/5612.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දන්වීමයි

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කඩවේරියේදී වම් 1955ක්වූ මාර්තු 2වෙනි බදාදා පූර්වහාන 10ට ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙමි.

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කඩවේරියේදී වම් 1955ක්වූ මාර්තු 2වෙනි බදාදා පූර්වහාන 10ට ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙමි.

2. දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිරීතිවල 3වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උප ලේඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්වය

2. දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිරීතිවල 3වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උප ලේඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්වය

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

4 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

4. මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

ඒ සී. ඇල් අහයසුඤුර, සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

ඒ සී. ඇල් අහයසුඤුර, සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1955කේ ජනවාරි මස 24 වෙනි දින කොළඹදීය

වම් 1955කේ ජනවාරි මස 24 වෙනි දින කොළඹදීය.

දීමට යන ඉඩමේ විස්තර

දීමට යන ඉඩමේ විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබවත්තුව සහ කඩවත්සතරේ බටහිර කපුගම යන ගම පිහිටි නො. පී. පී. ඒ. 1,448 දරණ ගම් ජලානයේ 1 සහ 2වෙනි අංක දරණ කැබැල්ලය

මාතර දිස්ත්‍රික්කයේ කඩවත් සතර සහ වැල්ලබව පත්තුවේ දියගහ යන ගම පිහිටි නො. පී. පී. ඒ. 1,450 දරණ ගම් ජලානයේ 1 වෙනි අංක දරණ කැබැල්ලය.

ඉල්ලුම්කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම: සී. සී. ඇර් දිසානායක.

ඉල්ලුම්කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම සී. ඊ. රත්නායක.

ප්‍රමාණය අ 10, රූ 3, ප. 5.

ප්‍රමාණය: අ. 4, රූ. 3, ප. 37.

ඇල්ෆර්ඩ්/එපීඇල් 5243.

දීමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දන්වීමයි

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරාගනු පිණිස මාතර කඩවේරියේදී වම් 1955ක්වූ මාර්තු 2වෙනි බදාදා පූර්වහාන 10ට ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කඩවේරියක් මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙමි.

ඇල්. සී.—බී 49/50

ඇල්. බී 4802/ඇල්ෆර්ඩ්/එපීඇල් 5296—පේ 54 ඇල් 364.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධිතය කරන ලද පරිදි 1950කේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත 7වෙනි වගන්තිය යටතේවූ දන්වීමයි

2. දීමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිරීතිවල 3වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සමූහ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උප ලේඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්වය.

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඔස්වින් රේන් රයිට් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධිතය කරණ ලද පරිදි පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.—

3 ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ යත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

4 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

ඒ සී. ඇල්. අහයසුඤුර, සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1955කේ ජනවාරි මස 24 වෙනි දින කොළඹදීය.

(අ) වම් 1955ක්වූ මාර්තු මස 15වෙනි දින පූර්වහාන 10 45ට මහනුවර කඩවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ල කින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1955ක්වූ මාර්තු මස 8වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

දීමට යන ඉඩමේ විස්තර

මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබව කෝරළේ ඇල්හිරිය යන ගම පිහිටි නො. පී. පී. ඒ. 1,434 දරණ ගම් ජලානයේ 1 වෙනි අංක දරණ කැබැල්ලය.

රේන් රයිට්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඉල්ලුම්කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම: එච් බබිලි, ජේ විජේතුංග.

වම් 1955ක්වූ ජනවාරි මස 20වෙනි දින මහනුවර කඩවේරියේදීය.

ප්‍රමාණය අ. 1, රූ. 2, ප. 19.

උපලෙඛනය

මූලික ප්ලානයේ නො පි පි ඒ 2,139. ගම—කෙහෙල්වල
කැබැල්ල : 1.

ඉඩමේ නම : මැදබිත්තරපැල
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නා : ඊ. ඇස්. අංගම්මන, දෙලොස්වල වලව්ව,
තිවිතියල.
ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 26.

කැබැල්ල : 2. . .
ඉඩමේ නම : මැදබිත්තරපැල අමුකොටුවහේන
විස්තර කුඹුර සහ හේ ඉඩමද, කානුවකින් කෙටසක්ද,
අයිතිකම් කියන්නා : ඊ. ඇස්. අංගම්මන, දෙලොස්වල වලව්ව,
තිවිතියල.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 11.

කැබැල්ල : 3.
ඉඩමේ නම : අමුකොටුවහේන ලැබිව්ව වත්ත.
විස්තර : හේ සහ පෙරද දෙල්ද පුටක්ද කෙස්ගස්ද සහ
අතු සෙවිලි මැටි පැලක්ද.
අයිතිකම් කියන්නා : ඊ. ඇස්. අංගම්මන, දෙලොස්වල වලව්ව,
තිවිතියල.
ප්‍රමාණය : අ. 2, රු. 1, ප. 6.
එකතුව : අ. 2, රු. 3, . 3.

ඇල් බී—බී 49/50.
අංකය ඇල්පාර්ථි/එපීඇල්/5213—පේ 54 ඇල් 370—
ඇල්බී 2238
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත්
ඊ ටී මහින්ද සිල්වා වන මම, 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබා
ගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි
1950හේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි
වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී
පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ
ආඥාපණනෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්
කරුණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම
සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම
කෙනෙක්ම—
(අ) 1955ක්වූ මාර්තු මස 2වෙනි දින පූර්වහාන 10ට මාතර
කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය
යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද
තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය
යුතුයි,
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ
පෙබරවාරි මස 22වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම්
පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව වන්දි ඉල්ලා
සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ
එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන
මේවා මා වෙත තමන් විසින් හෝ ඔවුන්ගෙන් ලිය
විල්ලකින් බලයලත් අයවලුන් විසින් හෝ ඉහතකී
අන්දමට පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින්
දැනුම්දී සිටිය යුතුයි

ඒ. ටී ඇම්. සිල්වා,
මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුහා.
වම් 1955ක්වූ ජනවාරි මස 22වෙනි දින
මාතර කම්බේරියේදීය.

උපලෙඛනය

නො 68 දරණ අවසාන ගම් සිතියමේ නො. 1 අතිරේක සිතියම
ගම—ඌරුමුත්ත

කැබැල්ල : 154.
ඉඩමේ නම : කනත්තෙදිවැල තිරිය කුඹුර
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නෝ : බබ්ලිව් ඇම්. පී. දෙත් දියෝනිස්, බබ්ලිව්
ඇම්. පී. දෙත් පෙබරික් සහ බබ්ලිව් ඇම්. පී. දෙත් බේවිට්, ඌරුමුත්ත,
බෝපගොඩ, අකුරැස්ස; ඇම්. ඒ. දෙත් දියෝනිස්, ඇම්. ඒ. දෙත්
සිරිසේන, ඌරුමුත්ත සහ බෝපගොඩ පදිංචි ජාසිංගෙ ඔදිරිස් යන
අය විසින් ආරවුල් ඉඩම
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 10,

කැබැල්ල : 155.
ඉඩමේ නම : කනත්තෙදිවැල තිරිය කුඹුර.
විස්තර : කුඹුර
අයිතිකම් කියන්නෝ : බබ්ලිව් ඇම්. පී. දෙත් දියෝනිස්, බබ්ලිව්
ඇම්. පී. දෙත් පෙබරික් සහ බබ්ලිව් ඇම්. පී. දෙත් බේවිට්, ඌරුමුත්ත,
බෝපගොඩ, අකුරැස්ස; ඇම්. ඒ. දෙත් දියෝනිස්, ඇම්. ඒ. දෙත්
සිරිසේන, ඌරුමුත්ත සහ බෝපගොඩ පදිංචි ජාසිංගෙ ඔදිරිස් යන
අය විසින් ආරවුල් ඉඩම.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 1.

කැබැල්ල : 156.
ඉඩමේ නම : කනත්තෙදිවැල තිරිය කුඹුර
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නෝ : බබ්ලිව් ඇම්. පී. දෙත් දියෝනිස්, බබ්ලිව්
ඇම්. පී. දෙත් පෙබරික් සහ බබ්ලිව් ඇම්. පී. දෙත් බේවිට්, ඌරුමුත්ත
බෝපගොඩ, අකුරැස්ස
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14

කැබැල්ල : 157.
ඉඩමේ නම : කනත්තෙදිවැල තිරිය කුඹුර
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නෝ : බබ්ලිව් ඇම්. පී. දෙත් දියෝනිස්, බබ්ලිව්
ඇම්. පී. දෙත් පෙබරික් සහ බබ්ලිව් ඇම්. පී. දෙත් බේවිට්, ඌරුමුත්ත
බෝපගොඩ, අකුරැස්ස.
ප්‍රමාණය : අ. 1, රු. 2, ප. 34

කැබැල්ල : 158.
ඉඩමේ නම : කනත්තෙදිවැල තිරිය කුඹුර
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නෝ : බබ්ලිව් ඇම්. පී. දෙත් දියෝනිස්, බබ්ලිව්
ඇම්. පී. දෙත් පෙබරික් සහ බබ්ලිව් ඇම්. පී. දෙත් බේවිට්, ඌරුමුත්ත
බෝපගොඩ, අකුරැස්ස.
ප්‍රමාණය : අ. 0, රු. 1, ප. 4
එකතුව : අ. 2, රු. 0, ප. 23.

ඇල් බී.—බී 49/50
ඇල් ඒ/ඇල්පාර්ථි/54/107 ඇල්පාර්ථි/එපීඇල්/2049
බී/පේ 54 ඇල් 384.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත්
සම්පත්වලින් සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මම, 1954පේ අංක 39
දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය
කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ
7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින්
කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී
පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ
ආඥාපණනෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්
කරුණු ලැබේ;
 - (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම
සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
 - (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම
කෙනෙක්ම—
(අ) 1955 මාර්තු මස 11 වැනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල
කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී
සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද
තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය
යුතුයි;
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ
මාර්තු මස 3වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම්
පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි ඉල්ලා
සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ
එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන
මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.
- සෑම් එච් සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුහා
වම් 1955ක්වූ ජනවාරි මස 22වෙනි දින
කුරුණෑගල කම්බේරියේදීය.

උපලෙඛනය

නො. 1,424 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය. ගම්—ලූරාපොත්ත

කැබැල්ල : 121.

ඉඩමේ නම : කුරුදුගහමුල්ලේන.

විස්තර : පොල් අතු සෙවිලි කරන ලද මැටි බිත්ති සහිත ගෙයකින් යුත් අවුරුදු 30-35ක් පරණ වූ පොල් වත්ත.

අයිතිකම් කියන්නෝ : මියහිය බී. සී. ඇම්. කැරැන් මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ. පාලක : ටී. ඩී. කේ. කැරැන් මහත්මිය, ජේ. පී. යු. ඇම්., නො. 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ. 3, රු. 0, ප. 16.

කැබැල්ල : 122

ඉඩමේ නම : කුරුදුගහමුල්ලේන.

විස්තර : අවුරුදු 30-35ක් පරණවූ පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : මියහිය බී. සී. ඇම්. කැරැන් මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ. පාලක : ටී. ඩී. කේ. කැරැන් මහත්මිය, ජේ. පී. යු. ඇම්., නො. 331, කළුබෝවිල පාර, දෙහිවල.

ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 2

එකතුව. අ. 3, රු. 1, ප. 18.

ඇල් බී—බී 49/50

අංකය : ඇල් ඒ/ඇල් ආර් 54/108 ඇල් ආර් 54/109/ ඒ පි ඇල් 5836/ජේ 54 ඇල් 386

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මම, 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1955 මාර්තු මස 11 වැනි දින පූර්වහස 9ට කුරුණෑගල කළුබෝවිල පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ මාර්තු මස 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

සෑම් එච්. සිල්වා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

එම් 1955ක්වූ ජනවාරි මස 22 වෙනි දින කුරුණෑගල කළුබෝවිලේදීය.

උපලෙඛනය

නො. 232 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය ගම්—පහල මැදගොඩ

කැබැල්ල : 54.

ඉඩමේ නම : මීගහමුල්ලේන.

විස්තර : කෙසෙල්, පොල් පැල, අබ, කොස් ගස් වලින් යුත් පොල් වත්ත; තාවකාලික ගෙයක් සහ වැසිකිලියක්ද සොහොනක්ද තිබේ.

අයිතිකම් කියන්නෝ : නාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී. මැණික් එන්නා හාමිනෝ. ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 35.

කැබැල්ල : 55.

ඉඩමේ නම : මීගහමුල්ලේන.

විස්තර : කුඹුර, තාරන්, අබ, කොස් ගස් වලින් යුත් පොල් ඉඩම

අයිතිකම් කියන්නා : නාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී. මැණික් එන්නා හාමිනෝ.

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 15.

කැබැල්ල : 56.

ඉඩමේ නම : නිකුල්ලගහකුඹුර

විස්තර : කුඹුර. අයිතිකම් කියන්නා : නාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී. මැණික් එන්නා හාමිනෝ

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 6.

කැබැල්ල : 57.

ඉඩමේ නම : බොරලුගොඩේවත්ත.

විස්තර : කුඹුර සහ බැම්මක්ද, කොස්, කජු ගස් වලින් යුත් පොල් වත්ත

අයිතිකම් කියන්නා : නාරම්මල දම්පැලැස්සේ පදිංචි ජී. මැණික් එන්නා හාමිනෝ.

ප්‍රමාණය අ. 3, රු. 2, ප. 25.

එකතුව : අ. 4, රු. 3, ප. 1.

ඇල් බී—බී 49/50

ඇල් ඒ/ඇල් ආර් 54/109/ඇල් ආර් 54/109/ ඒ පි ඇල් 4093/ ජේ 54 ඇල් 437

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මම, 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1955 මාර්තු මස 11 වැනි දින පූර්වහස 9ට කුරුණෑගල කළුබෝවිල පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ මාර්තු මස 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

සෑම් එච්. සිල්වා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

එම් 1955ක්වූ ජනවාරි මස 22 වෙනි දින කුරුණෑගල කළුබෝවිලේදීය

උපලෙඛනය

1,493 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකය සහ මුල් ජලානේ නොම්මරය ඒ 1,343 ගම්—අනුගේන සහ යටිගේන 1,493 දරණ අවසාන ගම් මැතිමේ සැලැස්මේ 2 වන අතිරේකය ගම්—අනුගොඩ

කැබැල්ල : 352.

ඉඩමේ නම : මහපිටියවත්ත

විස්තරය : අවුරුදු 15-30 කේ පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ : ඇම්. ඇම්. ආපි සහ ඇම්. ඇම්. සම්ප්‍රදීන්, 235, කෝර්ස් පාර, කොළඹ. ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 36.

කැබැල්ල : 353.

ඉඩමේ නම . මහපිටියවත්ත.

විස්තරය . අවුරුදු 15-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ ඇම් ඇම් ඡාපි සහ ඇම්. ඇම් සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය අ. 9, රු. 3, ප 24

කැබැල්ල : 354.

ඉඩමේ නම මහපිටියවත්ත

විස්තරය . අවුරුදු 15-30ක පොල්වත්ත සහ ගල් පොත්තක්

අයිතිකම් කියන්නෝ : ඇම්. ඇම්. ඡාපි සහ ඇම්, ඇම් සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය අ. 9, රු. 3, ප 12

කැබැල්ල : 355.

ඉඩමේ නම . මහපිටියවත්ත

විස්තරය . අවුරුදු 15-30ක පොල්වත්ත සහ ගල් පොත්තක්.

අයිතිකම් කියන්නෝ : ඇම් ඇම් ඡාපි සහ ඇම්. ඇම්. සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය අ. 10, රු. 0, ප 1

කැබැල්ල : 356.

ඉඩමේ නම . මහපිටියවත්ත.

විස්තරය . අවුරුදු 15-30ක පොල්වත්ත සහ ගල් පොත්තක්

අයිතිකම් කියන්නෝ : ඇම්. ඇම්. ඡාපි සහ ඇම්. ඇම් සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය අ. 9, රු. 3, ප. 12

කැබැල්ල : 357.

ඉඩමේ නම . මහපිටියවත්ත

විස්තරය . අවුරුදු 15-30ක පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : ඇම් ඇම්. ඡාපි සහ ඇම්. ඇම් සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය . අ. 9, රු. 3, ප 29

කැබැල්ල : 358.

ඉඩමේ නම : මහපිටියවත්ත

විස්තරය අවුරුදු 15-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ : ඇම් ඇම්. ඡාපි සහ ඇම්. ඇම්. සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප 3

කැබැල්ල : 359.

ඉඩමේ නම . මහපිටියවත්ත

විස්තරය අවුරුදු 15-30ක පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : ඇම් ඇම් ඡාපි සහ ඇම්. ඇම්. සම්ප්‍රදිත්, 235, නෝරිස් පාර, කොළඹ

ප්‍රමාණය . අ. 0, රු. 2, ප 20

එකතුව : අ. 50, රු. 2, ප. 17.

මුල් ප්ලාන් නො ඒ 1,343 ගම—ගවිභේන

කැබැල්ල : 1.

ඉඩමේ නම මහපිටියවත්ත

විස්තරය අවුරුදු 15-30ක පොල්වත්ත

අයිතිකම් කියන්නා ඇම් ඇම් ඡාපි

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 4.

එකතුව : අ. 0, රු. 0, ප. 4.

ඇල් කී.—කී 49/50.

අංකය ඇල්ප්/ඇල්පාර්ඡ/54/99/ඇල්පාර්ඡ/ඒපී/1446/පේ 54 ඇල් 368.

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 කේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වෙනි වගන්තිය යටතේ දන්විමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත් වඩුගේ සුමුච්චි හෙත්ති සිල්වා වන මම, වකී 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950 කේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි කල්දෙමි :—

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්

කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නා යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1955 ක් වූ මාර්තු මස 4 වැනි දින පූර්වහස 90 කුරුණෑගල කම්බේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955 ක් වූ පෙබරවාරි මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සබභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

ගැමි එච් සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

වකී 1955 ක් වූ ජනවාරි මස 22 වෙනි දින කුරුණෑගල කම්බේරියේදීය

උපලෙඛනය

නො. ඒ 1,340 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්ම ගම—දම්බොක්ක

කැබැල්ල : 1.

ඉඩමේ නම . බංගලාවවත්ත.

විස්තර : ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණකු කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ . කර්නල් සහ බබ්ලිච් ජී. මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල.

ප්‍රමාණය . අ. 5, රු. 0, ප 0.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම බංගලාවවත්ත.

විස්තර : ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණකු කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : කර්නල් සහ බබ්ලිච් ජී මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල

ප්‍රමාණය : අ. 5, රු. 0, ප. 0.

කැබැල්ල : 3.

ඉඩමේ නම . බංගලාවවත්ත.

විස්තර : ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණකු කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : කර්නල් සහ බබ්ලිච් ජී මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල

ප්‍රමාණය : අ. 5, රු. 0, ප. 0

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : බංගලාවවත්ත.

විස්තර : ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණකු කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත.

අයිතිකම් කියන්නෝ : කර්නල් සහ බබ්ලිච් ජී මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල.

ප්‍රමාණය : අ. 5, රු. 0, ප. 0.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : බංගලාවවත්ත.

විස්තර : ගල්පතුරු සහ අවුරුදු 15-30ක පමණකු කපු, කොස් සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත සහ කුඳුරු.

අයිතිකම් කියන්නෝ : කර්නල් සහ බබ්ලිච් ජී මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල.

ප්‍රමාණය . අ. 5, රු. 0, ප. 0.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම . බංගලාවවත්ත.

විස්තර . අවුරුදු 15-30ක පමණ ඇති කපු සහ පොල් ගස්වලින් යුත් පොල්වත්ත

අයිතිකම් කියන්නෝ කර්නල් සහ බබ්ලිච් ජී මැක් මැනිනිය, බංගලාවවත්ත, දම්බොක්ක, කුරුණෑගල

ප්‍රමාණය : අ. 0, රු. 2, ප. 6

එකතුව : අ. 25, රු. 2, අ. 6.

ඇල්. සි.—249/50.

අංකය ඇල්/ඇල්ආර්/54/106/ඇල්ආර්/එපීඇල් 2049එ/ ජේ 54 ඇල් 385

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් සම්පත්වලින් සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මම, 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) පනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරණු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) 1955ජේ මාර්තු මස 11වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ මාර්තු මස 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

සැමි එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

වම් 1955ක්වූ ජනවාරි මස 22 වැනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

නො 2,044 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ පළමුවෙනි අතිරේකය. ගම—පාලුගොමුව

කැබැල්ල : 262.

ඉඩමේ නම නුගහගමුවවත්ත

විස්තර අවුරුදු 40ක් පමණකු පොල් වත්ත සහ වතුර වලෙන් කොටසක්

අයිතිකම් කියන්නෝ මියගිය බී. සී. ඇම්. කැරැන් මහත්මියගේ නීතිප්‍රකාර උරුමක්කරුවෝ, "හයිලැන්ඩ්ස්", ක්වින්ස් පාර, කොළඹ, පාලක: ඊ ඩී කේ. කැරැන් මහත්මිය. ජේ. පී. යූ ඇම්. 331. කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 14

කැබැල්ල : 263.

ඉඩමේ නම නුගහගමුවවත්ත

විස්තර අවුරුදු 40ක් පමණකු පොල් වත්ත සහ වතුර වලෙන් කොටසක් සහ පොල් අතු හෙවිලි කරන ලද මැටි ගෙයක්.

අයිතිකම් කියන්නෝ මියගිය බී. සී. ඇම්. කැරැන් මහත්මියගේ නීතිප්‍රකාර උරුමක්කරුවෝ, "හයිලැන්ඩ්ස්", ක්වින්ස් පාර, කොළඹ, පාලක: ඊ ඩී කේ. කැරැන් මහත්මිය. ජේ. පී. යූ ඇම්. 331. කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය : අ. 5, රු. 0, ප. 28

එකතුව අ. 5, රු. 1, ප. 2.

ඇල්. සි.—249/50.

අංකය ඇල්/ඇල්ආර්/54/103/ඇල්ආර්/එපීඇල් 1285/ ජේ 54 ඇල් 377

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත් සම්පත්වලින් සැමුවෙල් හෙන්රි සිල්වා වන මම, 1954ජේ අංක 39 දරණ (සංශෝධිත) පනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) 1955ජේ මාර්තු මස 11වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ මාර්තු මස 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

සැමි එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

වම් 1955ක්වූ ජනවාරි මස 22 වැනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

නො 963 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ හතරවෙනි අතිරේකය ගම—එන්තරුව

කැබැල්ල : 164.

ඉඩමේ නම ගලගොඩහේන්යයේ ඉඩම

විස්තර පොල් වත්ත

අයිතිකම් කියන්නා නක්කාමත්තේ ඉහලපල්ලේවෙලේ එන්තරුව පැසල බාජේ ඇම් ඇම්. පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 6

කැබැල්ල : 165.

ඉඩමේ නම ගලගොඩහේන්යයේ ඉඩම

විස්තර පොල් වත්ත

අයිතිකම් කියන්නා නක්කාමත්තේ ඉහලපල්ලේවෙලේ එන්තරුව පැසල බාජේ ඇම් ඇම්. පුංචි බණ්ඩා

ප්‍රමාණය අ 0, රු. 2, ප 3

එකතුව අ 0, රු. 2, ප. 9.

අල. සි—සී 49/50

අංකය අලේ/අල.අර්ථ/54/105/අල.අර්ථ/එපිඅල. 2049/ ජේ 54 අල. 383.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤවේ උප ඒජන්ත තැනපත් සම්පත්වලින් සැමුටේලා හෙත්ට් සිල්වා වන මම, 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආඤ්ඤවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආඤ්ඤවට ගැනීමට අදහස්කරණු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1955ජේ මාර්තු මස 11වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ මාර්තු මස 3 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

සෑම් එච්. සිල්වා

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤවේ උප ඒජන්තතුරු

වම් 1955ක්වූ ජනවාරි මස 22 වැනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

නො. 1,424 දරණ අවශ්‍යතා ගම් මැනීමේ සැලැස්මේ දෙවෙනි අතීර්ථකය ගම—ඌරුපොත්ත

කැබැල්ල: 114.

ඉඩමේ නම කොස්ගහමුල්ලේ නොහොත් කදුරුගහමුල්ලේ න, ඇඟවගහමුල්ලේ න, දංගහමුල්ලේ න. බඩුවත්තේවෙල හෙවත් වත්ත විස්තර තාවකාලික පොල්අතු සෙවිලි කරනලද මැටි බිත්ති සහිත කුස්සියකින් යුත් ගෙයක් සහිත පොල්වත්ත සහ මුඩුබිම.

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය. අ 11, රු. 1, ප. 17.

කැබැල්ල: 116.

ඉඩමේ නම කොස්ගහමුල්ලේ න සහ ඇඟවගහමුල්ලේ න විස්තර. පොල්වත්ත.

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 23

කැබැල්ල: 117.

ඉඩමේ නම කුඹුක්ගහවැව සහ කදුරුගහමුල්ලේ න විස්තර. පොල්ගස්වලින් යුත් බැම්ම සහ වැව

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0, රු. 0 ප 19.

කැබැල්ල: 118.

ඉඩමේ නම කුඹුක්ගහවැව සහ දන්ගහමුල්ලේ න

විස්තර: පොල්ගසකින් යුත් වැව.

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 5

කැබැල්ල 119.

ඉඩමේ නම දන්ගහමුල්ලේ න

විස්තර. පොල් ගසකින් යුත් පොල්වත්ත

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3

කැබැල්ල: 120

ඉඩමේ නම කපුගහවත්ත

විස්තර. පොල්ගස් 7කින් යුත් මුඩුබිම

අයිතිකම් කියන්නේ: මියගිය බී. සී. ඇම්. කුරන් නෝනා මහත්මියගේ නීතිප්‍රකාර හිමිකරුවෝ; පාලක: ටී. ඩී. කේ. කුරන් මහත්මිය, 331, කළුබෝවිල පාර, දෙහිවල

ප්‍රමාණය අ 0. රු. 2, ප 25

එකතුව. අ 12, රු. 2, ප. 12.

අල. සි.—සී 49/50

අංකය අලේ/අල.අර්ථ/54/104/අල.අර්ථ/එපිඅල. 4716/ ජේ 54 අල. 378

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤවේ උප ඒජන්ත තැනපත් සම්පත්වලින් සැමුටේලා හෙත්ට් සිල්වා වන මම 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආඤ්ඤවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආඤ්ඤවට ගැනීමට අදහස්කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1955ක්වූ මාර්තු මස 4 වැනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ පෙබරවාරි මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

සෑම් එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආඤ්ඤවේ උප ඒජන්තතුරු

වම් 1955ක්වූ ජනවාරි මස 22 වැනි දින කුරුණෑගල කවිචේරියේදීය

උපලෙඛනය

නො. 972 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ දෙවෙනි අතිරේකය. ගම—දෙලන

කැබැල්ල : 27.

ඉඩමේ නම : තුන්තිරිපිටියේ වත්ත සහ තුන්තිරිපිටියේ වත්ත විස්තර : පොල් ඉඩම.

අයිතිකම් කියත්තා : පී. එච්. ජයසිංහ, තාත්තන්ඩිය. ප්‍රමාණය : අ. 2, රු. 0, ප. 10.

කැබැල්ල : 28.

ඉඩමේ නම : තුන්තිරිපිටියේ වත්ත සහ තුන්තිරිපිටියේ වත්ත විස්තර : පොල් ඉඩම.

අයිතිකම් කියත්තා : පී. එච්. ජයසිංහ, තාත්තන්ඩිය. ප්‍රමාණය : අ. 4, රු. 1, ප. 37.

එකතුව : අ. 6, රු. 2, ප. 7.

ඇල්.ඩී.—බී 49/50.

අංකය. ඇල් ඒ/ඇල් ආර් 54/102/ඇල් ආර් 3987/පේ 54 ඇල් 366.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවල් හෙන්රි සිල්වා වන මම, වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1955ක්වූ මාර්තු මස 4 වැනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ පෙබරවාරි මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

සෑම් එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

වම් 1955ක්වූ ජනවාරි මස. 22වෙනි දින කුරුණෑගල කවිවේරියේදීය

උපලෙඛනය

නො. 218 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ තුන්වෙනි අතිරේකය. ගම—නානුවෙල

කැබැල්ල : 55.

ඉඩමේ නම : මාවිදුපොතහේන නොහොත් මාවිදුපොතෙවත්ත විස්තර. අවුරුදු 10-50ක් වයස්වූ පොල්වත්ත.

අයිතිකම් කියත්තා : ආර්. ඩී. මැන්දිස් මැනිනිය, "හෙලිමාර්", රූපතිරිය.

ප්‍රමාණය : අ. 2, රු. 1, ප. 16.

කැබැල්ල : 56.

ඉඩමේ නම : මාවිදුපොතහේන නොහොත් මාවිදුපොතෙවත්ත විස්තර. අවුරුදු 10-50ක් වයස්වූ පොල්වත්ත

අයිතිකම් කියත්තා : ආර්. ඩී. මැන්දිස් මැනිනිය, "හෙලිමාර්", රූපතිරිය

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 23

එකතුව : අ. 2, රු. 1, ප. 39

ඇල්.ඩී.—බී 49/50

අංකය : ඇල් ඒ/ඇල් ආර් 54/100/ඇල් ආර් 3774/පේ 54 ඇල් 351

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් සම්පත්වලින් සැමුවල් හෙන්රි සිල්වා වන මම, වම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි—

(1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1955ක්වූ මාර්තු මස 4 වැනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955ක්වූ පෙබරවාරි මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

සෑම් එච්. සිල්වා,

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

වම් 1955ක්වූ ජනවාරි මස 22වෙනි දින කුරුණෑගල කවිවේරියේදීය.

උපලෙඛනය

නො 405 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ හයවෙනි අතිරේකය. ගම—කළුගලුව

කැබැල්ල : 41.

ඉඩමේ නම : රුක්ගොල්ලේවත්ත සහ ගොබැල්ලේවත්ත.

විස්තර. කුඹුර, හේන, ගල්, අවුරුදු 1-30ක පමණකු පොල් පැල අවුරුදු 15-30ක පමණකු කජු ගහ තාරන් ගස් සහ ලීදැක්.

අයිතිකම් කියත්තා : දේන රොයිබා නෝනා කපුරු බණ්ඩාර, උවුගම්පොල

ප්‍රමාණය : අ. 5, රු. 3, ප. 1

කැබැල්ල : 42

ඉඩමේ නම : රුක්ගොල්ලේවත්ත සහ ගොබැල්ලේවත්ත

විස්තර. කුඹුර සහ අවුරුදු 1-3 වයස ඇති පොල් පැලවලින් යුත් අවුරුදු 15-30ක් පමණකු පොල්වත්ත

අයිතිකම් කියත්තා : දේන රොයිබා නෝනා කපුරු බණ්ඩාර, උවුගම්පොල.

ප්‍රමාණය : අ. 1, රු. 0, ප. 9

කැබැල්ල: 43.

ඉඩමේ නම රුක්ගොල්ලේවත්ත සහ ගොඩුල්ලේවත්ත
විස්තර: අවුරුදු 1-3ක් පමණ වසරකට පොල් පැලවලින් සහ
අවුරුදු 15-30ක් පමණකට පොල් ගසවලින් යුත් පොල්වත්ත

අයිතිකම් කියවීමේ දේශන රොයිබා නෝනා කුටුම්භය බණ්ඩාර,
උඩුගමපොල

ප්‍රමාණය. අ. 0, රු. 0, ප. 30

එකතුව: අ. 7, රු. 0, ප. 0

අයිතිකම් කියවීමේ දේශන: ඇල් 1 ප්‍රන්දිස් ප්‍රනාන්දු, ඇටබිලිවත්ත,
රූපකදවුම, ඇල් මාර්ග මරියා ප්‍රනාන්දු මහත්මිය, කුඩාකපොල,
ෂාආල; ඇල් ජෝන්සන් ප්‍රනාන්දු මහත්මිය, කනුවත්ත, ජාආල,
ඇල් කඩිනාන් ප්‍රනාන්දු, ඇල් සිංදෝරිස් ප්‍රනාන්දු, දඹපොලවත්ත,
කට්ටිපොල

ප්‍රමාණය අ. 4, රු. 2, ප. 37

එකතුව. අ. 4, රු. 2, ප. 37

ඇල්. ඩී-බී 49/50

අංකය: ඇල්/ඇල් අර්බ/54/101/ඇල් අර්බ/ඊ පී. ඇල් 4336/
පේ 54 ඇල් 367

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනපත්
සම්පත්වලින් ඇමුරල් හොර්ට් සිල්වා වන මම, වම් 1954 වෛ අංක
39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය
කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ
පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන
මෙයින් කල්දෙමි.—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම
ඉහත සඳහන් යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්
කිරීමේ ආඥාපනතේ අවසාන වගන්ති පදනම ආණ්ඩුවට ගැනීමට
අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා
ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගැනීමට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති සැම
කෙනෙක් ම—

- (අ) 1955 ක්වු මාර්තු මස 4 වැනි දින පූර්වසාය 9 ව
කුරුණෑගල කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ
පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත්
ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත
කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
- (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1955 ක්වු
පෙබරවාරි මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම්
පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි
ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ
ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි
විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී
සිටිය යුතුය

සැම එවි සිල්වා,
කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

වම් 1955 ක්වු ජනවාරි මස 24 වෙනි දින
කුරුණෑගල කවිවේරියේදී

උපලෙඛනය

නො. 1,716 1/2 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ
දෙවෙනි අතිරේකය ගම—කෙට්ටිපොල

කැබැල්ල. 191

ඉඩමේ නම හිරිපාවත්ත
විස්තර අවුරුදු 20-55 ක් පරණ පොල්වත්ත

විවිධ නිවේදන

අංකය. 82/ඇම් අර්බ/7

පෞද්ගලික ව්‍යාපාරයන් මගින් ගම්බද වැව්
ප්‍රතිසංස්කරණය කිරීම

මත්තරම් දිස්ත්‍රික්කයේ මාතේසි ප්‍රදේශික ආදායම් පාලක
නිලධාරියාගේ ප්‍රදේශයේ පිහිටා තිබෙන පහත සඳහන් වැව් ප්‍රති
සංස්කරණය කිරීම පිණිස සැලසෙන මුදලක් යෙදවිය හැකි අයවලුන්ට
(පෞද්ගලිකව හෝ සමාගම් වශයෙන්වූ) දීමට තිබේ. පරික්ෂණයට
හාජනය වූ මේ වැව් ප්‍රතිසංස්කරණය කිරීමට යන තක්සේරු මුදල
හා එසේ කිරීමෙන් ප්‍රයෝජන අත්වන ප්‍රදේශයද එක් එක් වැව
අභිමුඛයෙන් සඳහන් කර ඇත

කුරුණෑගල—

- (අ) ඉරනේසි-ඉල්ලුප්පේ සිකුලම්-පලම්පිහි පාරේ සැතපුම් 3 1/2 ක්
පමණ යාමේදී පැන්තුව කාණුව (Irish Drain) හමු වේ
මෙහි සිට සැතපුම් 1/2 ක් දිග පාර උඩගම යාමේදී කුරුණෑ
කුලම් හමු වේ.
- (ආ) අස්වැද්දිය හැකි ඉඩම් ප්‍රමාණය අක්කර 114 ඩී
- (ඇ) ව්‍යාපාරය සඳහා වාරිමාර්ග පහසුකම් සැපයීමක් ඇතුළුව වැය
වන තක්සේරු මුදල වැව, වැව් බැම්ම, සොරොවුව,
වැව්වහන, පිම්පෙන මාර්ගය යනාදියට රුපියල් 61,000 ඩී

මුල්ලිකුලම්—

- (අ) පුටුරක්කුලම්-ඉරනේසි-ඉල්ලුප්පේ සිකුලම් පාරේ 7 1/2 වැනි
සැතපුම් කණුව දක්වා ගොස් වමට හැරී, පලම්පිහි පාරේ
සැතපුම් 3 1/2 ක් ද ගොස් දකුණට හැරී කරත්ත පාර දිගේ
පරික්ෂාපරිසරයකුලම්ට යා යුතුය. පරික්ෂාපරිසරයකුලම් වැවේ
වම් කෙළවරේ වැව් බැම්මේ සිට සැතපුම් 2 1/2 ක් මහලෙනි
මුල්ලිකුලම් පිහිටා තිබේ
- (ආ) අස්වැද්දිය හැකි ඉඩම් ප්‍රමාණය අක්කර 133 ඩී
- (ඇ) ව්‍යාපාරය සඳහා වාරිමාර්ග පහසුකම් සැපයීමක් ඇතුළුව වැය
වන තක්සේරු මුදල වැව, වැව් බැම්ම, සොරොවුව,
වැව්වහන, පිම්පෙන මාර්ගය යනාදියට රුපියල් 95,000 ඩී

2 වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම සහ වාරිමාර්ග පහසුකම් සැපයීම
අනුමත කළ සැලැස්මට පරිදි විය යුතුය. මෙම කාර්යයන් සාර
ගන්තා ව්‍යාපාරිකයන් විසින්ම ප්‍රතිසංස්කරණයටත් ඉඩම්
සංවිධානයටත් යන මුළු මුදල දරිය යුතුය

3 මෙම කාර්යයන් කිරීමට බලය ලත් ව්‍යාපාරිකයන්ට ගොඩින්
සැලසෙන ඉඩම් ප්‍රමාණයන් හා එම වැව් යටතේ අස්වැද්දිය හැකි
මුළු බිම් ප්‍රමාණයන් ද දීර්ඝකාලීන බදු ක්‍රමයක් අනුව දෙනු ලැබේ.

4 ඉහත සඳහන් වැව්වලින් එකක් හෝ දෙකම භාරගැනීමට
සැමකි අයවලුන්ගේ ඉල්ලුම්පත් 1955 මාර්තු මස 1 වැනි දින දක්වා
මත්තරම් පළාතේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා විසින් භාරගනු ලැබේ
අනිකුත් කරුණු එතුමාගෙන් දැනගත හැකිය

ඇම්. රාජේන්ද්‍ර,
ඉඩම් කොමසාරිස් තැන.

වම් 1955 ක්වු ජනවාරි මස 24 වැනි දින
කොළඹදී

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 3,026 (மாத்நீன)

இதனோடேணத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1955 ம ஆர் (ஜனவரி) தை மாதம் 28 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம ஆர் (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 29 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

கே. வி. எஸ். கதிர்காமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களக்கொண்ட காகித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டகளை (சாவேயா டெஜனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலெனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டும் அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்நீன டிஸ்திரிக், வடக்கு மாத்நீனப் பகுதியைச் சேர்ந்த கந்தப்பள்ள கோறையிலுள்ள ஆனடாகல் கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள். இக் காணித் துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு. அலுவலகத்தின் பம்புகல் வெவயினதும் கிராமங்களின் எல்லைகள்;

கிழக்கு நிலக்கமினதும் ஹொம்பாவயினதும் கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு. ஹொம்பாவ கிராமத்தின் எல்லை;

மேற்கு. வட மேல் மாகாணத்திலுள்ள டொப்போ பிரதமப்படம் இல் 10 ன் எல்லைகளும் இம்மிஹாமியினேகம் கிராமத்தின் எல்லையும், வத்து எல் (இம்மிஹாமியினேகம் கிராமத்தின் எல்லை) அலுவலகத்தின் கிராமத்தின் எல்லை.

இலக்கையளவை கிராமப்படம் இல் 332

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. !!
1	மஹாய அல்லது வம்பொட்டையாய	78, 1 11
2	— அடிப்பாதை ..	0 0 35
3	வம்பொட்டையாய	15 3 36
4	மஹாய அல்லது வம்பொட்டையாய (அருவியுடன் சேமிப்பு)	3 3 29
5	— அருவி ..	0 2 18
6	கெந்தகொல்லையாய (அருவியுடன் சேமிப்பு)	4 0 26
7	— அடிப்பாதை	0 0 11
8	வலவவேஹேன	5 3 36
9	வலவவேஹேன	2 1 23
10	வலவவேஹேன (அருவியுடன் சேமிப்பு)	8 2 23
11	புலவெலகாவாய (அருவியுடன் சேமிப்பு)	9 2 38
12	புலவெலகாவாய	6 0 19
13	புலவெலகாவாய (அருவியுடன் சேமிப்பு)	2 1 27
14	— அருவி	0 0 11
15	குமபுககஹுவெல் (அருவியுடன் சேமிப்பு)	1 0 2
16	குமபுககஹுவெல்	1 1 15

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. ரூ. ப
17	குமபுககஹுவெல்	1 0 23
18	குமபுககஹுவெல் (அருவியுடன் சேமிப்பு)	0 0 26
19	குமபுககஹுவெல்	1 3 34
20	குமபுககஹுவெல் (அருவியுடன் சேமிப்பு)	0 0 32
21	நந்தப்பொட்டைய (அருவியுடன் சேமிப்பு)	0 3 9
22	— அடிப்பாதை	0 1 0
23	விஹாரகந்த	3 3 33
24	நந்தப்பொட்டைய	26 1 18
25	— அடிப்பாதை	0 0 19
26	விஹாரகந்த	2 0 37
27	விஹாரகந்த	0 0 19
28	விஹாரகந்த	0 2 1
29	விஹாரகந்த	1 0 29
30	விஹாரகந்த	0 1 4
31	விஹாரகந்த	3 2 25
32	விஹாரகந்த (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 36
33	விஹாரகந்த	1 0 32
34	குமபுககஹுவெல்ஹேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 18
35	— அருவி	0 0 6
36	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	0 3 18
37	விஹாரகந்த	0 2 9
38	விஹாரகந்த	1 3 17
39	விஹாரகந்த	2 3 4
40	விஹாரகந்த	2 3 4
41	விஹாரகந்த	5 2 12
42	விஹாரகந்த	6 0 7
43	விஹாரகந்த	1 0 8
44	விஹாரகந்த	1 0 7
45	விஹாரகந்த	1 3 25
46	விஹாரகந்த	2 0 12
47	விஹாரகந்த	3 1 21
48	விஹாரகந்த	15 2 24
49	விஹாரகந்த	4 3 25
50	விஹாரகந்த	2 3 11
51	— அருவி	0 0 27
52	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	3 0 13
53	விஹாரகந்த	41 0 39
54	விஹாரகந்த	5 1 7
55	விஹாரகந்த	19 2 7
56	விஹாரகந்த	1 1 9
57	விஹாரகந்த	2 0 12
58	விஹாரகந்த	1 2 6
59	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	0 3 24
60	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	0 2 21
61	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	2 2 8
62	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 28
63	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 17
64	விஹாரகந்த (அருவியுடன் சேமிப்பு)	1 0 36
65	விஹாரகந்த	0 3 1
66	விஹாரகந்த	0 0 27
67	விஹாரகந்த	0 1 1
68	விஹாரகந்த	0 0 26
69	விஹாரகந்த	1 1 37
70	விஹாரகந்த	2 3 12
71	விஹாரகந்த	5 1 29
72	விஹாரகந்த	1 0 9
73	விஹாரகந்த	3 1 27
74	விஹாரகந்த	10 3 26
75	விஹாரகந்த	72 3 18
76	விஹாரகந்த	2 3 8
77	விஹாரகந்த	4 1 28
78	விஹாரகந்த	3 0 2
79	விஹாரகந்த	1 3 28
80	விஹாரகந்த	3 0 3
81	விஹாரகந்த	19 2 3
82	விஹாரகந்த	1 3 2
83	விஹாரகந்த	3 1 31
84	விஹாரகந்த	3 0 37
85	விஹாரகந்த	1 0 15
86	விஹாரகந்த	1 0 2
87	விஹாரகந்த	2 3 36
88	விஹாரகந்த	0 3 24

காணித் துண்டு.	காணியின் பெயர்	விராலம், ஏ. மு. ப.
94	நுகவெலகாவேறேன (அருவியுடன் சேமிப்பு)	2 1 21
95	கெபெட்டியாய (அருவியுடன் சேமிப்பு)	2 3 23
96	முகலையாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 36
97	முகலையாய	1 2 19
98	முகலையாய	4 0 38
99	முகலையாய	1 2 30
100	முகலையாய (அருவியுடன் சேமிப்பு)	3 0 20
101	ஒறுகலவலையாய (அருவியுடன் சேமிப்பு)	1 1 25
102	றுக்கத்தனையாய	12 0 5
103	ஒறுகலவலையாய	5 3 38
104	ஒறுகலவலையாய	1 3 37
105	ஒறுகலவலையாய	6 2 21
106	ஒறுகலவலையாய	1 1 9
107	— அடிப்பாதை	0 1 0
108	பதலவத்தேறேன	2 1 2
109	பதலவத்தேறேன	2 1 35
110	பதலவத்தேறேன	1 2 39
111	பதலவத்தேறேன	3 3 26
112	ஒறுகலவல	0 2 17
113	பதலவத்தேறேன	0 3 39
114	பதலவத்தேறேன	0 2 4
115	பதலவத்தேறேன	2 1 24
116	பதலவத்தேறேன	1 0 25
117	பதலவத்தேறேன	1 3 22
118	பதலவத்தேறேன	0 2 1
119	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 18
120	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 1 23
121	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 1
123	கெட்டருலலந்தேவத்த	0 3 26
124	கெட்டருலலந்தேவத்த	0 3 27
125	கெட்டருலலந்தேவத்த	0 3 37
126	கெட்டருலலந்தேவத்த	1 0 39
127	எட்டருலலந்தேவத்த	0 2 1
128	எட்டருலலந்தேவத்த	1 2 19
129	கொண்டகலகாவகெலே	1 0 27
130	கொண்டகலகாவகெலே	0 3 13
131	கலகநதேறேன	0 1 31
132	கலகநதேறேன	1 0 30
133	கலகநதேறேன	2 3 27
134	கலகாவவத்த	1 1 25
135	கலகாவவத்த	0 2 1
136	கலகாவவத்த	1 3 33
137	நவகாகல (கற்பாறை)	4 0 23
139	நவகாகல, ஒறுகலவலையாய, தொலொம் பெலெலசே (அருவி)	2 0 22
140	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 11
141	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 23
142	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 29
143	பதலவத்தேறேன	0 0 33
144	பதலவத்தேறேன	0 3 7
145	பதலவத்தேறேன	1 0 38
146	பதலவத்தேறேன	2 3 2
147	பதலவத்தேறேன	13 0 18
148	ஹாலவெட்டிக்கொடெல்ல	6 1 14
149	றுக்கத்தனையாய	1 1 24
150	ஹாலவெட்டிக்கொடெல்ல	3 2 19
151	றுக்கத்தனையாய	1 3 26
152	றுக்கத்தனையாய	21 0 0
153	ஹலமில்லெட்டெட்ட (அருவியுடன் சேமிப்பு)	1 2 24
154	ஹலமில்லெட்டெட்ட	9 1 16
155	— அருவி	0 1 19
156	ஹலமில்லெட்டெட்ட	19 3 12
157	ஹாலவெட்டிக்கொடெல்ல	0 3 36
158	ஹாலவெட்டிக்கொடெல்ல	1 1 25
159	ஹாலவெட்டிக்கொடெல்ல	4 1 8
160	டம்பகஹமுலவேறேன	2 2 5
161	டம்பகஹமுலவேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 1 11
162	கஹட்டகஹமுலவேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 3 1
163	கஹட்டகஹமுலவேறேன	1 1 33
164	ஹாலவெட்டிக்கொடெல்ல	1 3 13
165	கப்புறேனவேவத்த	2 0 38
166	கஹட்டகஹமுலவேறேன	1 1 21
167	கஹட்டகஹமுலவேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 0 19
168	கலகாவவேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 2
169	கப்புறேனவேவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 3 10
170	பதலவத்தேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 2 18
170 1/2	— சாந்துக் கிணறு	0 0 1
172	கலகாவவேறேன (அருவியுடன் சேமிப்பு)	1 1 33

காணித் துண்டு	காணியின் பெயர்	விராலம், ஏ. மு. ப.
173	கட்டுவெட்டிவேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 4
174	தலகொடகஹமுல (கற்பாறை)	1 0 18
175	நவகாகல (கற்பாறை)	0 2 28
176	கலகாவவேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 24
177	கலகாவவேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 7
மொத்தம்		682 0 7

மாத் தி. உ. 1-1955

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
தி. 3,027 (மாத் தி. உ. 1-1955)

இதனோடணைந்திருக்கும் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளில் எந்திருக்கும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரித்துண்டென்று 1955 ம. 05 (ஜனவரி) தை மாதம் 28 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்குமீடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காலியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதனை விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இக்கலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1954 ம. 05 (நொவெம்பர்) காத்திகை மாதம் 29 ந தேதியிலுள்ள கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தேரறி கொடுக்கப்பட்டது.

கே. வி. எஸ். கந்திராமநாதன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத் தரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித் காணித் துண்டு களைக் குறித்து உரிமைசொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத் தி. உ. 1-1955, வடக்கு மாத் தி. உ. 1-1955 பகுதியைச் சேர்ந்த கந்தப்பள்ள கோறையிலுள்ள நிலம் கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள். இக் காணித் துண்டுகள் கெவலாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—

வடக்கு, பம்புகல்வெவ கிராமத்தின் எல்லை, மனஹினட் கிராமத்தின் எல்லை, கனசபாவ ரேட்டின் ஓர் பாகம் (மனஹினட் கிராமத்தின் எல்லை), மனஹினட் கிராமத்தின் எல்லை, கிவுல் எல் கிராமத்தின் எல்லை (மனஹினட் கிராமத்தின் எல்லை),

கிழக்கு, மனஹினட் கிராமத்தின் எல்லை, ஹொம்பாவ கிராமத்தின் எல்லை,

தெற்கு, ஹொம்பாவ கிராமத்தின் எல்லை;

மேற்கு ஆண்டாகல் கிராமத்தின் எல்லை, அணைக்கட்டு (ஆண்டாகல் கிராமத்தின் எல்லை) ஆண்டாகல் கிராமத்தின் எல்லை, பம்புகல்வெவ கிராமத்தின் எல்லை

இலக்கையளவை கிராமப்பட்டம் இல 333

காணித் துண்டு	காணியின் பெயர்	விராலம், ஏ. மு. ப.
1	விஹாறகந்தேழ்க்கலான	48 3 36
2	கலகுகிவிய	3 1 7
3	கலகுகிவிய (அருவியுடன் சேமிப்பு)	2 2 2
4	— அருவி (வற்றிய)	0 1 25
6	வரையாய (கிராமச்சங்க ரேட்டின் சேமிப்பு)	0, 0 26
7	— கிராமச்சங்க ரேட்டின்	0, 3 6
8	— கனசபாவ ரேட்டின் (அரைவாசி வீசாலம்)	0, 0 6

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப	காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
9	வறியாய	0 3 10	91	கல்பொத்தேயாய	9 1 1
10	வறியாய	0 3 13	92	மடுகலஹீனன	0 3 36
11	வறியாய	3 3 35	93	மடுகலஹீனனயும் தலனகஹமுலஹீனனயும்	25 1 10
12	வறியாய (சிராமச்சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 1 6	94	கலனகஹமுலஹீனனேமுகலான (கன-இமே எல்வுடன் சேமிப்பு)	0 1 19
13	வறியாய	0 3 9		மொத்தம்	296 2 35
14	வறியாய	0 3 2		மாததனை நி. உ. 2-1955	
16	வறியாய, ஹேனேயாய, வெலேயில்லேவ	7 0 27		காணியுரிமை நிர்ணயச் சட்டம்	
17	ஹேனேயாய	0 3 36		காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்	
18	ஹேனேயாய	2 0 37		நி 3,028 (மாததனை)	
19	வெலனகொல்லேமுகலான	4 0 35		இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்ததுள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகேனும் தமக்கு உரிததுண்டென்று 1955 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 28 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இத்தல் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது.	
20	வெலனகொல்லேமுகலான (கிவுல் எல்வுடன் சேமிப்பு) ..	2 2 30		1954 ம ஆண்டு (நொவெம்பர்) காத்தினை மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோறிகொடுக்கப்பட்டது.	
21	கிவுல் எல் (அருவி)	1 2 25		கே. வி. எஸ். கதிராமநாதன், காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா.	
22	கிவுல் எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 15		**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது பக்கமேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும் குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பட்டிகளை (சாவேயர் ஜெனரல்) நில அளவைகாரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்	
23	பெலிகமுலே ஓய, குடா ஓய (அருவி)	3 3 23		(b) இக்காணிகளெல்லையுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க	
24	நாறனகஹமுலமுகலான (அருவியுடன் சேமிப்பு)	0 2 7		(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டு உடன்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்பாட்டமட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.	
25	நாறனகஹமுலமுகலான	1 3 0		அட்டவணை	
26	மஹலீஹேன	2 2 19		மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச் சேர்ந்த கந்தயளள கோறையிலுள்ள வேறலந்த சிராமத்தில இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன—	
27	மஹலீஹேன (அருவிகளுடன் சேமிப்பு)	8 2 2		வடக்கு - சிராமச்சங்க ரோட்டு (பெலிகமுல சிராமத்தின் எல்லை) பெலிகமுல சிராமத்தின் எல்லை, வலவ எல்யின் ஓர் பாகம் (பெலிகமுல சிராமத்தின் எல்லை),	
28	நாறனகஹமுலமுகலான (கிவுல் எல்வுடன் சேமிப்பு)	0 3 34		கிழக்கு - (உடுகொட பல்லேயி பத்தனிலுள்ள) டெம்பாவ சிராமத்தின் எல்லை;	
29	வெலனகொல்லேமுகலான (கிவுல் எல்வுடனும் வெல் எல்வுடனும் சேமிப்பு)	0 1 23		தெற்கு - பறகஹமுல உலபொத்தே எல் (ஹத்தடுக்குவ சிராமத்தின் எல்லை) ஹத்தடுக்குவ சிராமத்தின் எல்லை, பறகஹமுலபொத்தே எல் (ஹத்தடுக்குவ சிராமத்தின் எல்லை) ஹத்தடுக்குவ சிராமத்தின் எல்லை, பின்குமப்பேற எல் (ஹத்தடுக்குவ சிராமத்தின் எல்லை);	
30	வெல் எல் (அருவி)	0 0 25		மேற்கு - பெலிகமுல சிராமத்தின் எல்லை.	
31	ஹேனையாகேயாயேஹீனன (கிவுல் எல்வுடனும் வெல் எல்வுடனும் சேமிப்பு)	4 1 25		இலங்கையளவை சிராமப்பட்டம் இல 341	
33	— நீர்பாசன வாய்க்கால்	0 0 16		காணித் துண்டு	
35	— அணைக்கட்டு	0 0 20		காணியின் பெயர்	
37	— நீர்பாசன வாய்க்கால்	0 0 6		விசாலம்	
38	வறியாய (வாய்க்கால்களுடன் சேமிப்பு)	0 0 34		ஏ. மு. ப.	
39	வறியாய	1 2 6		2	1 2 20
41	வறியாய (சிராமச்சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 0 27		3	0 3 4
43	வறியாய	0 2 36		4	0 3 15
44	வறியாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 13		5	0 3 15
45	வறியாய (அருவியுடன் சேமிப்பு)	0 3 14		6	1 1 23
46	வறியாய	1 1 35		7	1 3 14
47	வெஹெற்கொடெல்லேஹேன	1 0 39		8	0 2 8
48	கஹட்டகஹமுலதனிகொடடுவ, கந்தேபொடயாய	21 2 4		9	0 2 8
50	ஹலம்பகஹமுலபுற	0 0 4		10	0 2 8
51	மடுகலதனிகொடடுவ	3 0 28		11	0 2 8
52	— அடிப்பாதை	0 0 15		12	0 2 8
53	நிலகமவெல் (குளமும் அணைக்கட்டும்)	6 3 21		13	0 2 8
55	— சாந்தக் கின்று	0 0 25		14	0 2 8
57	கல்கொடெல்லேஹேன	1 0 21		15	0 2 8
58	கல்கொடெல்லேஹேன	1 2 39		16	0 2 8
59	வெஹெற்கொடெல்லேஹேன	1 0 4		17	0 2 8
60	வெஹெற்கொடெல்ல	0 2 1		18	0 2 8
61	வறியாய	0 2 20		19	0 2 8
63	நிலகம் பாடசாலையத் தோட்டம்	0 3 8		20	0 2 8
64	பனசலேவத்த	0 1 1		21	0 2 8
65	வறியாய (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 19		22	0 2 8
66	வறியாய (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 22		23	0 2 8
67	வறியாய	0 3 3		24	0 2 8
68	வறியாய (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 6		25	0 2 8
68½	வறியாய	0 0 28		26	0 2 8
70	— வாய்க்கால்	0 0 21		27	0 2 8
72	பாலுக்கமேவத்த	0 1 32		28	0 2 8
73	பாலுக்கமேவத்த	0 1 12		29	0 2 8
74	வறியாய	15 1 35		30	0 2 8
75	— அணைக்கட்டு	0 0 5		31	0 2 8
76	— சிராமச்சங்க ரோட்டு	0 3 25		32	0 2 8
77	நாறனகஹமுலயாய, கல்பொத்தாயேஹீனன, பனசலேவத்த	7 3 32		33	0 2 8
78	கல்பொத்தாய (கிவுல் எல்வுடன் சேமிப்பு)	4 0 8		34	0 2 8
79	கல்பொத்தாய	0 0 1		35	0 2 8
80	நாறனகஹமுலயாய (கிவுல் எல்வுடன் சேமிப்பு)	1 0 22		36	0 2 8
81	நாறனகஹமுலமுகலான	38 2 3		37	0 2 8
82	நாறனகஹமுலமுகலான (அருவிகளுடன் சேமிப்பு)	13 2 8		38	0 2 8
83	கிறமெட்டி எல் (அருவி)	0 3 20		39	0 2 8
84	கல்பொத்தாய (கிறமெட்டி எல்வுடன் சேமிப்பு)	1 1 11		40	0 2 8
85	நாறனகஹமுலயாய	2 0 11			
86	நாறனகஹமுலயாய	11 2 7		1	1 2 20
87	நாறனகஹமுலயாய (கிவுல் எல்வுடன் சேமிப்பு)	4 1 37		2	0 3 4
88	கன-இமே எல் (அருவி)	0 0 34		3	0 3 15
89	இத்தகலயாய (கன-இமே எல்வுடன் சேமிப்பு)	1 3 6		4	1 1 23
90	இத்தகலயாய, கல்பொத்தேயாய	3 1 38		5	1 3 14
				6	0 2 8
				7	0 2 8

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப	காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
8	டம்பகஹலநத (சிலவத எலவுடன சேமிப்பு)	0 0 21	50	வேறலநத	0 2 31
9	சிலவத எல (அருவி)	0 0 4	53	மாபிடடிய	6 2 30
10	மாபிடடியாயேயாய (சிலவத எலவுடன சேமிப்பு)	0 1 38	54	வேறலநதேவத்த	1 1 21
11	மாபிடடியாயேயாய	0 0 31	55	வெல்லவத்தேறேன	2 1 6
12	டம்பகஹலநத	1 0 25	56	வெல்லவத்தேறேன	0 2 22
13	டம்பகஹலநத	1 1 17	57	வெல்லவத்தேறேன (நீர்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 30
14	டம்பகஹலநத	1 2 5	58	வெல்லவத்தேறேன (பறகஹஉல்பொத்தே எலவுடன சேமிப்பு)	0 1 27
15	டம்பகஹலநதேறேன, மஹபிடடியேயாய (வல்ல எலவுடன சேமிப்பு)	6 2 16	59	வெல்லவத்தேறேன (பறகஹஉல்பொத்தே எலவுடன சேமிப்பு)	1 2 19
16	வல்ல எல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 18	60	வெல்லவத்தேறேன	0 2 22
17	டம்பகஹலநத, மாபிடடியேறேன, டம்பகஹலநதேயாட	36 2 37	61	— நீர்பாசன வாயக்கால	0 0 22
18	டம்பகஹலநத	0 1 36	62	— அடிப்பாதை	0 0 8
19	டம்பகஹலநத	2 2 0	63	வெல்லவத்த	1 0 35
20	டம்பகஹலநத	0 2 20	64	வெல்லவத்த (பறகஹ உல்பொத்தே எலவுடன சேமிப்பு)	0 1 38
21	டம்பகஹலநத	0 2 19	65	பனசலேவத்த	0 3 39
22	டம்பகஹலநத	0 1 37	66	— இடிந்த டாகொப்பாவை கொண்ட அழிவுகள்	0 0 39
23	டம்பகஹலநத	3 0 23	67	வேறலநத	1 1 21
24	டம்பகஹலநத	2 1 17	68	பனசலேவத்த	1 1 24
25	டம்பகஹலநத	0 3 39	69	பத்தேவெலவேன	1 1 34
26	டம்பகஹலநத	0 2 0	70	பத்தேவெல (பறகஹ உல்பொத்தே எலவுடன சேமிப்பு)	0 3 39
27	டம்பகஹலநத	1 2 33	71	பத்தேவெலவேன	0 3 31
28	— கிராமச்சங்க ரேட்டே	0 0 32	72	பத்தேவெலவத்த	1 0 24
29	டம்பகஹலநத	0 1 38	73	போகஹவத்த	1 1 16
30	டம்பகஹலநத	0 1 15	75	— கிராமச்சங்க ரேட்டே	0 0 15
31	டம்பகஹலநத	0 3 31	76	போகஹவத்த	0 1 11
33	— கிராமச்சங்க பாளை	1 0 13	77	போகஹவத்த (அருவியுடன் சேமிப்பு)	0 0 37
37	டம்பகஹலநத	0 2 22	78	பத்தேவெலவத்த (பறகஹ உல்பொத்தே எலவுடன சேமிப்பு)	1 2 10
38	டம்பகஹலநத (அருவியுடன் சேமிப்பு)	0 1 12			
40	டம்பகஹலநத	0 3 18		மொத்தம்	108 1 22
41	டம்பகஹலநத (பறகஹஉல்பொத்தே எலவுடன சேமிப்பு)	0 2 5			
46	டம்பகஹலநத	0 1 19			
47	டம்பகஹலநத	1 3 35			
48	டம்பகஹலநத	0 3 33			
49	டம்பகஹலநத	2 0 11			

மாததளை நி உ 3—1955

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனறும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1955 ம் ஆண்டு ஜனவரி 5 ந் உ.

மாகாண அலலது-டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம் } Q 4794/J 54 P 434

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், அலலதுகூறு கோறன வடக்கு (எ) ல, பண்டாரவத்த அமபலனமுலல் எனனும் கிராமங்களிலிருக்கும் தலகஹவத்த அலலது கறவவெல எனனும் காணியிலிருந்து சுமார் 135 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டை காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பறன எலவின் ஒரு பகுதி,
கீழ்க்கு கொழும்பு-நீர்கொழும்பு பி. டபிளியு - டி ரேட்டேம ஆதே காணியின் பகுதியும்
தெற்கு : பொன் ஜனல்,
மேற்கு . பிரதமபட்டி 2,177 ல காட்டப்பட்ட காணியும், நீர் கொழும்பு வாலியும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும எனறும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பீ பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம் ஆண்டு டிசம்பர் 22 ந் உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசனடுவின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின் இலக்கம் } Q 4818/J 54 P 411

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறன கீழ்க்கில், இண்டொலு முலல் எனனும் கிராமத்திலிருக்கும் டெலகஹவத்த எனனும் காணியிலிருந்து சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : திரு. இ. எ சால்லை பெரேராவுக்குரிய காணி;
கீழ்க்கு : திரு இ. எ கொனீலிஸ் அபபுஹாமிக்குரிய காணி;
தெற்கு காணியின் ஒரு பகுதி;
மேற்கு : டொம்பெ—வனலுவாவ கிராமச் சங்க ரேட்டே,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி மீட்கும் சட்டப்படி திருத்தியமைக்கப்பட்ட பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

பி புலங்குலம்,
நிலமும் நில அபிவிருத்தி மந்திரி

இலக்கம் J/LLD/568/53/LM 5530
கொழும்பு,
1954 ம் ௨௮ (நவம்பர்) காததிகையி 22 ந உ.

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக்டில், தெலிகம்பல் கோறையும், கீழ புளதகம் காரியாதிகாரியின் பிரிவில், மெக்கொட பத்தவவில், மத்தமக்கொட கிராமத்தில அமைந்தனளதுமான பின்வரும் காணிகள் —

1. கலங்குழை அலவெதும் எனனும் காணியில் ஏ 0 றா 0 ப 09 8 விசாலம், எல்லைகள் —

வடக்கு நீர் ஓடை
கிழக்கு இதே காணியின் மிகுதி
தெற்கு தென்னந் தோட்டம்
மேற்கு நெல்வயல்

2. கலே அலவெதும் எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 16 8 எல்லைகள் —

வடக்கு வண்டிப் பாதை
கிழக்கு இதேகாணியின் மிகுதி
தெற்கு நீர் ஓடை
மேற்கு மடகந்தேவத்த

3. மெக்கந்தேவத்த எனனும் காணியில் விசாலம் ஏ 0 றா 0 ப 28 0, எல்லைகள் —

வடக்கு மெக்கந்தேவத்தயின் பகுதி ஹீவெல்பொல, அலவெதும்
கிழக்கு மேற்கும் இதே காணியின் மிகுதி
தெற்கு வண்டிப் பாதை.

4. ஹீவெல்பொல அலவெதும் எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 06 4 எல்லைகள் —

வடக்கு நீரோடை
கிழக்கும் மேற்கும் இதே காணியின் மிகுதி
தெற்கு மெக்கந்தேவத்தயின் பகுதி

5. மெக்கந்தேவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 28 4 எல்லைகள் —

வடக்கு இதே காணியில் மிகுதியும் புலுவேபறன்கும்புறவும்
கிழக்கும் மேற்கும் இதே காணியின் மிகுதியும், நெல் வயலும்
தெற்கு நீர் ஓடை.

6. புலுவேபுறம் எனனும் காணியில் விசாலம் ஏ 0 றா 0 ப 05 6, எல்லைகள் —

வடக்கும் தெற்கும் இதே காணியின் மிகுதி
கிழக்கு நீர் ஓடை
மேற்கு மெக்கந்தேவத்தயின் பகுதி

7. புலுவே புறம் குடபுற எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 05 2 எல்லைகள் —

வடக்கும் தெற்கும் இதே காணியின் பகுதி.
கிழக்கு கொன்கழைமுல் குறஹன்கேறேவத்த.
மேற்கு நீர் ஓடை

8. கொன்கழைமுல் குறஹன்கேறேவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 04 4, எல்லைகள் —

வடக்கு கொன்கழைமுல்வத்தயின் பகுதி
தெற்கு புலுவேபுறம் வத்த
கிழக்கு குறுகாஹவிறைவத்த
மேற்கு இதே காணியின் மிகுதி

9. குறுகாஹவிறைவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 07 2, எல்லைகள் —

வடக்கும் மேற்கும் இதே காணியின் மிகுதி
கிழக்கு மெக்கொறறுவ.
தெற்கு கொன்கழைமுல் குறஹன்கேறேவத்தயின் பகுதி.

10. மெக்கொறறுவ எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 04 0 எல்லைகள் —

வடக்கும் தெற்கும் இதே காணியின் மிகுதி.
கிழக்கு காலடிப்பாதை.
மேற்கு குறுகாஹவிறைவத்த

11. குறுகாஹவிறைவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 12 0 எல்லைகள் —

வடக்கும் தெற்கும் இதே காணியின் பகுதி
கிழக்கு கிறறறு
மேற்கு காலடிப்பாதை.

12. மீகஹவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 27 2 எல்லைகள் —

வடக்கு இதேகாணியின் மிகுதி
கிழக்கும் தெற்கும் கிறறறு.
மேற்கு இதே காணியின் பகுதியும் தெற்கும்

13. கணுகெறறியவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 06 8 எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி
கிழக்கும் தெற்கும் இதே காணியின் மிகுதியும் தெற்கும்
மேற்கு கிறறறு.

14. பத்தகும்புறேவத்த எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 0 ப 28 0 எல்லைகள் —

வடக்கும் கிழக்கும் இதே காணியின் மிகுதி
மேற்கு தெரு
தெற்கு இதே காணியின் பகுதி

15. பத்தகும்புறேவத்த எனனும் காணியில் விசாலம் ஏ 0 றா 0 ப 28 0 எல்லைகள் —

வடக்கு கிறறறு.
கிழக்கு இதே காணியின் மிகுதி,
தெற்கு இதே காணியின் மிகுதி
மேற்கு தெரு

16. நுககஹமுல்ஹேன எனனும் காணியின் விசாலம் ஏ 0 றா 1 ப 0 எல்லைகள் —

வடக்கு இதே காணியின் மிகுதி
மேற்கு பொத்த குடபுறேவத்த.
கிழக்கு கிறறறு.
தெற்கு இதே காணியின் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவினாபடியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அதுஎடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா, புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

புஞ்சிபண்டா புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௮ (டிசம்பர்) மாகாழியி 22 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக்
ஏசன்கேவின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலையத்தின் இலக்கம்

Q 4507/J/54 HA/423

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் அலலது கோறையும் வடக்கு (பி) ல குறுமுல்ல எனனும் கிராமத்திலிருக்கும் கெலபிறறிமுல்ல எலறேற அலலது அக்கறஹேற எனனும் காணியிலிருந்து சமரா 3 ஏக்கா விசாலமுள்ள "முத்தநாயகா" எனனும் ஒரு ஹுண்டுக காணி எல்லைகள் பின்வரும் —

வடக்கு கால்குசெறை திரு ஆ எம் எம் நாராயன செட்டியா அலலது சந்ததியாருக்குரிய தென்னம் எலறேற

கிழக்கு கால்குசெறை திரு ஆ எம் எம் நாராயன செட்டியா அலலது சந்ததியாருக்குரிய தென்னம் எலறேற

தெற்கு போதிராஜமுமாயவிலிருக்கும் சலாமி எம் எம். மெட்டகார தேரே அலலது கால்குசெறை நெல்வயல்

மேற்கு தென்னம் எலறேற

இலக்கம் LA/MISC/53/13/J/LLD/424/53 (VE)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படி யும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க (திருத்தம்) காணி கொள்ளும் சட்டத்தின் பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் மார்ச் (டிசெம்பர்) மாதம் 22 ந் உ.

மாகாண ஏசுனரின் இலக்கம் LA/MISC/53/13 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/424/53 (VE)

காணியின் விபரம்

குருளுக்கல் டிஸ்திரிக், வன்னி ஹதபத்து, கிரிமெற்றியாவ பகுதி, கண்டவ கிராமத்திலுள்ள கண்டவ எனும் காணியில் ஏறக்குறைய 345 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள் —

வடக்கு கறுவல்குறையாய்
கிழக்கு மீ ஓயா
தெற்கு அல்கொலவெலேனையும் மிட்யாய்வேனையும்
மேற்கு கோண்குறையெவையையும் முன்னகொடையையும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படி யும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ. பி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் மார்ச் (ஜனவரி) தைம் 11 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனரின் இலக்கம் LD/4805 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/54/L/454 VE

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உருதுவர யடமுதுவர பிரிவுக்காரிய அடிகாரியின் பகுதி, வல்கொலலாகொட கிராமத்தில் 12 ஏக்கர் விசாலமாகொண்ட வெவெவத்த என்ற காணி இத்தன் எல்லைகள் —

வடக்கு திருவாளர் மஹாநாமவுக்கும் புலகொடவுக்குமுரிய தம்ப கொடவத்த
கிழக்கு திரு மஹாநாமவுக்குரிய தம்பகொடவத்த எல்லைமும் காலுக்கு சென்ற திரு உக்குப்பண்டா (கிராம அடிகாரி) லின் உரிமைக் காராணக்குரிய தம்பகொடவத்த மாலவல்
தெற்கு தம்பகொடவத்த பல்லமும், முட்டாவெல் திரு. ஆர் பீ சேதராவுக்குரிய வக்கெட்டியா கும்புற என்ற நெல் வயலும்
மேற்கு திரு ஷெரிபீதுக்குரிய தம்பகொடவத்த எல்லை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படி யும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணியும் காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் மார்ச் (ஜனவரி) தைம் 6 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனரின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல, } Q 3648 J/HLD/260

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சல பிடிகோறன், மாம்பே (பகுதி) எனும் கிராமத்திலிருக்கும் பொலவத்த, கலுபோலிவத்த, கொந்தறு வத்த, பண்டபிறைய வத்த எனும் ஐந்து துண்டுகள் காணிகள் மொத்தம் விசாலம் ௪0 ரூ 0 ப 10 13 பிரதமப்படம் A 3,316 ல் துண்டுகள் 20, 23, 25, 33, 38 எனறு விபரிக்கப்பட்டிருக்கின்றது

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படி யும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் மார்ச் (ஜனவரி) தைம் 5 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனரின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இல } Q 4829 J/54 LG/438

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு கிராமாடிகாரி எல்லைக்குள் வெலிக்கட எனும் கிராமத்திலிருக்கும் மண்டொறகுவத்த எனும் காணியிலிருந்து சுமார் 3 38 போச்சல் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு தற்போதிருக்கும் ரோட்டு
கிழக்கு தற்போதிருக்கும் ரோட்டு
மேற்கு தற்போதிருக்கும் ரோட்டு
கிழக்கு அதே காணியின் பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரமும் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் மார்ச் (டிசம்பர்) 22 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசுனரின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் } Q 4801 J/54/L/335 (V F)

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சியான கோறன் மேற்கு மெப்பத்துவ, மொறு பொல எனும் பிரதமத்திலிருக்கும் சுமார் 30 ஏக்கர் விசாலமுள்ள இந்நிகொல எனறேன் எனும் எல்லாக் காணியும் எல்லைகள் பின் வருமாறு —

வடக்கும-வட கிழக்கும : கெ, ஏ. அங்கலினஹாமி, ஜே உ மனுவல் பி. எல். எவ. சேனியா அவாக்கடும் மற்றவாக்குக்கும் உரிய காணி, மொறுபொலவிலிருந்து கம்பஹ அலுத்தகமவுக்குப் போகும் வண்டிப் பாதை

கிழக்கும தென் கிழக்கும : மொறுபொலவிலிருந்து கம்பஹ அலுத்த கமவுக்குப் போகும் வண்டிப்பாதையும் பீ எல் அல்படுக்குரிய இந்நிகொலவந்தவும்

தெற்கும் தென் மேற்கும் மேனமைத்தகிய அதிமேற்றிராணியாருக்கும (கொழும்பு) ஸ்ரீமதி என ஐ கன்னகரா அவாக்கடும் உரிய இந்நிகொலவின் பகுதிகள்

மேற்கும் வட மேற்கும் : இந்நிகொல எனறேன்றையும், கிரிகொங்கல வத்தையும் பிரிக்கும் நீர்க்குழி திரு இ டபியு டயல் பண்டாராயக்காவுக்குரியதும், கே ஏ அங்கலினஹாமிக்குரிய இந்நிகொலவந்தவின் பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ௨௫ (ஜனவரி) தைபீ 3 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரி யாரியலையத்தின் இலக்கம்

Q 4828/J 54/௩ 432

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் செயன கோறனை மேற்கு மெதபத்துவ விலிமபுன கிராமத்தில் கலகண்டலந்த அலலது பண்டாறலேன எனனும் பூயியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமாகொண்ட ஒரு பகுதிக் எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு . டி. ஜே செனவிரத்தினையின் உரித்தாளரின் பூயி கிழக்கு : டி ஜே சி செனவிரத்தினையின் உரித்தாளரின் பூயி தெற்கு . கிராமச் சங்க ரேட்டூ மேற்கு பி ஜீ 12 பேயி நோனூ, செனவிரத்தினேக்கும் மகனுக்கு முடைய பூயி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம் ௨௫ (டிசம்பர்) மாகாழிபீ 22 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாரியலையத்தின் இலக்கம்

Q 4817/J 54/௩ 410

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான கோறனை மேற்கு மெதபத்துவ ஜேனறக் கொட எனனும் கிராமத்திலிருக்கும் கஹறகஹுவத்த அலலது தச்சுய கலஜேன எனனும் காணியிலிருந்து சுமார் 3 ஏ 0 று 1 போச்சல விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு வண்டிப்பாதை கிழக்கு . திரு அபயசிங்ஹவசுகுரிய காணியும் ரேமன கத்தோலிகக் ஆலயத்திற்குரிய காணியும் பளளிககூட வளவும தெற்கு வயல மேற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ௨௫ (ஜனவரி) தைபீ 3 ந வ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாரியலையத்தின் இலக்கம் :

Q/4832/J 54 P/450.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் அலலதுக்கு கோறனை வடக்கு (ஏ) ல கந்தவல எனனும் கிராமத்திலிருக்கும் பொதகொட எஸறேற எனனும் காணியிலிருந்து சுமார் 17 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு ஆதமஜி-லுக்மஜி அன சனஸசுகுரிய எஸறேற. மேற்கு ஆதமஜி-லுக்மஜி அன சனஸசுகுரிய எஸறேற கிழக்கு ஓவசீல டெல்லி கொமுனிகேசன சேர்விசுகுரிய ஆதனம் தெற்கு ஓவாசீல டெல்லி கொமியூக்கேசன சோவிசுகுரிய ஆதனம்

குறி இல MA/AC/1437/53

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்வனவு (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டம் 7 ம் பிரிவினமே அறிவித்தல்

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்வனவு (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின கீழ் ஓர் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின் சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எனணியிருக்கிறார்களென்று இத்தால் நான அறிவித்தல் கொடுக்கின்றேன்

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விவரம் —

பிரதமபத்து இல A 3,747 வெள்ளவத்தை தெற்கு, தொகுதி இல 30, வெள்ளவத்தை தெற்கு, கொழும்பு நகர எல்லைக் குடப்பட்டது, கொழும்பு டிஸ்திரிக், மேல மாகாணம்.

துணடு 1

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 52 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் 5 வருஷ தென்னமரங்கள் 4 ம, 2 மரப்படலையுள்ள 4 வாசல தூண்களும், கற்சவரின் பகுதிகளுமுள்ள தோட்டம்

உரித்தாளரின் பெயர் வெள்ளவத்தை, நெல்சன பிளேஸ், 52 ம் இலக்கத்திலுள்ள ஏ எம். மொஹிதன் செய்யது அவ்வான்.

விசாலம் ஏ 0, று 0, ப 29 10

துணடு 2

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 50 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் 2 கற்சவர்களும், 2 மரப்படலையுள்ள தோட்டம் உரித்தாளரின் பெயர் எம். ஸ்ரீகாந்தர், 50 நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, று 0, ப 02 62

துணடு 3

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 46 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யபயிலில்லை). உரித்தாளரின் பெயர் செலவி ஏச் எம் பொன்னுடோ, 32, கிறவவரி காடினஸ், பம்பலப்பிட்டி

விசாலம் ஏ 0, று 0, ப 02 60.

துணடு 4

காணியின் பெயர் நெல்சன இடம், 42 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் 10 வருஷ தென்னமரம் 1 ம, பட்டைத்தூண்கள் 2 மரக் கதவுகளுடனும், கற்சவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம்.

உரித்தாளரின் பெயர் எம் எம். மொகமட் சமசுடீன், 19, நிசலவே பிளேஸ், பம்பலப்பிட்டி

விசாலம் ஏ 0, று 0, ப 01 59

துணடு 5

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 40 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் 2 வாசல்தூண்களும், கற்சவரின் பகுதிகளுமுள்ள தோட்டம். உரித்தாளரின் பெயர் ஆர் சினனத்தூரை, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம்

விசாலம் ஏ 0, று 0, ப 01 55

துணடு 6

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 36 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி விபரம் 40 வருஷ தென்னமரங்கள் 2 ம, 2 மரப்படலையுள்ள 2 வாசல்தூண்களும், கற்சவர்களின் பகுதிகளும்.

உரித்தாளரின் பெயர் துரைச்சாணி குமாரசுவாமி, மேற்பாலை டி எல் அனட எவ டி சேரம், 47 அலெக்சாண்டர் பிளேஸ், கொழும்பு.

விசாலம் ஏ 0, று 0, ப 03 45

துணை 7

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 34 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் இரும்புபட்டைகள் 2 உள்ள 2 வாசல்தூண்களும், கற்சுவரின் பட்டைகளுமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எஸ் ஸ்ரீகாந்தா, 34, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 56

துணை 8

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 32 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யபயிரிலை) உரித்தாளியின் பெயர் எச். பி டி. மெனடியல், 25, மோதர் வீதி, கொழும்பு
விசாலம் ஏ. 0, ஸா 0, ப 01 58

துணை 9

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 30 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் உடைசுவா ஒன்றும், மரபட்டைகள் இரண்டுமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சூர் காசினாதா, மேற்பாலை சூர் காசினாதா, எல் ஜி எஸ் சி, வவுனியா
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 37

துணை 10

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 28 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி.

விபரம் 2 மரபட்டையுடன் 2 மரத்தூண்களுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஜி எல் டி. பி சேனரடனவும், ஸ்ரீமதி ஜி எல் பி சேனரடனவும், டி. சூர். ஓஸ் வங்கனா, மத்துகம்
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 37

துணை 11.

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 26 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம்: 10 வருஷ கொய்யா மரம் ஒன்றும், உக்கிரசா மரம் 1 ம, 3 மரபட்டையுடன் 4 பட்டைத்தூண்களும், கற்சுவரும், கற்சுவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ பீ வீரசிங்க, அலகம் நிவாசா வருகொட, கன்னி.
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 50

துணை 12

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 24 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 5 வருஷ 20 தென்னமரங்கள் 2 ம உள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. ஏ எம் எம் மொஹிதன், 25, 3 ம குறுக்குத் தெரு, கொழும்பு
விசாலம்: ஏ. 0, ஸா 0, ப. 01 59

துணை 13

காணியின் பெயர் பாதை, வரிப்பண இலக்கமில்லை.

விபரம். பாதை உரித்தாளியின் பெயர் சூட்ட வெவவே அயிலா உமமா, நிந்து உரிஜா உமமா, நகமட உமமா, யீனட உமமா, இன்னுல் கிணியா, 22/1, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை
விசாலம் ஏ. 0, ஸா 0, ப 00 23

துணை 14.

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 22 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி.

விபரம் 15 வருஷ மாமரம் 1 ம, 15 வருஷ தென்ன மரங்கள் 2 ம, வாழைமரங்கள் 2 ம, மரபட்டைகள் 2 முள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர். சித்திறகில் யமாலன் சித்திறி ஜீவாடன், நூர்சகிடா டன், 22, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 47

துணை 15

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 20, 18, 18/1 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 3 வருஷ 30 வருஷ தென்னமரங்கள் 2 ம, 10 வருஷ பலாமரம் 1 ம, 2 வருஷ முருங்கை மரம் 1 ம, 2 வாழைமரங்களும், கிடுகு மரக் கட்டமுமுள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர். ஜி. எல் எம் நகாமா உமமா, காலஞ்சேனற ஜி. எல் ஏ. அபடுள அஜிஸிள உரிமைக்காரர்கள், 20, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை
விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 91

துணை 16

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 16 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 10 வருஷ முருங்கை மரம் 1 ம, 8 வருஷ ஜம்பு மரம் 1 ம, 2 வருஷ கொய்யா மரம் 1 ம, 2 மரபட்டையுள்ள 2 பட்டைத்தூண்களும், கற்சுவரின் பகுதிகளுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் கே எம் கௌஸ், 33, வேயாடல் வீதி, கொழும்பு

விசாலம் ஏ 0, ஸா 0, ப 03 94

துணை 17

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 12 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி.

விபரம் 10 வருஷ பலாமரம் ஒன்றும், கற்சுவரின் பகுதியுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி ஜயவார்த்தன, 12, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 94

துணை 18

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 10 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 20 வருஷ தென்னமரம் 1 ம, பட்டைத்தூண்கள் 1 ம, கற்சுவர் 1 முள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஜே எல் டி. எஸ் பசுனயக்க, 10, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, ஸா 0, ப 01 95

துணை 19

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 6, 8 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதிகள்

விபரம் 30 வருஷ பலாமரம் 1 ம, 2 பட்டைக் கதவுகள் 4 பட்டைத் தூண்கள், கற்சுவரும், கற்சுவரின் பகுதியுமுள்ள தோட்டம்

விசாலம் ஏ எம் பீரு ஹசீனா சயிபோ, 37, பீர்சாயிபோ வீதி, கொழும்பு.

விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 16

துணை 20

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 4 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 5-10 வருஷ தென்னமரங்கள் 2 ம, 10 வருஷ மாமரம் 1 ம, 10 வருஷ பஞ்சுமரங்கள் 2 ம, 10 வருஷ அம்பிரமாமரம் ஒன்று முள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஜி எவ் மகலீயொட, 4, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, ஸா 0, ப 02 56.

துணை 21

காணியின் பெயர் காலி வீதி 184, 186, 188 ம் வரிப்பண இலக்க காணிகளின் பகுதிகள்

விபரம் 3 வருஷ தென்னமரங்கள் 2 ம, ஓடுபோட்ட கற் கட்டத்தின் பகுதியுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர். மாயத் உல வதிரி சுவயா, எல் எம் எம். சுவயிரின் மகள், 261, சாயப்பத் தெரு, கொழும்பு.

விசாலம் ஏ 0, ஸா 0, ப 04 06

துணை 22

காணியின் விபரம் காலி வீதி, 192 ம் நெல்சன பிளேஸ், 3 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 20 வருஷ பலாமரங்கள் 3 ம, 35 வருஷ தென்னமரம் 1 ம, 2 வருஷ பப்பாசி மரங்கள் 2 ம, 10 வருஷ பஞ்சுமரங்கள் 11 ம, 10 வருஷ பூவரசு மரம் 1 ம, 10 வருஷ முருங்கை மரம் 1 ம, 2 வாழை மரங்களும், ஓடுபோட்ட கற் கட்டத்தின் பகுதியும், தகர மரக் கட்டத்தின் பகுதியுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர். ஸ்ரீமதி ஏ. விக்ரமசிங்கம், 6, நிறநிற வீதி, பம்பலப்பிட்டி.

விசாலம் ஏ 0, ஸா 0, ப 04 06

துணை 23

காணியின் பெயர் நெல்சன பிளேஸ், 9 ம் வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் கற்சுவரும், மரபட்டையுடன் பட்டைத்தூண்கள் ஒன்றுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் எம் ஏ எஸ் உவால்பொல், 9, நெல்சன பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம். ஏ 0, ஸா 0, ப. 01:00

துண்டு 24

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 11 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் மரபட்டையுடன பட்டைதூண் 1 ம, கற்சுவரின் பகுதியு
 முள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எம் சி நடராசா, 11, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ. 0, ப 01 24

துண்டு 25

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 15 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 30 வருஷ தென்னமரங்கள் 2 ம, 5 வருஷ கொடியா மரம் 1 ம, 2 வருஷ எலுமிச்சமரம் 1 ம, 2 மரபட்டையுள்ள பட்டை தூண் 2 ம, கற்சுவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சி அபயகுணவாததன், 47, றெயில்வே அவெனியூ, கண்டி, ஸ்ரீமதி இ வருஹிற், 149, ஸ்ரீ சுத்தாராம வீதி, வெள்ளவத்தை, செல்வி. மேபல ஹண்டி, டி. ஜி. எச் டி சிலவா, 15, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 20

துண்டு 26

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 17 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 2 மரபட்டையுள்ள பட்டைதூண் 2 ம, உதைசுவா ஒன்றும், கற்சுவரும், கற்சுவரின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் வி விஸ்வநாதன், 17, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 05

துண்டு 27

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 21 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி.
 விபரம் 2 மரபட்டையுள்ள தோட்டம்.
 உரித்தாளியின் பெயர் கே பீதாமபரம், 21, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 09

துண்டு 28

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 23 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 2 மரபட்டையும, உதைசுவரின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஜி எச் ஆர் கியூபேட், 23, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ. 0, ப 01-09

துண்டு 29.

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 25 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி.
 விபரம் 2 மரபட்டையும, உதைசுவரின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் வி கணேசய்யா, 62, அலபியன் வீதி, கொழும்பு.
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 44

துண்டு 30.

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 27 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யபயிரிலை)
 உரித்தாளியின் பெயர் வி சபாபதி, 17, எடமன்றன் வீதி, கிறிஸ்தோபர் பன்
 விசாலம் ஏ. 0, றூ 0, ப 01 14

துண்டு 31

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 29 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் வாசல்தூண் ஒன்றும், வாசல தூணின் பகுதியும் மரபட்டை 2 ம, கற்சுவர் 1 ம, கற்சுவரின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி சி சுப்பிரமணியம், 29, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ. 0, றூ 0, ப. 01 44

துண்டு 32

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ் 31 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி.
 விபரம் . வாசல்தூணும், வாசல்தூணின் பகுதியும், மரபட்டை 2 ம, கற்சுவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் எம். றூர் ஜெயிமா, மேற்பாரவை எம். எஸ். சாவி, 49, ஸாரானலி பிளேஸ், மருதானை
 விசாலம் ஏ. 0, றூ 0, ப 01 44

துண்டு 33.

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 33 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் வாசல்தூண் 1 ம, வாசல்தூணின் பகுதியும், மரபட்டை 2 ம, கற்சுவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி. ஈ முத்துவேலு, 33, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 35

துண்டு 34

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 35 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 15 வருஷ கொடியா மரம் 1 ம, பட்டைதூண் 1 ம, பட்டை தூண் ஒன்றின் பகுதியும், மரபட்டை 2 ம, கற்சுவர் 1 ம, கற்சுவரின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் டபிளயு ஏ டபிளயு டி சிலவா, 5-7, கிகரோரியா ஆககேட், கொழும்பு
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 22

துண்டு 35

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 37 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் . 1 வருஷ பப்பாசி மரங்கள் 2 ம, பட்டைதூண்கள் 2 மரபட்டை 2 உடன், உதைசுவர் 1 ம, கற்சுவர்களின் பகுதிகளுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் கே நடராசா, 37, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01 15

துண்டு 36

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 39 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் மரபட்டைகளை 2 உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் செல்விகள எம் ஜி சென்ற. ஹில்டா டி ஜொன்க, டி ஆர். சென்ற எலியேனோ டி ஜொன்க, 4, ல்றேஷன் வீதி, வெள்ளவத்தை
 விசாலம் . ஏ 0, றூ 0, ப 01 16

துண்டு 37

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 41 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் மரபட்டைகளை 2 உள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஜி ஈ டி சிலவா, ஸ்ரீமதி ஜி ஈ டி சிலவா, 41, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை
 விசாலம் ஏ. 0, றூ 0, ப 01 17

துண்டு 38

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 43 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 5 வருஷ தென்னமரங்கள் 2 ம, வாழைமரக்கூட்டல் 1 ம, பட்டைதூண்களை 2 முள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ நாகநாதா, 15/3, எடமன்றன் வீதி, கிறிஸ்தோபர் பன்
 விசாலம் ஏ 0, றூ 0, ப 01-85

துண்டு 39

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 45 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யபயிரிலை)
 உரித்தாளியின் பெயர் எஸ் கந்தையா, " விஜய ஆசிரமம் ", உடுவில், சனனாகம்
 விசாலம் . ஏ 0, றூ 0, ப 01-89

துண்டு 40

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 47 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 15 வருஷ தென்னமரங்கள் 3 ம, மரபட்டை 2 ம, கற் சுவரொன்றின் பகுதியுமுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் இராசகுலசேகரம், கடூடை, மாணியப்பா
 விசாலம் ஏ. 0, றூ 0, ப. 02 14

துண்டு 41.

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 49 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி
 விபரம் 40 வருஷ தென்னமரம் 1 ம, பட்டைதூண்கள் 2, மரபட்டை 2 உடனுள்ள தோட்டம்
 உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஆர் சோமசுந்தரம், மேற்பாரவை . டக்டர் ஆர் சோமசுந்தரம், சுகாதார உத்தியோகத்தா, அகலவத்தை.
 விசாலம் ஏ 0, றூ 0, ப 03-67.

துணை 42

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 49 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 40 வருஷ தென்னமரம் 1 உளள தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ நாகலிங்கம், 49, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, று 0, ப. 01 80

துணை 43

காணியின் பெயர் நெல்சன் பிளேஸ், 53 ம வரிப்பண இலக்க காணியின் பகுதி

விபரம் 40 வருஷ தென்னமரம் 9 ம, ஓடுபோட்ட கற கட்டடம் 1 ம, தண்ணீர் ராப 1 ம, பட்டைத்தாண்டுகளின் கறபதித்த தரையின் பகுதிகளும், வாசல மரக்கதவுகள் 2 ம, கறசுவரின் பகுதியுமுள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் எம் எச் எம் நயினா மரைக்கா, 53, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை

விசாலம் ஏ 0, று 0, ப 13 50

மொத்தம் ஏ 0, று 2, ப 36 99

மேற்படி காணிகள் எடுக்கப்படும் திகதியும் நேரமும்

துணைகள் 1-5, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 11 ந உ, 9 30 மணிக்கு
துணைகள் 6-10, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 14 ந உ, 9 30 மணிக்கு
துணை 11-16, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 15 ந உ, 9 30 மணிக்கு
துணை 17-21, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 18 ந உ, 9 30 மணிக்கு
துணை 22-26, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 21 ந உ, 9 30 மணிக்கு
துணை 27-31, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 22 ந உ, 9 30 மணிக்கு
துணை 32-37, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 25 ந உ, 9 30 மணிக்கு
துணை 38-43, 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி 31 ந உ, 9 30 மணிக்கு

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலமாக அதிகாரம்பெற்ற காரியகாரர் மூலமாய் மேற் சொல்லப்பட்ட திகதிகளில் கொழுமடி நகரசபை கந்தோரில் என முன்பாக வெளிப்பட்டு அக்காணிகளிலுள்ள உடநடைகளின் தன்மைக்கும் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் தங்கள் நஷ்டப் பணத்திற்கு உரிமை பாராட்டும விவரங்களையும், நஷ்டப்பணத்தின் தொகையையும், அத்தொகையின் விவரங்களையும் 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி மாதம் 4 ந திகதிக்கு முன்னா அல்லது அதற்குமுள்ள எழுத்துமூலமாக இணைப்பிரதியில் அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

டபிளியு கோபல்லாவ,

கொழுமடி நகர கொமிஷனரும்,

ஆட்சி ஒப்புக்கொள்ளும் உத்தியோகத்தரும்

நகர கொமிஷனரின் கந்தோர்,

நகர மண்டபம்,

கொழுமடி,

1955 ம (ஸ்ரீ) (ஜனவரி) தைம் 20 ந உ.

இலக்கம் ID/4469

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (நிருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (நிருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், கண்டி பாததேவ்வாறெட்ட, ஹேவாவிலை கோறன், உட்பிட்டிய கிராமத்தில் வட்டியாகொடவத்த எனப்படும் காணியிலிருந்து ஏ 0 று 0 ப 20 3 விசைமுள்ள நிலப்பகுதி அளக்கப்படும், பிரதமப்பட இலக்கம் A 2,107 ல துணை 3 என விவரிக்கப்பட்டுவருகின்றன

தற்பொழுது கண்டி லேக் பில்டிங்கிலிருக்கும் திரு ஜே வலகெதர் உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முன்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி மாதம் 15 ந திகதி முற்பகல் 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ரூபநிற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி மாதம் 8 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரேன வரட,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு

கண்டிக் கச்சேரி,

1955 ம (ஸ்ரீ) (ஜனவரி) தைம் 20 ந உ.

இல L 3409

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின் படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (நிருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின், (1) ம உட்பிரிவின் பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (நிருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,203 கிராமம்—கிரவெல்ல

துணை 1

காணியின் பெயர் தாகவிலேறென்

விபரம் மண சுவா, ஓலைக்கரை, தற்காலிக கட்டிடம் கொண்ட சேனை

உரிமை கேட்பவரின் பெயர் ஏ டி எம் ரணாணி, நயாக்குமபுர கிராமதிகாரி, லேனதொர்

விசாலம் ஏ 1, று 3, ப 37

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முன்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி மாதம் 8 ந தேதி பிற்பகல் 3 மணிக்கு மாததனை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபநிறிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ரூபநிற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1955 ம (ஸ்ரீ) (மாச) பங்குனி மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரா எச் செனவிரதன்,

டிஸ்திரிக் இணை அரசாட்சி எண்ணு

மாததனை கச்சேரி,

1955 ம (ஸ்ரீ) (ஜனவரி) தைம் 20 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (நிருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

இல L 3439

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (நிருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

இறுதிக் கிராமப்பட இலக்கம் 23 அறுபந்தப்பட இல 2 —

கிராமம்—மடவன

துணை 191

காணியின் பெயர் தாலங்கமுவேவத்த

விபரம் ஒரு கொல்லை *சினாறும தரைக்கடியில் செல்லும் *குழாய்க் கொண்ட வெத்து நிலம்

உரித்தாளர் என ஆர் என ராஜா, தபாற கந்தோர், கெக்கிராவ, பீ ஆர். ராஜரத்தனம், தபாற கந்தோர், கொழுமடி, ஸ்ரீமதி. எம் ஆர் முத்தையார், மலபாணு, திகாணு, கெக்கலல்

விசாலம் ஏ 0 று 0 ப 04 1

துணை 191+

காணியின் பெயர் தெலகமுல்குமபுற, எலகாவகுமபுற விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்க்கொண்ட வயல் நிலம் உரித்தாளர் என ஆர் என ராஜா, தபாற கந்தோர், கெக்கிராவ, பீ ஆர் ராஜரத்தனம், தபாற கந்தோர், கொழுமடி, ஸ்ரீமதி எம் ஆர் முத்தையார், மலபாணு, திகாணு, கெக்கலல்

விசாலம். ஏ 0 று 0 ப 6 1

துணை 192

காணியின் பெயர் கங்கலிகே குமபுற

விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம் உரித்தாளர் எம் கே ஞானலங்கார தீரோ, கோனகல் கோவில், தலகலையார், மடவன, உளபொத்த

விசாலம் ஏ 0 று 0 ப 6 8.

துணடு 193

காணியின பெயர் பானசேலே குமபுற
விபரம் *தண்ணீர் குழாய், தண்ணீர் சுத்தமாக்கப்படும் இடம், தண்ணீர் சிந்தும் இடம் (நீர்ப்பாய்ச்சல் இலாகாவால் கட்டப்படவை) தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் மங்கல கோத்தி ப்ரீ சுமங்கல தீரோ, அலுவலர் கோவில் அலுவலர்

விசாலம் ஏ. 0 றா 0 ப 14 5

துணடு 195

காணியின பெயர் இடமபுலகஹமுலகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்.
உரித்தாளர் டிபிளபு ஜீ உக்கு அமமா, தலகலயாய, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ. 0 றா 0 ப 01 3

துணடு 196

காணியின பெயர் மீகாமுலகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்)
உரித்தாளர் ஜீ கவரால், மடவள, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 02 5

துணடு 197

காணியின பெயர் கெக்குளகமுலகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் டிபிளபு ஜீ உக்கு அமமா, தலகலயாய, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0. ப 01 6

துணடு 198

காணியின பெயர் கோணகமுலகுமபுற அலவது வேலுக்கலவெல குமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் பெயர் எம் பீ ரதனாயக்க, தலகலயாய, மடவள, உள்பொத்த.

விசாலம் ஏ 0 றா 0 ப 06 4

துணடு 199

காணியின பெயர் அலவெதுமேகுமபுற.
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் எம் பீ ரதனாயக்க, தலகலயாய, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 03 4

துணடு 200

காணியின பெயர் எல்லியத்த
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய், கொண்ட விலக்கப்பட்ட வயல் நிலம்
உரித்தாளர் பீ ஜீ குசுமா மெனிககா, பீ ஜீ ரமமெனிககா, ஜீ கவரால், எச் எம் அபபுறாமி, எச் எம் யசோமெனிககா, எச் எம் டிங்கிரிபண்டா, எச் எம் விஜேசேகர, மடவள, மடவள உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 06 5.

துணடு 201

காணியின பெயர் பரணகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் ஜீ கவரால், மடவள, மடவள உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 05 3

துணடு 202

காணியின பெயர் எலகாவகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் கே லீ புகுசிரால், மடவள, மடவள, உள்பொத்த.

விசாலம் ஏ 0 றா 0 ப 09

துணடு 203.

காணியின பெயர் மெதிரசர்
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்.
உரித்தாளர் கே லீ புகுசிரால், எல் ஜீ டிங்கிரிபண்டா, மடவள, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 02 9.

துணடு 204.

காணியின பெயர் மெதிரசர்
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் கே லீ டிங்கிரிபண்டா, மடவள, மடவள உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0. ப. 05.

துணடு 205

காணியின பெயர் மெதிரசர்
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்.
உரித்தாளர் ஏ எம் மீராசாயபு, ராஜமமன், மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 06

துணடு 206

காணியின பெயர் வாகலேகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் பீ ஜீ அபபுறாமி, மடவள, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 02 6.

துணடு 207.

காணியின பெயர் வாகலேகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் ஜீ ஜீ உக்கு அமமா, மடவள, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 02 5

துணடு 208

காணியின பெயர் தாதுனலா.
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய் கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் எம் பீ ரதனாயக்க, தலகலயாய, மடவள, உள்பொத்த.

விசாலம் ஏ 0 றா 0. ப 02 5

துணடு 209

காணியின பெயர் போகஹமுலகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் ஏ அபபுறவகாப அலீம் டாய்பு, மாதனை

விசாலம் ஏ 0 றா 0 ப 02 7

துணடு 210

காணியின பெயர் அலவெதுமே எல்பொத்தகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்.
உரித்தாளர் எச் எம் புகுசிரால், மடவள, மடவள உள்பொத்த, ஏ. பாபாசாயபு, மாதனை

விசாலம் ஏ 0 றா 0 ப 08 7

துணடு 211

காணியின பெயர் அம்பகாமுலகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் ஜீ ஜீ புகுசிரண்டா, மடவள, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0 ப 04 7.

துணடு 212.

காணியின பெயர் கொடஅத்தலா
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் பூ. எல் அபபுறவகாப, மாதனை

விசாலம் ஏ 0 றா 0 ப 02

துணடு 212½

காணியின பெயர் அதலாகேகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் பீ ஜீ அபபுறாமி, ஜீ ஜீ அபபுறாமி, தலகலயாய, மடவள, உள்பொத்த

விசாலம் ஏ 0 றா 0. ப 02 6

துணடு 213

காணியின பெயர் பாலஎல்பொத்தகுமபுற
விபரம் தரைக்கடியில் செல்லும் *குழாய்கொண்ட வயல் நிலம்
உரித்தாளர் எச் எம் அபபுறாமி, மடவள, மடவள, உள்பொத்த.

விசாலம் ஏ 0 றா 0. ப 3.1.

மொத்தம் ஏ. 0 றா 2 ப 13.0

*இன்றும் குழாயும் பீ டிபிளபு டயால் அமைக்கப்பட்டவை

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராடலுமாக 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 19 ந் திகதி காலை 9.0 மணிக்கு மடவள உள்பொத்த அரசினா பாடசாலையில் என்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளை தன்மை மையம் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளை விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1955 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 12 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஈ எச் செனவிரதன்,
இணை உதவி அரசாட்சி ஏசுணடு.

மாதனைக் கச்சேரி,
1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 17 ந் உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதான மேலகாரணம் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —
பட இல. . அறுபந்தம் இல 6—ஐ எஸ் பி பி 3—கிராமம்—குடா திண்பாவ ,

துண்டு இல : 568
நிலத்தின் பெயர் : குடாதிண்பாவ முகால்
விபரம் : கற்பாறைகள் உள்ள காடு ,

உரிமையாளர்கள் —

- 1 திரு எச். டி.பி. அமரசூரியா, திரு எல் எஸ் பி பெரரா மேற்பாத்த, பகதலை ரோடு, கொளஞ்சியடி ,
- 2 திருமதி. எச். டி.பி. அமரசூரியா, திரு எல் எஸ் பி. பெரரா மேற்பாத்த, கொளஞ்சியடி ,
- 3 திரு ஜி. பி. அய்யாவாதன, திரு எல் எஸ் பி. பெரரா மேற்பாத்த, கொளஞ்சியடி ,
- 4 திரு. எல் எஸ் பி பெரரா, பகதலை ரோடு, கொளஞ்சியடி ,
5. திரு நிச்சாட சலகாடோ, திரு. எல். எஸ் பி பெரரா மேற்பாத்த, கொளஞ்சியடி ;
6. திரு டி. சொசந்தை பொனசேகா, திரு எல். எஸ் பி பெரரா மேற்பாத்த, கொளஞ்சியடி ,
7. ஸ்ரீமதி சிசை கூறே, திரு எல் எஸ் பி பெரரா மேற்பாத்த, கொளஞ்சியடி ,
8. திரு. எல். எஸ். பி பெரரா, பகதலை ரோடு, கொளஞ்சியடி ,
9. திருமதி எல் எஸ். பி பெரரா, பகதலை ரோடு, கொளஞ்சியடி, விசாலம் 5ஏ, 0ஐ, 01ப

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பெசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரமூலமாக 1955 ம ஆண்டு பங்குனி மாதம் 12 ந் திகதி காலை 10 மணிக்கு அலுவலக கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கையின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் காண நஷ்ட ருபற்றிய அலாகளின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ருபடுத்த தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம ஆண்டு பங்குனி மாதம் 4 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கமடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

எ ஐ முககதீன,
மேலதிக உதவி மாகாண அரசாட்சி
சசண்டு.

அலுவலக கச்சேரி,
1955 ம ஆண்டு தைம் 20 ந் உ

போமிற் உத்தரவுப்பதிர்வுகள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற் காண காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

(இடைவகுப்பு இலக்கையர்)

அவைகளைப்பற்றிய விவரங்களை கீழே காட்டியுள்ள காணிகளை கேட்கும் விண்ணப்பங்களைப்பற்றி யோசிப்பதற்கும் அவைகளின் பாகங்களுக்கும் போமிற் உத்தரவுப்பதிர்வுகள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கும் 1955 ம ஆண்டின் 19 ம இலக்க, காணி பண்படுத்தற் சட்டத்தின் படி 1955 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 11 ந் திகதியன்று முற்பகல் 10 மணிக்கு வன்னி விளாங்குளம் சனசபை நிலையத்தில், மன்னா உதவி கவாண்மேநது ஏஜனரா ஒரு காணிக் கச்சேரி நடாத்துவாரென்று இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

2 பங்குளை இடை வகுப்பு இலக்கையருக்கு மாதிரிமே கிடைக்கும்

3 எல்லா விண்ணப்ப பத்திரங்களும் 1955 ம ஆண்டு (பெருவரி) மாசி மாதம் 28 ந் தேதியிலன்று அல்லது அததேதிக்குமுன் மன்னா கச்சேரியில் உதவி கவாண்மேநது ஏஜனரிடம் வந்து சேரவேண்டும்

4 கேட்குருக்கும் காணியின் விசாலத்தின்படி ஏக்கர் ஒன்றுக்கு மூன்று ரூபா வீதமான வைப்பு பணம் எல்லா விண்ணப்பப்பதிர்வுகளோடுகூட அனுப்பப்படவேண்டும் விண்ணப்பக்காரன் ஆனவர் செய்த அல்லது செய்யாமல் விட்ட காரியம் எதினதும் நிமித்தமும் அவசிய மில்லாத ஒரு நில அளவைக்கு அரசாட்சியார் பணம் செலவிட்டிருந்தால் அவ்வைப்பு பணம் திருமபக கொடுக்கப்படமாடாது குறித்த எந்த விஷயத்திலும் அவ்வைப்புபணம் திருமபக கொடுக்கப்படலாமோ அல்லவோவென்று காணிக் கொயிஷனா செய்யுந் தீர்மானம் முடிவானதாயிருத்தல் வேண்டும்

5. விண்ணப்பக்காரா ஓவ்வொருவரும் தாங்களே காணிக் கச்சேரிக்கு வரவேண்டும் அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பிவைக்க வேண்டும் விண்ணப்பக்காரன் ஆனவராவது அவருக்குப் பிரதிநிதியாக நியமித்தனுப்பப்பட்ட எவராவது காணிக் கச்சேரிக்கு வந்திராவிட்டால், விண்ணப்பக்காரன் ஆனவா தம் விண்ணப்ப விஷயத்தில் மேலும் தொடர்ந்துசெய்ய விரும்பவில்லையென்று உதவி கவாண்மேநது ஏஜனரா அனுமதித்துக்கொள்ளலாம்

6 இந்நக காணிக் கச்சேரியைப்பற்றி யாதும் விசாரித்தவறிய வேண்டுமானால் அக்காரியங்களைப்பற்றி உதவி கவாண்மேநது ஏஜனருக்கு எழுதி விசாரித்துக்கொள்ளவேண்டும்

எம். சிவநாதன்,
உதவி கவாண்மேநது ஏஜனரா

பங்குண்டுக் கொடுக்கவிரும்பும் காணியைப்பற்றிய விபரங்கள் கடைசியான கிராமப்படம் , —

பாகம் —
கிராமம் . பாலைப்பாணி
விசாலம் ஏறக்குறைய எவ்வளவு . 12 ஏக்கர்
காணி என்னென்ன பயிர்கள் செய்வதற்கு ஏற்றது நெல் வேளாண்மைக்கு மட்டுமே

காணி மீட்டற் சட்டம்

LD 4802/LRO/APL 5296—J 54 I, 34

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினபடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இத்தனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அநக காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ருபடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அதக்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

- (அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1955 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 15 ந் திகதி காலை 10 45 மணிக்கு எனமுன் கணடிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்.
- (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ருப கோரும் விவரத்தையும், நஷ்ட ருபடுத்த தொகையையும், அததொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கணடிக் கச்சேரிக்கு உதவி ஏஜனரா, ரேனரைட ஆசிய நான மேற் சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் சட்டத்தின் 7 ம பிரிவினபடி

யும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

ரேனரைட,
கணடிக் கச்சேரி, டி.ஐ.திரிக்கு உதவி அதிபர்
1955 ம ஆண்டு (ஜனவரி) தைம் 2 ந் உ.

அட்டவணி
ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,139 கிராமம்—கெழேலவல்

துண்டு . 1
காணியின் பெயர் மெதபித்தரப்பெல்
விபரம் நெல்வயல்.
உரிமை கேட்பவா பெயர் : நிவித்தகல், தொல்லவல்லிலிருக்கும்
எ. என். அங்கமமன்
விசாலம் ஏ 0 று 1 ப 26

துண்டு 2
காணியின் பெயர் மெதபித்தரப்பெல், அமுகொட்டுவேறேன்
விபரம் நெல்வயலும், தேயிலை 1 பாகமும் —அதில் தேயிலை செடிகளில்லாமல் ஒரு ஓட்டையும்
உரிமை கேட்பவா பெயர் நிவித்தகல், தொல்லவல்லிலிருக்கும்
எ. என். அங்கமமன்
விசாலம் ஏ 0 று 0 ப 11

துண்டு . 3
காணியின் பெயர் அமுகொட்டுவேறேன், வெபிச்சுவத்த.
விபரம் தேயிலை, ராப்பா, பாகு, பலா மரங்கள், சேற்றால் கட்டப்பட்ட குடிசையுமுள்ள தேயிலை.
உரிமை கேட்பவா பெயர் நிவித்தகல் தொல்லவல்லிலிருக்கும்
எ. என். அங்கமமன்
விசாலம் ஏ 2 று 1 ப 06

இலக்கம் LRO/APL/5213—J 54 L 370-LB 2233

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய கட்டணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாசு, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1955 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 2 ந்த திகதி காலை 10 மணிக்கு மாதந்தறைக் கச்சேரியில் என முன் வந்து தெரியப்பட்டு,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 22 ந்த திகதியன்று அல்லது அதற்கு முன் மேற்கூறியவாறு தாமே கையொப்பமிட்டு அல்லது முன்படி எழுத்துமூலம் அதிகாரம் செலுத்தப்பட்ட காரிய காரரின் ஒப்பமிட்டு எழுத்துமூலம் முப்பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதந்தறை டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஜனநாயக சபை மூன்றாம் சிலவா ஆகிய நானே மேற்கொள்ளிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

வ. ம. எம் சிலவா
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

மாதந்தறை கச்சேரி,
1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 22 ந்த உ.

அட்டவணை

எவ லீ பீ. 68 ன சபலிமண்டல இல. 1 கிராமம்—ஊறுமுத்தல்.

துணை 154

காணியின் பெயர் கனத்தெடிவெல்கிரியகும்புறு விபரம் நெல்வயல உரிமைகேட்பவா பெயர். டபிளியு எம் பீ டொன டியோனிஸ், டபிளியு எம் பீ டொன பெட்ரிக், டபிளியு எம் பீ டொன டேவித், ஊறுமுத்தல், போப்கொட, அகுரலஸ், ஊறுமுத்தலில் இருக்கும் எம் ஏ டொன டியோனிஸ், எம். ஏ டொன சிரிசேன முதலியவர்களாலும், போப்கொடையில் இருக்கிற ஜலிங்கே ஓதிரிசாலும் எதிர்க்கப்படுகிற காணி

விசாலம் ஏ 0, றா 0, ப 10

துணை 155

காணியின் பெயர் கனத்தெடிவெல்கிரியகும்புறு விபரம் நெல்வயல உரிமைகேட்பவா பெயர் டபிளியு எம் பீ டொன டியோனிஸ், டபிளியு எம் பீ டொன பெட்ரிக், டபிளியு எம் பீ டொன டேவித், ஊறுமுத்தல், போப்கொட, அகுரலஸ், ஊறுமுத்தலில் இருக்கும் எம் ஏ டொன டியோனிஸ், எம் ஏ டொன சிரிசேன முதலியவர்களாலும், போப்கொடையில் இருக்கிற ஜலிங்கே ஓதிரிசாலும் எதிர்க்கப்படுகிற காணி

விசாலம் ஏ 0, றா 0, ப 01

துணை 156

காணியின் பெயர் கனத்தெடிவெல்கிரியகும்புறு விபரம் : நெல்வயல உரிமைகேட்பவா பெயர் டபிளியு எம். பீ டொன டியோனிஸ், டபிளியு எம் பீ டொன பெட்ரிக், டபிளியு எம் பீ டொன டேவித், ஊறுமுத்தல், போப்கொட, அகுரலஸ், ஊறுமுத்தலில் இருக்கும் எம் ஏ டொன டியோனிஸ், எம் ஏ டொன சிரிசேன முதலியவர்களாலும், போப்கொடையில் இருக்கிற ஜலிங்கே ஓதிரிசாலும் எதிர்க்கப்படுகிற காணி

விசாலம் ஏ 0, றா 0, ப 14

துணை 157

காணியின் பெயர் கனத்தெடிவெல்கிரியகும்புறு விபரம் : நெல்வயல உரிமைகேட்பவா பெயர் டபிளியு எம். பீ டொன டியோனிஸ், டபிளியு எம் பீ டொன பெட்ரிக், டபிளியு எம் பீ டொன டேவித், ஊறுமுத்தல், போப்கொட, அகுரலஸ், ஊறுமுத்தலில் இருக்கும் எம் ஏ டொன டியோனிஸ், எம் ஏ டொன சிரிசேன முதலியவர்களாலும், போப்கொடையில் இருக்கிற ஜலிங்கே ஓதிரிசாலும் எதிர்க்கப்படுகிற காணி

விசாலம் : ஏ. 1. றா 2, ப 34

துணை 158.

காணியின் பெயர் : கனத்தெடிவெல்கிரியகும்புறு விபரம் நெல்வயல உரிமைகேட்பவா பெயர் டபிளியு எம் பீ டொன டியோனிஸ், டபிளியு எம் பீ டொன பெட்ரிக், டபிளியு எம் பீ டொன டேவித், ஊறுமுத்தல், போப்கொட, அகுரலஸ், ஊறுமுத்தலில் இருக்கும் எம் ஏ டொன டியோனிஸ், எம் ஏ டொன சிரிசேன முதலியவர்களாலும், போப்கொடையில் இருக்கிற ஜலிங்கே ஓதிரிசாலும் எதிர்க்கப்படுகிற காணி

விசாலம் ஏ 0, றா 1, ப 04.
மொத்தம் ஏ 2, றா 0, ப 23.

இல L.A/LRO/54/108, LRO/APL 3836/J 54 L 386

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய கணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாசு, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 11 ந்த திகதி காலை 9 மணிக்கு என முன் வந்து தெரியப்பட்டு,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 3 ந்த திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு கூட்டு உதவி ஜனநாயக சபையின் மூன்றாம் சிலவா ஆகிய நானே மேற்கொள்ளிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

சேம எச் சிலவா,
டிஸ்திரிக்டு கூட்டு உதவி அதிபர்

குருணாகல் கச்சேரி,
1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 22 ந்த உ.

அட்டவணை

232 ம் பிரதமபட்டத்துக்கு 3 ம் இணைப்படம் கிராமம்—புல்லமெத்தகொட துணை 54.

காணியின் பெயர் மீகலமுல்லவத்த விபரம் : தென்னே, பிலா மாமரங்கனும், தென்னாங்கனறுகனும், யாழை மரங்கனும், ஒரு தற்காலிகமான கக்கூசம், ஒரு தற்காலிகமான வீடும, ஒரு சமர்தியும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெல்லெஸையிலிருக்கும் ஸ்ரீமதி பீ. மெனிக எத்தன ஹாமினே என்று சொல்லப்படுகிறது விசாலம் ஏ 0, றா 3, ப 35

துணை 55.

காணியின் பெயர் மீகலமுல்லவத்த விபரம் : தென்னே, பிலா மாமரங்கனும், தென்னாங்கனறுகனும், யாழை மரங்கனும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெல்லெஸையிலிருக்கும் ஸ்ரீமதி, பீ. மெனிக எத்தன ஹாமினே என்று சொல்லப்படுகிறது, விசாலம் ஏ 0, றா 0, ப 15.

துணை 56.

காணியின் பெயர் நிறுளங்கொடும்புறு விபரம் : நெல்வயல உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெல்லெஸையிலிருக்கும் ஸ்ரீமதி பீ. மெனிக எத்தன ஹாமினே என்று சொல்லப்படுகிறது விசாலம் ஏ. 0 றா 0, ப 06.

துணை 57.

காணியின் பெயர் பொரலுக்கொடேவத்தல். விபரம் : தென்னே, பிலா, கஜா மரங்கனும்—வரம்பும், நெல்வயலும் அடங்கிய தென்னந் தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் நாரமமல், தம்பெல்லெஸையிலிருக்கும் ஸ்ரீமதி, பீ. மெனிக எத்தன ஹாமினே என்று சொல்லப்படுகிறது, விசாலம் ஏ 3, றா 2, ப 25 மொத்தம் ஏ. 4, றா. 3, ப. 01.

இல LA/LRO 54/105/LRO/APL 2049/J 54 L 383

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1955 ம் மார்ச் (மாச) பங்குனி மாதம் 11 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம் மார்ச் (மாச) பங்குனி மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணகல் டிஸ்திரிக்டு உதவி எஜனற் சம்பவங்கே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான மேற்கொலிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம எச் சிலவா,
டிஸ்திரிக்டு உதவி அதிகர்

குருணகல் கச்சேரி.

1955 ம் மார்ச் (ஜனவரி) தைமீ 22 ந் உ.

அடவணை

1,424 ம் பிரதமபடத்துக்கு 2 ம் இணைப்படம் கிராமம்—உராபொத்த

துண்டு 114

காணியின் பெயர். கொல்கொழாமுல்ஹேன அல்லது கதுருகொழாமுல் ஹேன, எஹடுகொழாமுல்ஹேன, பங்கொழாமுல்ஹேன, சியமபல்கொழாமுல் ஹேன, பட்டுவத்தவெல் அல்லது வத்த

விபரம் தற்காலிகமான மண் ஒலி வீடும, கக்கூசம் அடக்கிய தென்னந் தோட்டமும் தரவை நிலமும் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம் - ஏ 11, ஸ்ரீ 1, ப 17

துண்டு 116

காணியின் பெயர் கொல்கொழாமுல்ஹேன எஹடுகொழாமுல்ஹேன விபரம். தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம் - ஏ 0, ஸ்ரீ 1, ப 23

துண்டு 117

காணியின் பெயர் குமபுக்கொழாவெல், கதுருகொழாமுல்ஹேன விபரம்: தென்ன மரங்கள் அடக்கிய குளமும் குளத்து கடமும்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம்: ஏ 0, ஸ்ரீ 0, ப 19.

துண்டு 118

காணியின் பெயர் குமபுக்கொழாவெல், பங்கொழாமுல்ஹேன. விபரம். ஒரு தென்ன மரம் அடக்கிய குளம்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0 ஸ்ரீ 0 ப 05

துண்டு 119.

காணியின் பெயர் பங்கொழாமுல்ஹேன விபரம். ஒரு தென்ன மரம் அடக்கிய தென்னந் தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, ஸ்ரீ 0, ப 03

துண்டு 120

காணியின் பெயர் கதுருகொழாவுத் த விபரம் 7 தென்ன மரங்கள் அடக்கிய தரவை நிலம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி சி எம் கொள அவர் களுக்காக உரிமை பேசுவதும் பராமரிப்பதும், தெஹிவல், 331 ம் இலக்கம் களுபோவில் ரேட்டிவிருக்கும் ஈ வீ கே கொள என்று சொல்லப்படுகிறது

விசாலம் ஏ 0, ஸ்ரீ 2, ப 25
மொகூரம் ஏ 12, ஸ்ரீ 2, ப 12

இல LA/LRO, 54, 101/LRO/APL/4336/J 54 L 367

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணகல் கச்சேரியில் 1955 ம் (மாச) பங்குனி மாதம் 4 ந் திகதி காலை 9 மணிக்கு என முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1955 ம் ஆண்டு (பெரவரி) மாசி மாதம் 24 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணகல் டிஸ்திரிக்டு உதவி எஜனற் சம்பவங்கே சேமியல் ஹென்றி சிலவா ஆகிய நான மேற்கொலிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம எச். சிலவா,
டிஸ்திரிக்டு உதவி அதிகர்

குருணகல் கச்சேரி,

1955 ம் மார்ச் (ஜனவரி) தைமீ 22 ந் உ.

அடவணை

1,716½ ம் பிரதமபடத்துக்கு 2 ம் இணைப்படம் கிராமம்—ஹெட்டிபொல்

துண்டு 191.

காணியின் பெயர் ஹிடினவத்த விபரம் 20-55 வருஷமுள்ள தென்னந் தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் ராஜகடலுவல், எடம்பாவில் எஸ்டேட்டி விருக்கும் எல் பிரானசில பொன்னுடோவும், ஜாஎல், குடலூகா பொலயிலிருக்கும் எல் மாதா மரியா பொன்னுடோவும், ஜாஎல், கலுவானயிலிருக்கும் எல் ஜொஸின பொன்னுடோவும், ஹெட்டி பொல், தலுபொத்தவத்திலிருக்கும் எல். கயதான பொன்னுடோவும் எல் சியதோரிஸ் பொன்னுடோவும் என்று சொல்லப்படுகிறது

விசாலம் - ஏ 4, ஸ்ரீ 2, ப. 37

இல LA/LRO/54/99/LRO/APL 1446/J 54 L 366

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அடவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம் ஆண்டு (மார்க்) பங்குரி மாதம் 4 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடைபுற கோரும் விவரத்தையும், நடைபுறத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம் ஆண்டு (பெபரவரி) மாசி மாதம் 24 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜனர, சம்பவங்கே சேமியல் ஹென்றி சில்வா ஆகிய நானே மோசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

சேம ஏச சில்வா,
டிஸ்திரிக்டு உதவி அபிபர்

குருணாகல் கச்சேரி,
1955 ம் ஆண்டு (ஜனவரி) தைமீ 22 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,340 கிராமம்—தம்பொக்க

துணை 1

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கறகரும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் : ஏ 5, றா 0, ப 00

துணை 2

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கறகரும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 5, றா 0, ப 00

துணை 3

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கறகரும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 5, றா 0, ப 00

துணை 4

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
விபரம் 15-30 வருஷமுள்ள பிலாவும, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கறகரும் அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 5, றா 0, ப 00

துணை 5

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
விபரம் 15-30 வருஷமுள்ள பிலா, கஜு மரங்களும், வெட்டுபட்ட கருங்கறகரும் வயலும் அடங்கிய தென்னந் தோட்டம்.
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் ஏ 5, றா 0, ப 00

துணை 6

காணியின் பெயர் பங்களாவ எஸ்டேட்
காணியின் பெயர் 15-30 வருஷமுள்ள தென்னையும் பிலாவும அடங்கிய தென்னந் தோட்டம்
உரிமை கேட்பவரின் பெயர் குருணாகல், தம்பொக்க, பங்களாவ எஸ்டேட்டிலிருக்கும் காணல் டபிளியு ஜி மெக் அவர்களுக்கும் அவர் மனைவிக்கும் உரிமை என்று சொல்லப்படுகிறது
விசாலம் : ஏ. 0, றா 2, ப 06
மொத்தம் : ஏ 25, றா. 2, ப 06.

LA/LRO/54/100/LRO/APL 3774 A/J 54 L 351

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட புட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம் ஆண்டு மாச மாதம் 4 ந் திகதி காலை 9 00 மணிக்கு என முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடைபுற கோரும் விவரத்தையும், நடைபுறத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம் ஆண்டு பெபரவரி மாதம் 24 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜனர சம்பவங்கே சேமியல் ஹென்றி சில்வா ஆகிய நானே மோசொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம ஏச சில்வா,
டிஸ்திரிக்டு உதவி அபிபர்

குருணாகல் கச்சேரி,
1955 ம் ஆண்டு ஜனவரிமீ 22 ந் உ.

அட்டவணை

405 ம் பிரதமபட்டத்துக்கு 6 ம் இணைப்படும் கிராமம்—
கலுக்கமுல்

துணை 41.

காணியின் பெயர் ருக்கொலேவத்த, கொடெல்லேவத்த, விபரம் : நெலவயல், 1-30 வருஷமுள்ள சேனை, கற்பாறை, தென்னக கன்றுகளும், 15-30 வருஷமுள்ள தென்னை, கஜு, நாரங்கமும், சூடு கிணறும்.

உரித்தாளியின் பெயர் உடுகம்பொலையிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனா என்று சொல்லப்படுகிறது,

விசாலம் . 5ஏ, 3றா, 01ப

துணை 42

காணியின் பெயர் ருக்கொலேவத்த, கொடெல்லேவத்த, விபரம் நெலவயல், 1-3 வருஷமுள்ள தென்னந் கன்றுகள் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்னந் தோட்டம்;
உரித்தாளியின் பெயர் உடுகம்பொலையிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனா என்று சொல்லப்படுகிறது,

விசாலம் . 1ஏ, 0றா, 09ப

துணை 43.

காணியின் பெயர் ருக்கொலேவத்த, கொடெல்லேவத்த ; விபரம் : 15-30 வருஷமுள்ள தென்னமரங்களும், 1-3 வருஷமுள்ள தென்னந் கன்றுகளும் அடங்கிய தென்னந் தோட்டம்;
உரித்தாளியின் பெயர் உடுகம்பொலையிலிருக்கும் ஸ்ரீமதி டொன ரொய்தா நோனா என்று சொல்லப்படுகிறது,

விசாலம் . 0ஏ, 0றா, 30ப

மொத்தம் 7ஏ, 0றா, 0ப

LA/LRO/54/107/LRO/APL 2049 B/J 54 L 384

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட புட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம் ஆண்டு மாச மாதம் 11 ம் திகதி, காலை 9 00 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ஆண்டு மார்ச் மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலும் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனாற் சம்பதவரகே சேமியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

சேம எச் சில்வா,
டிஸ்திரிக் உதவி அதிபர்

குருணாகல் கச்சேரி,
1955 ம ஆண்டு ஜனவரி 22 ந் உ.

அட்டவணை

1,424 ம பிரதமபட்டகங்கு 3 ம இணைப்படம்—
கிராமம்—
ஊராபொத்த

துண்டு 121

காணியின் பெயர் குருநகஹமுலவேளேன்,
விபரம் ஒறு மண, ஈலை வீடும அடங்கிய 30-35 வரகுமுள்ள தென்னந் தோட்டம்,
உரிமைகேட்பவரின் பெயர். ஸ்ரீமதி பீ சி எம். கெரன் அவர்களுக்காக உரிமைபேசுவதும், பராபரிப்பதும், தெஹ்வலை, 331 ம நிம்பா கலுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே. கொன் என்று சொல்லப்படுகிறது
விசாலம் 3 ஏ, 0 ஹ, 18 ப

துண்டு 122.

காணியின் பெயர் குருநகஹமுலவேளேன்,
விபரம் 30-35 வரகுமுள்ள தென்னந் தோட்டம்,
உரிமைகேட்பவரின் பெயர். ஸ்ரீமதி பீ சி எம். கெரன் அவர்களுக்காக உரிமை பேசுவதும் பராபரிப்பதும், தெஹ்வலை, 331 ம நிம்பா கலுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே. கொன் என்று சொல்லப்படுகிறது
விசாலம் 0 ஏ, 1 ஹ, 02 ப
மொத்தம் 3 ஏ, 1 ஹ, 18 ப

; இல LA/LRO/54/103/LRO/APL 1285/J 54 L 377

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்தழலும் அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம ஆண்டு மார்ச் மாதம் 11 ந் திகதி காலை 9 00 மணிக்கு என முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ஆண்டு மார்ச் மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலும் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி அரசாட்சி எஜனாற் சம்பதவரகே சேமியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம எச் சில்வா,
டிஸ்திரிக் உதவி அதிபர்.

குருணாகல் கச்சேரி
1955 ம ஆண்டு ஜனவரி 22 ந் உ.

அட்டவணை

863 ம பிரதமபட்டகங்கு 1 ம இணைப்படம்—கிராமம்—என்னுள்

துண்டு 164

காணியின் பெயர் கலகாவஹேனயாலயதம்,
விபரம் தென்னந்தோட்டம்,
உரிமைகேட்பவரின் பெயர் நக்காவத்த, என்னுள்வ பாட்சாலை மேற் பாத்தது இஹலை பலவேயவிலிருக்கும் எம் எம் புகுசிபண்டா என்று சொல்லப்படுகிறது.

விசாலம் 0 ஏ, 0 ஹ, 08 ப

துண்டு 165

காணியின் பெயர் கலகாவஹேனயாலயதம்;
விபரம் தென்னந்தோட்டம்;
உரிமைகேட்பவரின் பெயர் நக்காவத்த. என்னுள்வ பாட்சாலை மேற் பாத்தது இஹலை பலவேயவிலிருக்கும் எம் எம் புகுசிபண்டா என்று சொல்லப்படுகிறது,
விசாலம் 0 ஏ, 2 ஹ, 03 ப
மொத்தம் 0 ஏ, 2 ஹ, 09 ப

LA/LRO/54/106/LRO/APL 2049 A/J 54 L 385

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்தழலும் அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம ஆண்டு மார்ச் மாதம் 11 ந் திகதி, காலை 9.00 மணிக்கு என முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1955 ம ஆண்டு மார்ச் மாதம் 3 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தழலும் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனாற் சம்பதவரகே சேமியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

சேம எச். சில்வா,
டிஸ்திரிக் உதவி அதிபர்

குருணாகல் கச்சேரி,
1955 ம ஆண்டு ஜனவரி மாதம் 22 ந் உ.

அட்டவணை

2,044 ம பிரதமபட்டகங்கு 7 ம இணைப்படம்—
பாஹுகொழவ

துண்டு 262.

காணியின் பெயர் றுகஹமுலவத்த;
விபரம் 'நீரூழியின் பாகமும் அடங்கிய 40 வரகுமுள்ள தென்னந் தோட்டம்;

உரிமைகேட்பவா பெயர் ஸ்ரீமதி பீ சி. எம். கெரன் அவர்களுக்காக உரிமைபேசுவதும் பராபரிப்பதும், தெஹ்வலை 331 ம நிம்பா கலுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ வீ கே. கொன் என்று சொல்லப்படுகிறது,
விசாலம் 0 ஏ, 0 ஹ, 14 ப

துண்டு 263.

காணியின் பெயர் றுகஹமுலவத்த,
விபரம் நீர் குழியின் பாகமும் மண ஓலை வீடும அடங்கிய 40 வரகுமுள்ள தென்னந் தோட்டம்,

உரிமைகேட்பவா பெயர் ஸ்ரீமதி பீ சி எம் கெரன் அவர்களுக்காக உரிமைபேசுவதும் பராபரிப்பதும், தெஹ்வலை 331 ம நிம்பா கலுபோவில் ரேட்டிலிருக்கும் ரீ. வீ கே. கொன் என்று சொல்லப்படுகிறது
விசாலம் 5 ஏ, 0 ஹ, 23 ப

மொத்தம் 5 ஏ, 1 ஹ, 0 2 ப

LA/LRO/54/104/LRO/APL 4716/J54 L 378

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம. ஆண்டு மார்ச் மாதம் 4 ந திகதி காலை 9 00 மணிகளுக்கு, என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணிக்கப்பட்ட விவரத்தையும் 1955 ம ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஈஜனர சம்பந்தவர்கே கேலியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம எச் சில்வா,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்
குருணாகல் கச்சேரி,
1955 ம ஆண்டு ஜனவரி 22 ந உ.

அட்டவணை

972 ம பிரதம பட்டத்துக்கு 2 ம இணைப்பம்—டெலான
துண்டு 27

காணியின் பெயர் துத்திரிபிடியவத்த, துத்திரிபிடியேறேன், விபரம் தென்னந்தோட்டம், உரிமைகேட்பவர் பெயர் : நாத்தானடியயிலிருக்கும் P. H. ஜயசிங்க என்று சொல்லப்படுகிறது, விசாலம் : 2ஏ, 0ரூ, 10ப

துண்டு 28.

காணியின் பெயர் துத்திரிபிடியவத்த, துத்திரிபிடியேறேன், காணியின் பெயர் தென்னந்தோட்டம்; உரிமைகேட்பவர் பெயர் : நாத்தானடியயிலிருக்கும் P. H. ஜயசிங்க என்று சொல்லப்படுகிறது, விசாலம் : 4ஏ, 1ரூ, 37ப.

மொத்தம் : 6ஏ, 2ரூ, 07ப.

LA/LRO/54/102/LRO/APL 3937/54 L/366

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாடி படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அநதக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட்டுவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 4 ந திகதி காலை 9 மணிகளுக்கு, என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணிக்கப்பட்ட விவரத்தையும் 1955 ம ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஈஜனர சம்பந்தவர்கே கேலியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

சேம. எச் சில்வா,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.
குருணாகல் கச்சேரி,
1955 ம ஆண்டு ஜனவரி 22 ந உ.

அட்டவணை

218 ம பிரதம பட்டத்துக்கு 3 ம இணைப்பம்—கணுக்கல்,
துண்டு 55

காணியின் பெயர் மாவத்திபொடுதேறேன் அல்லது மாவத்திபொடுதேவத்த. விபரம் : 10-50 வருஷமுள்ள தென்னந்தோட்டம். உரிமைகேட்பவர் பெயர் : ராஜகிரிய " சாலிமார் " ரிலிருக்கும் ஸ்ரீமதி ஆர். டி. மெண்டிஸ் என்று சொல்லப்படுகிறது விசாலம் : ஏ. 2, ரூ. 1, ப. 16

துண்டு : 56.

காணியின் பெயர் மாவத்திபொடுதேறேன் அல்லது மாவத்திபொடுதேவத்த.

விபரம் : 10-50 வருஷமுள்ள தென்னந்தோட்டம். உரிமைகேட்பவர் பெயர் : ராஜகிரிய " சாலிமார் " ரிலிருக்கும் ஸ்ரீமதி ஆர். டி. மெண்டிஸ் என்று சொல்லப்படுகிறது விசாலம் : ஏ. 0, ரூ. 0, ப. 23. மொத்தம் : ஏ. 2, ரூ. 1, ப. 39

இல. LA/LRO/54/109/LRO/APL 1093/54 L 437

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினாடி படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அநதக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட்டுவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1955 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 11 ந திகதி காலை 9 மணிகளுக்கு, என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணிக்கப்பட்ட விவரத்தையும் 1955 ம ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 3 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் டிஸ்திரிக்டு உதவி ஈஜனர, சம்பந்தவர்கே கேலியல் ஹென்றி சில்வா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

சேம. எச் சில்வா,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்
குருணாகல் கச்சேரி,
1955 ம ஆண்டு ஜனவரி 22 ந உ.

அட்டவணை

1,493 ம பிரதம பட்டத்துக்கு 2 ம இணைப்பம், ஆரம்பப்பட்ட இலக்கம் A 1,343 கிராமங்கள்—அனுக்கொடியடிவேறன் 1,493 ம பிரதம பட்டத்துக்கு 2 ம இணைப்பம் கிராமம்,— அனுக்கொட

துண்டு : 352

காணியின் பெயர் மஹாபிடிய எஸ்டேட். விபரம் : 15-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் : கொழுமடி, 235 ம நிமயா நொரிஸ ரேட்டிபிலிருக்கும் எம். எம் சாபி, எம். எம். சமசுதீன் என்று சொல்லப்படுகிறது. விசாலம் : ஏ 0, ரூ. 1, ப. 36

துண்டு : 353

காணியின் பெயர் : மஹாபிடிய எஸ்டேட் விபரம் : 15-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் : கொழுமடி, 235 ம நிமயா நொரிஸ ரேட்டிபிலிருக்கும் எம். எம் சாபி, எம். எம். சமசுதீன் என்று சொல்லப்படுகிறது. விசாலம் : ஏ 9, ரூ. 3, ப. 24.

துண்டு : 354

காணியின் பெயர் : மஹாபிடிய எஸ்டேட். விபரம் : கற்பாறையும் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம். உரிமைகேட்பவரின் பெயர் : கொழுமடி, 235 ம நிமயா, நொரிஸ ரேட்டிபிலிருக்கும் எம். எம் சாபி, எம். எம். சமசுதீன் என்று சொல்லப்படுகிறது. விசாலம் : ஏ 9, ரூ. 3, ப. 12.

துண்டு : 355

காணியின் பெயர் : மஹாபிடிய எஸ்டேட். விபரம் : கற்பாறையும் அடங்கிய 15-30 வருஷமுள்ள தென்னந்தோட்டம் உரிமைகேட்பவரின் பெயர் : கொழுமடி, 235 ம நிமயா, நொரிஸ ரேட்டிபிலிருக்கும் எம். எம் சாபி, எம். எம். சமசுதீன் என்று சொல்லப்படுகிறது. விசாலம் : ஏ. 10, ரூ. 0, ப. 01.

துணை : 356

காணியின் பெயர் மஹாபிடடிய எஸ்டேட்.
விபரம் கற்பாறையும் அடங்கிய 15-30 வரவுமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, 235 ம நிம்பர், நொரிஸ் ரோட்டிலிருக்கும் எம் எம் சாமி, எம். எம். சமசுதீன என்று சொல்லப் படுகிறது.

விசாலம் எ 9, ரூ. 3 ப 12

துணை : 357

காணியின் பெயர் மஹாபிடடிய எஸ்டேட்.
விபரம் 15-30 வரவுமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் கொழும்பு, 235 ம நிம்பர், நொரிஸ் ரோட்டிலிருக்கும் எம் எம் சாமி, எம் எம் சமசுதீன என்று சொல்லப் படுகிறது.

விசாலம் எ 9, ரூ. 3, ப 29

துணை : 358

காணியின் பெயர் மஹாபிடடிய எஸ்டேட்.
விபரம் . 15-30 வரவுமுள்ள தென்னந் தோட்டம்

உரிமைகேட்பவரின் பெயர் - கொழும்பு, 235 ம நிம்பர், நொரிஸ் ரோட்டிலிருக்கும் எம் எம் சாமி, எம் எம் சமசுதீன என்று சொல்லப் படுகிறது.

விசாலம் : எ 0, ரூ. 0, ப 03

துணை 359

காணியின் பெயர் . மஹாபிடடிய எஸ்டேட்
விபரம் . 15-30 வரவுமுள்ள தென்னந் தோட்டம்
உரிமைகேட்பவரின் பெயர் - கொழும்பு, 235 ம நிம்பர், நொரிஸ் ரோட்டிலிருக்கும் எம் எம் சாமி, எம் எம் சமசுதீன என்று சொல்லப் படுகிறது.

விசாலம் . எ. 0, ரூ. 2, ப 20
மொத்தம் * எ 50, ரூ 2, ப 17.

ஆரம்பப்பட இலக்கம் A 1,343 கிராமம்—யடிதேன

துணை 1

காணியின் பெயர் . மஹாபிடடிய எஸ்டேட்
விபரம் . 15-30 வரவுமுள்ள தென்னந் தோட்டம்
உரிமைகேட்பவரின் பெயர் - கொழும்பு, 235 ம நிம்பர், நொரிஸ் ரோட்டிலிருக்கும் எம். எம். சாமி, எம் எம் சமசுதீன என்று சொல்லப் படுகிறது.

விசாலம் * எ. 0, ரூ. 0, ப 04.

நானுவித அறிவித்தல்

காணி பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் மத்திய வகுப்பு இலங்கையரை தெரிவு செய்வதற்கான காணிக் கச்சேரி

மனனா உதவி அரசாங்க அதிபர் அவர்கள் கீழே விபரிக்கப்பட்டுள்ள காணிகளை கேட்கும் விண்ணப்பகாரர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு 1955 ம ஆண்டு பங்குனி மாதம் 8 ந் திகதி பிற்பகல் மூன்று மணிகளுக்கு கொக்குடையான கிராம சங்க கட்டிடத்தில் காணி கச்சேரியில் காணி அபிவிருத்திச் சட்டங்களுக்கமைய ஒரு காணிக் கச்சேரி நடாத்தவாரா எனறு இத்தால் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது

2 மத்திய வகுப்பு இலங்கையருக்கு மாததிரமே இக்காணிகள் வழங்கப்படும்

3 ஒவ்வொரு விண்ணப்பகாரரும் காணிக் கச்சேரியில் நேர்முகமாய் தெரிவுபடல் வேண்டும் அல்லது தனது சாபில் சமூகமாயிருக்க ஓர் பிரதி நிதியை அனுப்பவேண்டி வேண்டும். நேரமுகமாய் அல்லது பிரதிநிதியுடைய சமூகமளியாதவர்களின் விண்ணப்பங்கள் காணிக் கச்சேரியில் கவனிக்கப்படமாட்டாது

4. எல்லா விண்ணப்பங்களும் இதற்கென ஒவ்வொரு கச்சேரிகளிலும் வழங்கப்படும் விண்ணப்பத்திரத்தில் எழுதப்பட்டு 1955 ம ஆண்டு மாசி மாதம் 28 ந் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் மனனா கச்சேரி உதவி அரசாங்க அதிபருக்கு அனுப்பப்படல் வேண்டும்

5 தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவரும் ஏக்கருக்கு ரூபா 3 வீதம் காணி கச்சேரியில் பணம் கட்டவேண்டும். விண்ணப்பகாரரின் தவறுத லால் ஏற்படும் நில அளவை சாப்பாக அரசினருக்கு அவசியமற்ற செலவு ஏற்படும் இப்பணம் திரும்பி கொடுக்கமாட்டாது இது விஷயத்தில் காணிக் கமிசனரின் தீர்்ப்பே முடிவானது.

6 பின்வரும் வருமான பகுதிக் கூட்டடவர்களுடைய விண்ணப்பங் கள் மாததிரம் கவனிக்கப்படும் —

வகுப்பு (அ) ஏக்கர் 50 விடும் ஒருவர் பெறுவதற்கு விவாகமாகாத வர்கள் ரூபா 12,000 தகுக்கும் விவாகமானவர்கள் ரூபா 24,000 தகுக்கும் வருடாந்த வருமான எல்லைக்குட்பட்டவர்களாயிருத்தல் வேண்டும்

7 மேற்குறிப்பிட்ட வகுப்புகள் தோந்தெடுக்கப்பட்ட விண்ணப்பக் காரர்களுக்கு காணி அபிவிருத்தி சட்டத்தின்கீழ் குத்தகையாக கொடுக்கப் படும் காணியின் வருடாந்த வாடகை திருத்தப்படாத காணியின் பெறுமதியின் நான்கு விடும் முப்பது வருடத்துக்கொருமுறை புதுப் பிக்கக்கூடியவை

8 காணிகளுக்கு தகுந்த பயிர்கள் அவற்றின் அருகே குறிக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட விண்ணப்பகாரர்கள் அங்கீகரிக்கப் பட்ட அட்டவணியின் பிரகாரம் காணியை திருத்தி நிரந்தர பயிர்கள் செய்யவேண்டும்

9 இக்காணிக் கச்சேரி சாப்பாக மேலும் விபரங்கள் அறிய விரும்பு வோர் மனனா உதவி அரசாங்க அதிபரிக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளவும்

எம் சிவலுதன்,
உதவி அரசாங்க அதிபர்

மனனா கச்சேரி,

கொடுக்கப்படவிருக்கும் காணியின் விபரம்

இடம் கொக்குடையான கி வி பகுதி
காரியாதிகாரியின் பிரிவு முசல்
விசாலம் . 150 ஏக்கர்
விருத்திபண்ணக்கூடிய பயிர் : தென்னீன்
இலங்கை - அரசாங்க சமாச்சார பத்திரிகையின் விளம்பரத்துக்கமைய
எனதும கிராமத்தில் காணி பெறுவதற்கான விண்ணப்பம்

1. விண்ணப்பகாரரின் பெயரும் விலாசமும் _____.
- 2 நிரந்தரமாக வசிக் குட இடம் _____.
- 3 தொழில் : _____.
- 4 இலங்கையரா ? _____.
- 5 விவாகமானவரா ? விவாகமானவராயின் அவரது பராபரிப்பில் இருப்பவர்களின் தொகை _____
- 6 விண்ணப்பக்காரர் ஓர் சங்கத்தின் சார்பாயின் அதன் தலைவர்களையும் அவர்களின் சொந்த ஊர்களையும் அதன் முழுப் பங்குகளையும் அதில் இலங்கையர்கள் எத்தனை பங்குடையவர்கள் எனபதையும் இலங்கையர்கள் அல்லாதவர்கள் எத்தனை பங்குடையவர்கள் எனபதையும் குறிப்பிடுக : _____.
- 7 வருட வருமானம், வருமானவரி காரியாலயத்தில் குறிப்பிட்ட பிரகாரம் : _____.
- 8 தற்போது கைவசமுள்ள பணம் _____
- 9 உள்ள சொந்த காணிகளின் விபரம், அவைகளின் பாவீனனும் நெற காணிகளின் குடியிருப்பு காணிகளின்
எ. ரூ. ப. _____
ஏ ரூ. ப. _____
- 10 அரசாங்கத்தில் வழங்கப்பட்ட காணிகளும், அவைகளின் பாவீனனும் களும் : _____
11. விண்ணப்பம் செய்யும் காணி, விசாலம், பட இலக்கம், கிராமம் : _____
12. எனன் பயிர் செய்ய உத்தேசிக்கிறீர் ? _____.
13. பயிர் செய்கக்ககாக வருடாந்த முதலீடு ? _____.

(கையொப்பம்)

OB/MB/7

தனிப்பட்டவர்கள் முயற்சியால் கிராமங்களிலுள்ள குளங்களைத் திருத்துதல்

மனனா டிஸ்திரிக்டிலுள்ள மனதை அதிகாரியின் பகுதியில் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குளங்கள் போதுமான வருவாயுள்ள தனி ஒருவரால் அல்லது கூட்டுப்பங்குக் கழகத்தினால் (கொம்பனி) திருத்தப் பட்டிருக்கின்றன இக்குளங்கள் பரிசீலனை செய்யப்பட்டபின் இத்திட்டத் திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகையும் இக்குளங்களால் நன்மையுடைய கூடிய நிலத்தின் விஸ்தீரணமும், கீழே ஒவ்வொரு குளத்திற்கெதிராகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

- (i) குறிஞ்சாக் குளம்
(அ) இரண் இலுப்பைக் குளம்—பாலம்பிட்டி ரோடால், 3½ மைல் தூரம் நடந்தால், ஓர் சிறு செய்கரைப் பாதை (Irish Drain) வரும், இந்தப் பாதையைச் சந்திக்கும் ஒரு சிறு ஆற்றின் எதிர்ப்பக்கமாக ½ மைல் தூரம் போனால் குளத்தைப் போய்ச் சேரலாம்
(ஆ) தண்ணீர் பாய்ச்சுதற்கு வசதியான நிலம்—114 ஏக்கர்
(இ) இத்திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகை ரூபா 61,000.

(ii) முள்ளிக் குளம்;

- (அ) பூவரசங்குளம்—இரண இலுப்பைக்குளம் ரோட்டால் 7½ மைல் கடடைவரை நடந்து, பின் இடதுபக்கமாகத் திருப்பிப் பாலம்பிட்டிப் பக்கமாக நடந்து, அந்த ரோட்டிலுள்ள 3½ மைல் கடடையடியில், வலது பக்கமாகப் பரிகாரிப் பெரிய குளத்திற்குப் போகும் வண்டிப்பாதை வழியாகத் திருமயிலூல், பரிகாரிப் பெரிய குளத்தின் இடது கரையிலிருந்து 2½ மைல் தூரத்திலுள்ளது முள்ளிக் குளம்
- (ஆ) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நிலம் சுமார்—133 ஏக்கர்
- (இ) இத்திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகை ரூபா 95,000

2 காணி பண்படுத்தவதற்கும் அதோடு சம்பந்தப்பட்ட வீடுகளுதல போன்ற வேலைகளுக்குத் தேவையான செலவுத் தொகை மேற்கூறிய திட்டத்திற்கு சோதனைக் கொள்ளப்படவில்லை

3 இத்திருத்த வேலைகளும், நீர்ப்பாசன வசதிகளும், ஓர் குறிப்பிட்ட திட்டத்தின்படியே செய்து முடிக்கப்படல வேண்டும் இவ் வேலைகளுக்குத் தேவையான முழுச் செலவிற்கும் இவ்வேலையைச் செய்துமுடிக்க ஒப்புக்கொள்வதே பொறுப்பாளியாவா

4 இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டவர்களுக்கு, நெற்பயிரிடுவதற்குக் காணியும், அதோடுதேத் மேட்டுக் காணியும் நீடித்த குத்தகையிற் கொடுக்கப்படும்

5 இந்த வேலைகளில் ஒன்றையகிலும் அல்லது எல்லாவற்றையும் செய்ய விரும்புவோர்களுது விண்ணப்பப்பதற்கும், மனரூர், உதவி மாகாண அதிபரால் 1355 வரை ஏற்றுக்கொள்ளப்படும் மேலும், தேவையான விபரங்களை உதவி மாகாண அதிபரிடம் பெற்றுக்கொள்ளலாம்

எம் இராஜேந்திரா,
காணிக் கொமிஷனார்

காணிக் கொமிஷனார் காரியாலயம்,
தபால் பெட்டி இல 500.
செக்கிரடேரியட்,
கொழும்பு, 1955 ம் ௨௭ ஜனவரி 24 ந ட.